



இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்  
எட்டாவது பாராளுமன்றத்தின்  
முதலாவது கூட்டத்தொடர்

**பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் 200**

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின்  
இரண்டாவது அறிக்கை  
(2016.05.04 இருந்து 2016.10.28 வரை)

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தவிசாளர்  
கௌரவ லசந்த அலகியவன்னஅவர்களால்  
2017 யூன் மாதம் 23 ஆந் திகதி  
சமர்ப்பிக்கப்பட்டது

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர்  
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு உறுப்பினர்கள்

கௌரவ லசந்த அலகியவன்ன ( துவிசாளர் )  
கௌரவ எஸ். பி. திசாநாயக்க  
கௌரவ மஹிந்த சமரசிங்க  
கௌரவ பீ. ஹரிசன்  
கௌரவ பைசர் முஸ்தபா  
கௌரவ பாலித ரங்கெ பண்டார  
கொரவ நிரோஷன் பெரேரா  
கௌரவ சுஜீவ சேனசிங்க  
கௌரவ இரான் விக்கிரமரத்ன  
கௌரவ பந்துல குணவர்தன  
கௌரவ விஜித ஹேரத்  
கௌரவ வாசுதேவ நாணாயக்கார  
கௌரவ நிஹால் கலப்பத்தி  
கௌரவ பிமல் ரத்நாயக்க  
கௌரவ செயிட் அலி சஹீர் மௌலானா  
கௌரவ புத்திக பத்திரண  
கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன்  
கௌரவ எஸ். ஸ்ரீதரன்  
கௌரவ சந்திம கமகே  
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ  
கௌரவ (டாக்டர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன  
கௌரவ ஐ. சாள்ஸ் நிர்மலநாதன்  
கௌரவ திருமதி ஹிருணிகா பிரேமசந்திர  
கௌரவ பந்துல லால் பண்டாரிகொட  
கௌரவ பிரசன்ன ரணதுங்க  
கௌரவ வியாமேந்திரன்

உள்ளடக்கம்

பக்கம்

• தவிசாளரின் குறிப்பு	01
• அறிக்கை	03
• குழுவின் எதிர்கால திட்டம்	05
• பொது அவதானிப்புகள், முடிவுகள் மற்றும் சிபாரிசுகள்	08
• விசேட அவதானிப்புகள், முடிவுகள் மற்றும் சிபாரிசுகள்	12
• புலனாய்வு செய்யப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்தின் அடையாளம் காணப்பட்ட பிரதான பிரச்சினைகள், அவதானிப்புகள் மற்றும் சிபாரிசுகள்	16
• சூசிகை	89



## தவிசாளரின் குறிப்பு

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்காக நியமிக்கப்பட்ட நிகழ்கால அரசாங்க கணக்குகள் பற்றிய குழு 2015 நவம்பர் மாதம் 26 ஆந் திகதி நிறுவப்பட்டதோடு அதன் புலனாய்வுப் பணிகள் 2016 சனவரி மாதம் 09 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. முதல் மூன்று மாத காலப்பகுதியில் இந்த குழுவினால் (2016 சனவரி மாதம் 09 ஆந் திகதி தொடக்கம் 2016 ஏப்ரல் மாதம் 07 வரை) 38 நிறுவனங்கள் சம்பந்தமான 41 புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதோடு அங்கு இனங்காணப்பட்ட விடயங்கள் சம்பந்தமான தனது அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் இந்த கௌரவ சபைக்கு 2016 செப்டெம்பர் மாதம் 22 ஆந் திகதி சமர்ப்பித்தது.

இந்தக் குறுகிய காலத்தினுள் குழுவினால் அரசாங்க நிறுவனங்களில் நிதி ஒழுங்குகளை மேற்கொண்டு செல்லும் நிமித்தம் அழுத்தம் கொள்ளப்பட்டிருந்ததன் மூலம் பல நிறுவனங்களினால் அடையப்பட்டுள்ள திருப்தியான செயலாற்றுகை, சாதகமான வளர்ச்சி என்பன தொடர்பில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அடுத்த நடவடிக்கையாக 2016 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து ஒற்றோபர் மாதம் வரை நடத்தப்பட்ட 36 புலனாய்வு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது அறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கிடைத்தமை மகிழ்ச்சிக்ரீய ஒருவிடயமாகும்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினது விசாரணையின் கீழ் வருகின்ற 842 பிரதான அரசாங்க நிறுவனங்கள் அனைத்தும் ஒரு வருட காலத்திற்குள் குழுவை மேலும் கூட்டுவது என்பது செயல்முறை சாத்தியமற்றது என்பதால், அதன் நிமித்தம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கணனி மென்பாக உள்ளீடுகளின் மூலம் நிறுவனங்களின் தகவல்களை ஒன்லைன் முறைமையைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ளலை தேர்ந்தெடுக்கப்பட்ட தகவுதிறன்களின் அடிப்படையில் ஆரம்ப மதிப்பீட்டிற்கு உட்படுத்துவதனுடாக நிறுவனங்களுக்கு இடையில் தொடர்ச்சியான ஒரு தொடர்பைப் பேணிச்செல்லல், நிறுவனங்களை அழைக்கும் புதிய முறையியலை உருவாக்கி மாகாண மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கையை துல்லியப்படுத்துவதன் மூலம் புதிய ஒரு திருப்புமுனையுடன் தொழிற்படும் குழு, நிறுவனங்களில் கணனி மென்பாக நிகழ்ச்சித்திட்டங்களின் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் தூண்டுவதன் காரணமாக இது வரை அந்த நிகழ்ச்சித்திட்டங்கள் அதிகமான நிறுவனங்களில் செயற்படுத்தப்படுவதை பெரிதும் பாராட்டியக்கூடியது எனக் குறிப்பிட்டது.

குழுவின் முக்கிய நோக்கம் யாதெனில் பிற்பட்டகால விசாரணைகளை மேற்கொள்வது மாத்திரமன்றி நிறுவனங்களில் காணப்படுகின்ற முறைகேடுகள், பலவீனங்கள் என்பவற்றைக் குறைத்து அவற்றில் முன்னெற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

அரசு வருமானத்தில் பெரும்பங்களிப்பினை வகிக்கின்ற பிரதான நிறுவனங்களின் கணினி உள்ளீடுகள் பாவனை சம்பந்தமான சிக்கல்களைத் தீர்த்துவைத்தல், விருத்திசெய்தல் மற்றும் அந்நிறுவனங்களுக்கிடையில் கணினி வலையமைப்புச் செயற்பாடொன்றை தயாரித்தல் ஊடாக நிறுவனங்களில் இடம்பெறுகின்ற ஊழல்கள், தவறுகள் மற்றும் முறைகேடுகளைக் குறைத்தல், அதன் மூலமாக அரசாங்கத்திற்கு கிடைக்கவேண்டிய வருமானத்தை அதிகரித்தல், அந்நிறுவனங்களிலிருந்து சேவைபெறுகின்ற மக்களுக்கு வசதிகளை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு கௌரவ இரான் விக்ரமரத்தன் அவர்களின் தலைமையில் தாபிக்கப்பட்ட உப குழுவின் அறிக்கையையும்

இடைக்கால அறிக்கையாக 2016.11.23 ஆந் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு அவ்வறிக்கை மூலமாக முன்வைக்கப்பட்டுள்ள விதப்புரைகளை துரிதமாக அமுலாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கிறேன்.

2016 ஆம் ஆண்டில் குறுகிய காலஎல்லைக்குள் 69 நிறுவனங்களை குழுவினரின் தோற்றுமாறு அழைப்பித்து அந்நிறுவனங்கள் பற்றி 74 புலனாய்வுகளையும் விசேடமான விடயங்கள் பற்றிய 3 புலனாய்வுகளையும் மேற்கொள்வது சவால் நிறைந்ததாக அமைந்தது. அதன் விளைவாக அரசு நிதிக்கட்டுப்பாடு தொடர்பான மேற்பார்வை பொறியமைப்பினை பலப்படுத்தி நல்லாட்சியை நிலைநாட்டுவதற்காக குழுவினால் பாராட்டத்தக்க பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதென்பது எனது நம்பிக்கையாகும். இத்தனை புலனாய்வுகளை ஒரே ஆண்டில் மேற்கொண்டமையும் உபகுழு அறிக்கையுடன் மூன்று அறிக்கைகளை ஏற்புடைய ஆண்டுக்குள்ளே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமையும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின வரலாற்றில் ஒரு சாதனையாக அமையுமென்பதும் எனது நம்பிக்கையாகும்.

நிறுவனங்களின் செயற்பாடுகளை புலனாய்வு செய்தபின்னர் அவை தொடர்பில் குழுவினால் வழங்கப்படுகின்ற விதப்புரைகள் எதிர்மறையானவை என நிலவிய கருத்தியலை தகர்த்து தனது நிதிசார் நடவடிக்கைகளையும் செயலாற்றுகையையும் சாதகமான மட்டத்தில் பேணிவருகின்ற நிறுவனங்களின் செயலாக்குவிப்புக்காகவும் அந்நிறுவனங்களை பாராட்டுவதற்காகவும் குழு தயக்கமின்றி நடவடிக்கை மேற்கொண்டது.

கட்சி பேதமின்றி மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் குழுவின செயற்பாடுகளை மேற்கொண்ட குழு அங்கத்தவர்களான உறுப்பினர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதோடு பாராளுமன்றச் செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகங்களை உள்ளிட்ட இதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற அரசாங்க கணக்குக் குழுப் பணியகத்தின் பதவியணிக்கும் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் குழுவின செயற்பொறுப்பினை மிகுந்த வினைத்திறனுடனும் செயல்விளைவு மிக்கதாகவும் ஈடேற்றுவதற்காக உச்ச அளவிலான ஒத்துழைப்பினை வழங்குகின்ற கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பொது திறைசேரியின் உத்தியோகத்தர்களுக்கும் நன்றியுடையவனாவேன்.

நிகழ்கால அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் திட்டமிடப்பட்ட புதிய அளவுகோல்களின் ஊடாக இற்றைவரை வெற்றிகரமான வகையில் செயலாற்றப்பட்டுள்ளதென்பதையும் அந்நிலைமையை தொடர்ந்தும் மேம்படுத்தி தனது எதிர்கால செயற்பாடுகளுக்காக புதிய தொழில்நுட்ப முறையியல்களுடன் அமைந்தொழுகி புதுவிதமாக செயலாற்றும் பொருட்டு அரசாங்க நிறுவனங்களை ஈடுபடச்செய்யும் பொருட்டு குழுவை செயற்படுத்தக் கருதியுள்ளேன் என்பதையும் இங்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்க விரும்புகிறேன்.

லசந்த அலகியவன்  
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின தவிசாளர்

## அறிக்கை

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 148-வது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசு நிதி அதிகாரத்தை மேற்பார்வை செய்து செயற்படுத்தும் பிரதான குழுவான அரசு கணக்குகள் பற்றிய குழுவின் அடிப்படைப் பணி யாதெனில் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயல் நிறைவேற்றத்தைப் புலனாய்வு செய்தல், மீளாய்வு செய்தல் மற்றும் வகைப் பொறுப்புக் கூறுவதற்கு கடப்பாடுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் உரிய ஆவணங்களை பரிசீலனை செய்து உரிய பணிகளின் நிதி சார்ந்த மற்றும் பௌதீக செயல் நிறைவேற்றம், சிக்கனம், வினைத்திறன், பயனுறுதி ஆகியவற்றுடன் இவற்றை செயற்படுத்துகையில் ஏதேனும் ஊழல்கள் அல்லது முறைகேடுகள் அல்லது சட்ட விதிகள் அல்லது சுற்று நிருபங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை பரிசீலித்து அவற்றை சீர்செய்து கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதாகும்.

இதற்காக இலங்கைப் பாராளுமன்றத்தின் 125-வது நிலையியல் கட்டளையின் கீழ் அரசு கணக்குகள் பற்றிய குழுவின் செயற்பணி வலுப்படுத்தப்பட்டுள்ளது.

125(2) அரசாங்க செலவுகளை எதிர்நோக்குவதற்காகப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகளைக் காட்டுகின்ற கணக்குகளையும், குழு தக்கதெனக் கருதும் பாராளுமன்றத்தின் முன்னிடப்படும் கணக்குகளையும் அவை பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கைகளுடனும் உள்ளூர் அதிகார சபைகள் பற்றிய கணக்குப் பரிசோதகர் தலைமை அதிபதியின் அறிக்கைகளுடனும் பரிசோதித்தல்' குழுவின் கடமையாதல் வேண்டும்.

ஏதேனும் திணைக்களமொன்றின் அல்லது உள்ளூர் அதிகார சபையின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட கணக்குகள், நிதி நிலைமை, நிதி அலுவல்கள் என்பன தொடர்பான செயற்பாட்டு நடைமுறை மற்றும் பொதுவான முகாமைத்துவம் தொடர்பாகவும் அடிப்படையில் எழும் ஏதேனுமொரு விடயம் தொடர்பாகவும் இக்குழுவினால் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்படுதல் வேண்டும்.

குழுவினால் விதிக்கப்படும் ஏதேனுமொரு திணைக்களத்தின் அல்லது உள்ளூர் அதிகார சபையின் அனைத்துக் கணக்குகள், நிதி நிலைமை, மற்றும் முகாமைத்துவத்தை விசாரணை செய்து குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, குழு தேவையெனக் கருதுமிடத்து குழு உறுப்பினர்களைக் கொண்ட உப குழுவொன்றை குழு நியமிக்கலாம்.

குழுவுக்கு அல்லது அதன் ஏதேனும் உப குழுவுக்கு அதன் பணிகளை நிறைவேற்றுவதற்காக எந்வேர் ஆளையும் அதன் முன் வரவழைப்பதற்கும் எந்தவொரு பத்திரத்தை, புத்தகத்தை, பதிவேட்டை, அல்லது பிற ஆவணத்தைக் கேட்டுப் பெறுவதற்கும், பரிசோதிப்பதற்கும், களஞ்சியங்கள், சொத்துக்கள் முதலியவற்றைப் பார்வையிடவும் அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.

அதன் பிரகாரம் எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினது இரண்டாவது அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும்.

இந்தக் குழுவின் செயல்நோக்கில் வருகின்ற அமைச்சுகள், திணைக்களங்கள், மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், உள்ளூராட்சி அதிகார சபைகள், மாகாண சபைகள் என்பவற்றுக்கு இடையில் 69 நிறுவனங்கள் 2016 ஆம் ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. அந் திறுவனங்களுக்கு இடையில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஒற்றோபர் மாதம் வரை 31 நிறுவனங்கள் தொடர்பிலும் மற்றும் 3 விஷேட விடயங்கள் தொடர்பிலும் வெளியிடப்பட்ட கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட 36 விசாரணைகளுக்கு ஏற்ப நிறுவனத்தின் பிரதான பொறுப்புக்கூறும் அதிகாரியின் எழுத்து மற்றும் வாய்மொழி ரீதியான விளக்கங்களுக்கும், அதே போன்று குழுவுக்கு கிடைக்கின்ற ஏனைய தகவல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் அவை தொடர்பில் வழங்கப்பட்ட குழுவின் கருத்துக்கள், சிபாரிசுகள் மற்றும் கட்டளைகள் என்பன குழுவின் முன் அழைக்கப்பட்ட நிறுவனங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் குழுவினால் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் எதிர்கால வேலைத்திட்டங்கள் என்பன இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்படும் விடயங்களிலிருந்து அரசாங்க நிறுவனங்களினுள் மேலும் காணப்படுகின்ற முறைகேடுகள், குறைபாடுகள் என்பவற்றைக் குறைத்துக்கொண்டு பொருத்தமான நிதி நெறிமுறையையும் பயனுள்ள செயலாற்றுகையையும் பேணிச்செல்லாம் எனவும் அதற்குத் தேவையான அரசு கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் என்பன மேற்கொள்ளப்படும் என குழு நம்பிக்கை தெரிவித்தது.



## குழுவின் எதிர்கால திட்டம்

**01. மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் வருகின்ற துணை நிறுவனங்கள் என்பன தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளல், மதிப்பிடுதல் மற்றும் விசாரணை செய்தல்.**

கடந்த காலங்களில் ஒரு முன்னோடிக் கருத்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட அமைச்சு, திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள் என்பவற்றின் மனித வளங்கள், நிதி மற்றும் பௌதீக வளங்கள் என்பவற்றின் முகாமைத்துவம் தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்கள் கணினிமயப்படுத்தி புள்ளிகளை வழங்குவதனுடாக ஒரு மதிப்பீட்டை மேற்கொண்டு அதன்படி அந்த நிறுவனங்களை குழுவுக்கு அழைப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்காலத்தில் அதிலும் பார்க்க அந்த செயன்முறைகள் தொடர்பில் மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் என்பவற்றின் கீழ் வரும் அமைச்சுகள்/திணைக்களங்கள், நிதியங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அதிகார சபைகள் என்பன தொடர்பான ஒரு மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் குழு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளதுடன் 2017 ஆம் ஆண்டாகும் போது அந்த நிறுவனங்களைக் கொண்டு பூரணப்படுத்தப்பட்ட வினாக்கொத்துக்களை நேரடியாக கணனி மைய ஒன்லைன் முறைமையில் குழுவுக்கு வரவழைத்துப் பெற்றுக் கொள்வதற்கும், கணக்காய்வாளர் அதிபதியினால் நேரடியாக இது தொடர்பில் தொடர்புபட்டு உரிய தகவல்கள் பற்றி ஆராய்வதற்கும் தனது அபிப்பிராயத்தை உள்ளடக்கிய அறிக்கையொன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் நிறுவனங்கள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவது மட்டுமன்றி உரிய நிறுவனங்களில் காணப்படுகின்ற நிதி நிலை மற்றும் செயலாற்றுகை என்பன தொடர்பான ஒரு புரிந்துணர்வைப் பெற்றுக் கொண்டு அவற்றிலுள்ள பலவீனங்களை குறைத்துக் கொள்வதற்கும், கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்தும் வகையில் வழிகாட்டுவதற்கும் குழு எண்ணுகின்றது.

அதே போன்று குழுவினால் பலப்படுத்தப்பட்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றை குழுவின் முன் அழைத்து குறித்த நடைமுறைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதற்கும் குழு எண்ணுகின்றது.

**02. பாராளுமன்ற பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் இணைத்தள மற்றும் பொதுமக்கள் உறவுகளைக் கட்டியெழுப்பல்**

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் எதிர்வரும் ஒவ்வொரு மாதத்திலும் குழு மேலும் அழைப்பதற்கு கருதுகின்ற நிறுவனங்களின் பட்டியலை குழுவின் இணையத்தளத்தினுடாக அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பிரகடனப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதோடு அதனுடா அந்த நிறுவனங்கள் தொடர்பில் காணப்படுகின்ற பொதுமக்களின் கருத்துக்களை குழுவிற்கு பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அந்தந்த நிறுவனங்களில் காணப்படும் உண்மையான நிலைமைகள் பற்றிய கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதனுடாக அந்நிறுவனங்களை குழுவின்

முன்னிலைக்கு அழைக்கும் அளவுகோலாகப் பயன்படுத்துவதற்கும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நிகழ்க்கூடிய முறைகேடுகளை குறைத்துக் கொள்வதற்கும், நிறுவனங்களின் தொழிற்பாடுகளை முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

### 03. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கைகள் பற்றி ஆராய்தல்

கணக்காய்வாளர் அதிபதியினால் வருடாந்தம் கணக்காய்வு செய்யப்படும் நிறுவனங்கள் தொடர்பில் தயாரிக்கப்படும் கணக்காய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்தக் கணக்காய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொருட்டு பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் பற்றிய குழுவினர் முன் அழைக்கப்படும். அதன் பிரகாரம் அந்த அனைத்து அறிக்கைகளையும் ஆராய்வதில் செயன்முறை ரீதியில் சாத்தியம் இல்லாதிருந்தாலும், எதிர்காலத்தில் கூடுமான வரையில் அந்த அனைத்து அறிக்கைகளையும் ஆராய்வதற்கும் குழு எதிர் பார்க்கின்றது. ஏற்கெனவே அது தொடர்பில் கணிசமான முன்னேற்றம் அடையப்பட்டுள்ளமை தெளிவாகுகின்றது.

2005-2016 ஒற்றோபர் மாதம் வரை கணக்காய்வாளர் அதிபதியின் திணைக்களத்தினால் அரசாங்கத்தின் பிரதான செலவினப் பிரிவு தொடர்பில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் பொதுக் கணக்குகள் பற்றிய குழுவினால் ஆராயப்பட்ட மற்றும் ஆராயப்படவுள்ள அறிக்கைகள் தொடர்பான சுருக்கக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.

#### புள்ளிவிபர குறிப்புகள் மற்றும் வரைபடம்

குழுவின் செயல் நோக்கின் கீழ் வரும் நிறுவனங்கள்	2015.12.31 ஆம் திகதியில் இருந்த நிறுவனங்கள்	2005-2015 வரையிலான அறிக்கைகளில் 2015.12.31 ஆம் திகதியிலேற்போது விசாரணைக்கு உட்படுத்தாத அறிக்கைகளில்	2016 சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு ஏதுவான நிறுவனங்களின் எண்ணிக்கை	2016 ஆம் ஆண்டில் ஒற்றோபர் மாதம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏதுவான அறிக்கைகளின் எண்ணிக்கை	2016 ஆம் ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களின்
அமைச்சு/திணைக்கள விசேட செலவினக் கூறுகள்	159	514	120	175	459
மாவட்ட செயலகங்கள்	25	51	4	13	42
உள்ளூராட்சி நிறுவனங்கள்	335	11	7	5	13
மாகாண சபைகள்	9	76	32	19	89
<b>மொத்தம்</b>	<b>528</b>	<b>652</b>	<b>163</b>	<b>212</b>	<b>603</b>

**04. பொதுக் கணக்குகள் பற்றிய குழுவினால் வழங்கப்படும் கட்டளைகள் மற்றும் சிபாரிசுகள் என்பவற்றை செயற்படுத்துதல் மற்றும் அது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்தல்**

பொதுக் கணக்குகள் பற்றிய குழுவினால் நிறுவனங்கள் அழைக்கப்படும் போது அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கட்டளைகளையும் சிபாரிசுகளையும் நிறைவேற்றுவது தொடர்பில் குழுவினால் அழைக்கப்படும் அறிக்கைகள் உரிய நேர காலத்திற்கு குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கும் அது தொடர்பான பின்தொடர் நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் குழு எதிர்பார்க்கின்றது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டில் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 70 நிறுவனங்களிலிருந்து 234 அறிக்கைகள் அழைக்கப்பட்டுப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 2016.11.18 ஆம் திகதிக்கு 91 அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குழுவின் பின்தொடர் நடவடிக்கை துல்லியமாக இடம்பெற்று வருவதால் கிடைக்கப் பெறாத அறிக்கைகள் தொடர்பான விபரங்கள் தொடர்பில் அடிக்கடி கவனத்தை செலுத்தி, உரிய காலப் பகுதியினுள் குறித்த சிபாரிசுகளை செயற்படுத்துவது தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியுள்ளது. ஆகையால் கிடைக்கப் பெறாத மற்றும் தாமதமடைந்த அறிக்கைகள் மற்றும் குறித்த சிபாரிசுகள் செயற்படுத்தப்படாமை தொடர்பிலும் குழு தனது கவனத்தை செலுத்துவதும், தாமதங்களைத் தவிர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் குழுவின் நோக்கமாகும்.

**05. தகவல் தொழில்நுட்பத்தை அனுசரிக்கும் பொருட்டு தற்பொழுது பின்பற்றப்படுகின்ற கருமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை இனங்கண்டு அத்தகைய திருத்தங்களை மேற்கொண்டு, பதவியணியின் பயிற்சித் தேவைகளை இனங்கண்டு அதற்கு வாய்ப்பளித்தல்**

குழுவினால் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல், எதிர்காலத்தில் குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் பின்பற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகளுக்கு பொருத்தமானவாறு குறிப்பாக கணனிமயப்படுத்தப்பட்ட ஒழுங்குறுத்துகை, தற்பொழுது காணப்படுகின்ற நடைமுறைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள், அதனுடன் சம்பந்தப்பட்ட பதவியணிக்கு போதிய பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல் என்பன அத்தியாவசிய அம்சங்களாகும் என குழு சுட்டிக்காட்டியது.

## பொது அவதானிப்புகள்

### 1. கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு

DMA (2009) (1) ஆம் இலக்க 2016.06.09 ஆம் திகதிய நிதிச் சுற்றறிக்கையின் பிரகாரம் ஒரு வருடத்திற்கு நான்கு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படுதல் வேண்டும் என்றிருந்த போதிலும், அவ்வாறு கூட்டங்கள் இடம்பெறுவதில்லை எனவும், ஒரு சில நிறுவனங்களில் உள்ளகக் கணக்காய்வாளர் பதவி ஒன்று இல்லை எனவும் அவதானிக்கப்பட்டது. அவ்வாறு உள்ளூராட்சி நிறுவனங்களிலும் கணக்காய்வ மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் மாவட்ட அலுவலகங்களில் நடத்தப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதும் அவதானிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் கூட்டங்கள் மாவட்ட செயலகங்களில் நடத்தப்படுவது போதுமானதல்ல என்பதை வலியுறுத்திய குழு இதற்கு மேலதிகமாக கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் கட்டாயமாக நிறுவன மட்டங்களில் நடத்தப்படுவது முக்கியம் எனவும், மேற்குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வது பிராதன பொறுப்புக்கூறும் அதிகாரிகளின் பொறுப்பாகும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.

### 2. கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில்களை அனுப்பி வைத்தல்

குழு முன் நிறுவனங்கள் அழைக்கப்படும் போது அந்தந்த நிறுவனங்களினால் கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில்கள் வழங்கப்படுவதில்லை எனவும், அந்த நிறுவனங்களினால் அனுப்பி வைக்கப்படும் பதில்கள் கணக்காய்வாளர் அதிபதியின் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெறுவதில்லை எனவும் உரிய சான்றுகள் பற்றி விசாரிக்கப்படும் நேரங்களில் தெரிய வந்தது. இவ்வாறு கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில்கள் அனுப்பி வைக்கப்படும் போது இடையில் நிகழும் தாமதங்கள் அல்லது காணாமல் போதல் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இந்நிலைமையை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு உரிய பதில்கள் கணக்காய்வாளர் அதிபதிற்கு கிடைக்கப் பெற்றமையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் எனவும், அது தொடர்பில் இரு தரப்புகளும் கலந்துரையாடி ஒரு முறையியலை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் குழு சிபாரிசு செய்கின்றது.

### 3. ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டுள்ள அல்லது நட்டம் பெறுகின்ற கருத்திட்டங்கள்

பாரிய முதலீடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பல்வேறுபட்ட கருத்திட்டங்கள் பிற்காலத்தில் நட்டத்தில் இயங்குகின்ற சந்தர்ப்பங்களும் இடையில் நிறுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் பெருமளவில் அவதானிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமையைத் தடுப்பதற்காக கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் அது தொடர்பாக சிறப்பாகப் பயின்று அரசியல் கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் என்பவற்றை முதலாகக் கொண்டு செயற்படுவதை புறந்தள்ளி நாட்டின் நலனுக்காக உண்மையாகவே எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், நீண்டகால சாத்தியவள அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு அதற்காக

திட்டங்களை வகுக்கும்போது நடைமுறை ரீதியான தரவுகள் மற்றும் காலகட்டங்கள் என்பவற்றுக்கு ஏற்ப வகுக்கப்பட வேண்டுமெனவும் விதப்புரை செய்கின்ற குழுவானது மூடப்பட்டுள்ள அல்லது தொடர்ந்தும் நடடம் ஈட்டுகின்ற கருத்திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிற நோக்கங்களுக்காக ஆற்றுப்படுத்தி நடடங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவும் இலாபத்தை அதிகரித்துக்கொள்வதற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றது.

#### 4. பணியாளர் வெற்றிடங்கள்

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சுமார் 90% நிறுவனங்களில் வெற்றிடங்கள் உள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்பதை சிபாரிசு செய்த குழு நிறுவனத்தின் அடுத்த கட்டப் பணிகளின் தன்மை மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிய திட்டங்களைத் தயாரித்து அதன்படி எதிர்காலத்தில் தேவையான பதவியணி பற்றி தீர்மானிக்க வேண்டும் எனவும், நிறுவனத்தில் சேவையாற்றும் பணியாளர்களின் வயதெல்லை பற்றியும், அவர்கள் ஓய்வு பெறும் காலம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கால எல்லை பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதன்படி அடுத்து வரும் ஆண்டுகளுக்குத் தேவையான பதவியணியை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும் எனவும், இவையனைத்தையும் ஆராய்ந்து ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு தொடர்பான திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் குழு சிபாரிசு செய்கிறது.

#### 5. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகள்

##### அ). உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்ட அலுவலர் பதவிகள்

பிரதேச சபைகள் பற்றிய அவதானிப்பின்போது வெளிக்கொணரப்பட்ட விடயங்களுக்கு அமைவாக பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் என்பவற்றில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சட்ட அலுவலர்கள் இன்மையின் காரணமாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டளைகளை நடைமுறைப்படுத்ததல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகிய நடவடிக்கைகளின்போது தாமதங்கள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டது. மாகாண சபைகளைச் சேர்ந்த சட்ட அலுவலர்களுக்கு பிரதேச சபைகளின் பணிகளையும் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. மிகவும் பயனுள்ள மற்றும் ஆக்கவிளைவுடன்கூடிய சேவைக்காக ஆகக் குறைந்தது மாநகர சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் ஒதுக்கப்பட்ட சட்ட அலுவலர்களை ஈடுபடுத்துவதானது மிகவும் பயனுள்ளதாக அமையுமென குழு முன்மொழிகின்றது. அதேவேளை, ஒரு மாவட்ட உதவி ஆணையாளருக்கு ஒரு சட்ட அலுவலர் வீதம் பெற்றுக்கொடுப்பதன் முக்கியத்துவத்தை குழு வலியுறுத்துகின்றது. மாகாண சபைக்கு இணைக்கப்பட்டுள்ள சட்ட அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் குழு வலியுறுத்தி நிற்கின்றது.

##### ஆ). பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை நியமித்தல்.

மாநகர சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் பிரதேச சபைகளுக்கு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டிருக்காதமையானது சுற்றாடல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் நிலவுகின்ற இன்றைய காலகட்டத்தில் பாரதூரமான ஒரு குறைபாடு என்பதனை அவதானித்த

குழுவானது பிரதேச சபைகளுக்கும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவது பொருத்தமானதென விதப்புரை செய்கின்றது.

**இ).காணிகளைத் துண்டுகளாகப் பிரித்து விற்பனை செய்தல்.**

உள்ளூராட்சி மன்ற அதிகாரப் பிரதேசங்களில் காணிகள் துண்டுகளாகப் பிரித்து விற்பனை செய்யப்படுவதானது பெருமளவில் இடம்பெற்று வருவதோடு இக்காணிகளில் நீர் வழிந்தோடுவதற்கான முறைகள் மற்றும் பொது வசதிகள் தொடர்பாக அதிக கவனஞ் செலுத்தப்படுவதில்லையென அவதானிக்கப்பட்டதோடு பொது வசதிகளுக்காக ஒதுக்கப்படுகின்ற காணித் துண்டுகள் பெரும்பாலும் பயன்பாட்டுக்காக எடுக்கப்பட முடியாத சதுப்பு நிலங்கள் போன்றதான இடங்கள் எனவும் வெளிக்கொணரப்பட்டது. இந்த நிலைமையைத் தவிர்த்துக் கொள்வதற்காக உரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வரை அவற்றுக்காக அனுமதியளிக்கப்படுதலை இடைநிறுத்துமாறு குழுவானது விதப்புரை செய்கின்றது.

**ஈ).அரசாங்கத்துக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத உத்தியோகபூர்வ இல்லங்கள் / பழுதடைதல்.**

பிரதேசச் செயலகங்களுக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்கள் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் பயன்படுத்தப்படுவதில்லையென்பது அவதானிக்கப்பட்டதோடு குறிப்பிட்ட உத்தியோகத்தர்கள் குறித்த பிரதேசங்களிலேயே அமைந்துள்ள தமது சொந்த வீடுகளில் குடியிருப்பதும் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசதிகள் காணப்படாதமையும் இதற்குக் காரணமென அவதானிக்கப்பட்டது.

அதேவேளை, குறிப்பிட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் உரிய முறையில் பொறுப்பேற்கப்படவில்லையென்பதும் அவதானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் பொறுப்பேற்கப்படுதலை மிக விரைவாகப் பூர்த்தி செய்யுமாறும், பயன்படுத்தப்படாத உத்தியோகபூர்வ இல்லங்களை இனங்கண்டு அவற்றை தகுதியுடைய பிற உத்தியோகத்தர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை தொடர்பாக கவனஞ் செலுத்துமாறும் தெரிவித்த குழுவானது அவ்வீடுகளுக்கு சகல வசதிகளும் வழங்கப்பட வேண்டுமெனவும், நித்தமும் திருத்தல் நடவடிக்கைகள் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் விதப்புரை செய்கின்றது.

**உ). வரிப்பண அலகுகள் / விளம்பரப் பலகை வருமானங்கள் / தொலைபேசிக் கம்பங்கள்**

மாகாண சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் என்பவற்றுக்கான அதிகாரப் பிரதேசங்களில் அமைந்துள்ள வரிப்பண அலகுகள் அளவுசார் ரீதியிலும் தரம்சார் ரீதியிலும் சரியாக இனங்காணப்படவில்லையெனவும், அதன் காரணமாக அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பட வேண்டிய வருமானம் இழக்கப்படுகின்றதெனவும் அவதானித்த குழுவானது விளம்பரப் பலகைகள், தொலைபேசிக் கம்பங்கள் போன்ற வருமான அலகுகள் தாபிக்கப்பட்டுள்ள இடங்களை இனங்காண்பதற்காக கிராம சேவை உத்தியோகத்தர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் சரியான மதிப்பீடுகள் மற்றும் பெறுமதிகள் என்பவற்றை மீளத் தீர்மானிக்குமாறும் அதன் மூலம் அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பட வேண்டிய வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் விதப்புரை செய்கின்றது.

அதேபோன்று சகல உள்ளூராட்சி நிறுவனங்களிலும் இணைந்த கணினி மென்பொருள்களை உபயோகிப்பதன் மூலம் இந்த நிலைமையை வினைத்திறனாக்க முடியுமென குழு மேலும் சிபாரிசு செய்தது.

#### ஊ). குப்பை முகாமைத்துவம்

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை ஆளுகைப் பிரதேசங்களில் குப்பைகளை அகற்றுவதற்காக வருடமொன்றில் பாரிய தொகை செலவாவதால் இவ்வாறான செலவுகளில் வருமானத்தை ஈட்டும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை அகற்றுதல் ஒரு சிக்கலான நிலைமையை ஏற்படுத்தியுள்ள இவ்வாறான ஒரு சூழலில் கிராமிய மட்டத்தில் குப்பைகளை வகைப்படுத்துவதற்கு ஊக்குவித்து ஆலோசனை வழங்குதலும், குப்பைகளை குறிப்பிட்ட ஒரு நாளில் சேகரித்தல் மற்றும் சேகரிப்பு நிலையங்களை உருவாக்குவதற்கும், அவற்றை மீள் சுழற்சியாக்கம் செய்தலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அரசாங்கம் இவ்விடயத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும், அதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் குழு சிபாரிசு செய்ததுடன், குப்பைகளை வகைப்படுத்தல் மற்றும் மீள் சுழற்சியாக்க வேலைத்திட்டம் தொடர்பில் மக்களை விளிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படுவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது.

மேலும், கரையோர வலயத்தில் சேருகின்ற குப்பைகளை அகற்றுவது பற்றி ஆராய்கையில் கடல் எல்லையிலிருந்து 300 மீற்றர் தரையை நோக்கியும், 2 கிலோ மீற்றர் கடலை நோக்கியுமுள்ள பிரதேசம் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள திணைக்களத்திற்குச் சொந்தமாக உள்ளபோதிலும் அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணி சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உரியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் நிருவாக எல்லைகளை புதிய தொழில்நுட்பத்தை உபயோகித்து படமாக்கல் செய்ய வேண்டும் எனவும், அது தொடர்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு கரையோர பாதுகாப்பாளர்களையும் கிராம அலுவலர்களையும் அந்தப் பணியினை ஒழுங்குப்படுத்த ஈடுபடுத்துமாறும், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுடனான சிறந்த இணைப்பாக்கத்தின் மூலம் குப்பை முகாமைத்துவத்தை வலுவாக ஒழுங்கு முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழு சிபாரிசு செய்கிறது.

#### எ). உள்ளூராட்சி நிறுவனங்களில் கணக்காளர்கள் / உள்ளக கணக்காய்வாளர்களை நியமித்தல்

வருடாந்த வருமானமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகையைக் கொண்டுள்ள சகல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் மேற்றர கணக்காளர்கள் மற்றும் உள்ளகக் கணக்காய்வாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதன் மூலம் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை இல்லாதொழிப்பதற்கும், நியமமான நிதி நிருவாகத்தை ஏற்படுத்த முடியும் எனவும் குழு கருதுகிறது.





## நிறுவனங்களுக்கே உரித்தான விடயங்கள்

### 1) அம்பாந்தோட்டை மாவட்ட செயலகம்

நான்கு பிரதேச செயலாளர் அலுவலகங்களினால் பதிவு செய்யப்பட்டிருந்த காணிகளுக்கு 610 காணி உறுதிகளையும் காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பதியப்படாத காணிகளுக்கு 337 காணி உறுதிகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அவற்றில் சில 32 வருடங்களை விஞ்சியுள்ளன எனவும் தெரிய வந்தது.

இத்தகைய தாமதத்திற்கு வழிவகுத்த காரணங்களைக் கண்டறிந்து இவற்றுக்கு உடனடி நடவடிக்கையை எடுக்குமாறும், இந்த விடயம் தொடர்பில் தனியான ஒரு உத்தியோகத்தரை நியமித்து அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் குழு சிபாரிசு செய்கின்றது.

### 2) சட்ட மாஅதிபர் திணைக்களம்

நிறுவனங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் இதர நிருவாக பிரச்சினைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் அதற்கு அறிவுரைகளை பெறும் நோக்கத்துடன் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக பின் ஆய்வு செய்வதில் குறைப்பாடுகளும் தாமதங்களும் ஏற்படுவதை குழுவினால் அவதானிக்க முடிந்தது. இக் காரணத்தினால் நிறுவனங்களில் காணப்படுகின்ற ஊழல்கள் மற்றும் அரசு நிதியை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதால் முறைகேடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற நிலைமை ஏற்படுவதை அவதானிக்க முடிந்தது.

மேற்படி தாமதங்களை தவிர்ப்பதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு தேவையான வளங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதோடு உரிய மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை நடத்துவதற்கு தாமதிக்காது சட்ட மா அதிபர் அறிவுரைகளை வழங்க வேண்டியது இன்றியமையாததென குழு வலியுறுத்துகின்றது.

### 3) மோட்டார் வாகனத் திணைக்களம்

காணாமல் போயுள்ள சகல கோப்புகளையும் இயன்றளவில் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதோடு வாகனக் கோப்புகள் காணாமல் போனமை தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக ஏற்புடைய காலப்பகுதியில் மேற்படி பிரச்சனைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தரொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குழு தனது அதிருப்தியைத் தெரிவித்தது.

விசாரணைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கை தொடர்பாக தனக்கும் திருப்தி அடைய முடியாதுள்ளதால் பிறிதொரு உத்தியோகத்தர் மூலம் மேற்படி நடவடிக்கைகள் மீள விசாரிக்குமாறு பி.க.அ. தெரிவித்த கூற்றுக்கு இணங்கிய குழு இது தொடர்பில் உடனடியாக பொருத்தமான ஒரு முறையியலைத் தயாரிக்குமாறும், எஞ்சிய சகல கோவைகளையும் கணக்காய்வாளர் அதிபதியிடம் சமர்ப்பிக்குமாறும் கட்டளையிட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அதன் முன்னேற்றம் பற்றி விசாரணை செய்வதற்கும் பாரியளவிலான முறைகேடுகள்

மற்றும் மோசடிகள் நடைபெறும் நிறுவனமாக இருப்பதனால் குழு தொடர்ச்சியாக அவதானிக்க எதிர்பார்க்கின்றது.

#### 4) இலங்கை விமான/தரை/கடற் படைகள்

முப்படையினால் நிறைவேற்றப்படும் உயர் சேவை, குழுவினால் பாராட்டப்பட்டதுடன் முப்படையின் மனித, நிதியியல் முகாமைத்துவ நிலையை மேம்படுத்துவதற்காக நிலவிவரும் பலவீனங்களை நீக்கி செயற்படுவதன் முக்கியத்துவத்தினை குழு வலியுறுத்தியது.

அ) தற்போது முப்படைகளின் உள்ளக கணக்காய்வு பிரிவுகள் ஓரளவுக்கு ஆக்கபூர்வமாக செயற்படுகின்ற போதிலும் கணக்காய்வு செயற்பாட்டின் சுயாதீனம் உள்ளக ரீதியாகவும் வெளிவாரியாகவும் பிரதிபலிப்பதானது திணைக்கள உத்தியோகபூர்வ சேவைக்கு புறம்பாக அரசாங்கத்தின் இதர நிறுவனங்களில் போன்று இலங்கை கணக்காய்வாளர் சேவையின் உத்தியோகத்தர்களுக்கு மிகவும் உகந்ததென்பது குழுவினால் அவதானிக்கப்பட்டது.

ஆ) பல்வேறுபட்ட அவசர தேவைகளுக்காக பண்டங்களைக் கொள்வனவு செய்கையில், பெறுகை வழிகாட்டல்கள் மற்றும் நிதிப் பிரமாணங்களுக்கு முரணாக முற்கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவதாக அவதானித்த குழுவானது, உரிய பெறுகை செயன்முறைக்கு அமைவாக கொள்வனவுகளை மேற்கொள்ளுமாறும், விசேட அல்லது அவசர சந்தர்ப்பங்களல்லாதவிடத்து, முடியுமானவரையில் இலகு கொடுப்பனவு முறையை பின்பற்றுமாறும் விதப்புரை செய்கின்றது.

#### 5) அரச அச்சகக் கூட்டுத்தாபனம்

ஆவணக் கோப்புகள் காணாமற்போயுள்ளமையினால் கடன் மீளஅறவிடுதல் மற்றும் உள்ளக விசாரணை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1984 முதல் 2009 வரையிலான காலப்பகுதிக்குள் பணி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து உத்தியோகத்தர்களது கடன் பத்திரங்கள் மற்றும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 31 உத்தியோகத்தர்களது ஆவணக் கோப்புக்கள் மற்றும் ஏனைய காரணிகள் காரணமாக பணியிலிருந்து விலகிய 9 உத்தியோகத்தர்களது பத்திரங்கள் காணாமற்போயுள்ளமையால், குறிப்பிட்ட விடங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வது சிரமமாக அமைந்துள்ளது.

காணாமற்போயுள்ள ஆவணக் கோப்புகள் தொடர்பில் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அமைச்சரவை குழுவொன்றின் மூலம் நிதி அமைச்சின் விதப்புரைகள் சகிதம் சட்ட மாஅதிபருக்கு ஆற்றுப்படுத்துமாறும், அந்த ஆலோசனைகளின் பிரகாரம் 3 மாத காலப்பகுதிக்குள் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு பணிப்புரை விடுத்தது.

#### 6) மாவட்ட செயலகம் மாத்தறை

2012 ஆகஸ்ட் 29 ஆம் திகதி ரூபா 1,919,764/- செலவில் மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு கமரா முறைமை பொருத்தப்பட்டிருந்த போதிலும், இதன் தொழிற்பாடுகள் சீராக நிறைவேற்றிக் கொள்ளப் படாமையினால் 2016 ஜூன் 01 திகதியளவில் முழு கமரா முறைமையும் செயலிழந்திருந்துடன் இதன் மின் கம்பிகள் களற்றப்பட்டு நீக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. நிறுவனத்தின் பாதுகாப்பு முறைமைக்கு ஏற்பட்டுள்ள ஒரு பாதிப்பாக காணப்படுகின்ற இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க முடியாது போனமை, நிறுவனத்தினதும் ஊழியர்களினதும் தொழில் கௌரவத்திற்கு ஒரு இழுக்காகும் என குழு சுட்டிக்காட்டியது. அமைச்சினால் கமரா முறைமையை பரிசோதித்து வேறு அரசாங்க நிறுவனமொன்றுக்கேனும் இதனை பெற்றுக்கொடுப்பதற்கான ஆற்றலை ஆராயுமாறு குழு பி.க.அ.க்கு உத்தரவிட்டதுடன் இந்நிறுவனத்தின் சகல நிர்வாக நடவடிக்கைகளையும் குறையின்றி நிறைவேற்றும் பொறுப்பையும் நிறுவனத்தின் பௌதீக மற்றும் மனித வளங்களின் பொறுப்பையும் மாவட்ட செயலாளருக்கு பெற்றுக்கொடுக்குமாறு குழு கட்டளையிட்டுள்ளது.

#### 7) மாகாண சுகாதார திணைக்களம் – ஓளடதங்கள் காலாவதியாகியுள்ளமை

மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான 06 வைத்தியசாலைகள் மற்றும் குருநாகல் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பிராந்திய மருத்துவ விநியோக பிரிவில் 413 வகையான ஓளடதங்களின் ரூபா 16,945,704/- பெறுமதியான 10,162,768 அலகுகளும் பெறுமதியை கணிப்பிட முடியாத மேலும் 53 வகையான ஓளடதங்களும், காலாவதியாகியுள்ளமை, மாதிரிகள் பொருந்தாமை, நிறம் மற்றும் வாசம் மாற்றமடைதல் முதலிய காரணங்களால் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் குழுவுக்கு புலனாகியுள்ளது.

மேற்படி பிரச்சினை சகல மாகாண சபைகளிலும் காணப்படுவதென்பதால் இதற்கு முறையான செயன்முறையொன்றின் தேவைப்பட்டடை சுட்டிக்காட்டிய குழு இதில் தலையீடு செய்யுமாறு பி.க.அ.க்கு அறிவுரை வழங்கியதுடன் சகல மாகாண சபைகளையும் வரவழைத்து இப்பிரச்சினை பற்றி கலந்துரையாடி, இப்பிரச்சினைகள் தோன்றுவதற்கான காரணங்கள் மற்றும் இவற்றை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயன்முறைகளை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், இதற்கு பிரதம கணக்கீட்டு அலுவலர் நேரடியாக தலையிட வேண்டுமெனவும், இந்நிலைமைக்கான காரணங்கள் மற்றும் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயன்முறைகளை கண்டறிந்து இதற்கு அமைவாக மத்திய அரசாங்கத்திற்கு விதப்புரைகளை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், குழு விதப்புரை வழங்கியுள்ளது.

அத்துடன் காலாவதியான ஓளடதங்களை குறிப்பிட்ட அங்கீகாரத்துடன் உரிய காலப்பகுதியில் அப்புறப்படுத்துவது பற்றியும் பி.க.அ. கவனம் செலுத்த வேண்டுமென விதப்புரை செய்யப்பட்டுள்ளது.

#### 8) தெஹிவளை – கல்கிசை மாநகர சபை

2015 ஆம் ஆண்டளவில் இந்நகரசபையின் மொத்த நிலுவை வருமானம் ரூபா 917,399,000/- ஆக காணப்பட்டமை.

இதில் வரி மற்றும் குத்தகை நிலுவை வருமானம் ரூபா 344,899,000/- ஆக காணப்பட்டமை.

2012 ஆண்டில் நிலுவை வரி வருமானத்தில் ரூபா 31 மில்லியன் பதிவழிக்கப்பட்டமை.

நகின்தாஸ் நிறுவனத்திடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 2,900,000/- ஐ பதிவழித்தமைக்கான காரணங்கள்

இந்த நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலுவை வரியில் ரூபா 100 மில்லியன் ஏற்கனவே அறவிடப்பட்டுள்ளதாகவும் க.அ. கூறினார்.

மாநகர சபையின் விதப்புரைக்கமைய உரிய பணத்தை பதிவழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக க.அ. கூறினார். இது பற்றி உள்ளூராட்சி ஆணையாளர் அறிந்திருக்காமையை அவதானித்த குழு அங்கீகாரம் பெறாமல் அறவிடப்பட வேண்டிய வரிப் பணத்தை பதிவழித்தமை பற்றி முழுமையான விசாரணையொன்றை மேற்கொண்டு இது பற்றி அறிக்கையொன்றை பெற்றுக்கொடுக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளருக்கு கட்டளையிடப்பட்டது.

## 9) பொலிஸ் திணைக்களம்

பொலிஸ் திணைக்களத்தினால் நிறைவேற்றப்படும் சேவை தொடர்பில் குழுவினால் விசேட பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த பணியாட்டொகுதியில் 16% வெற்றிடங்களும் உள்ளக கணக்காய்வுப் பிரிவில் 64% வெற்றிடங்களும் காணப்படுதல். 3 பிரிவுகளைக் கொண்ட பொலிஸ் சேவையில் பல்வேறுபட்ட பிரிவுகளில் சுமார் 16,000 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், உத்தியோகபூர்வ சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கு தற்போது காணப்படும் பயிற்சிப் பாடசாலைகளின் எண்ணிக்கை போதியதாக அமையாமை.

சுமார் 3700 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஏனைய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டி நேர்ந்துள்ளமையால், பொதுக் கருமங்களை முன்னெடுத்துச் செல்வது சிக்கலாக அமைதல்.

பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலமாக ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வுகளை வழங்குவதில் செயன்முறையொன்று காணப்படாமை, உத்தியோகத்தர்களின் சம்பள நிலமை, போதியளவு உத்தியோகபூர்வ இல்ல வசதிகள் காணப்படாமை ஆகியனவும் இப்பிரச்சினை தீவிரமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளன என்பதை அவதானித்த குழுவானது, மாவட்டத்தினுள் காணப்படும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் உள்ளடங்கும் பிரதேசங்களின் அளவு மற்றும் மாகாணங்களுக்கு அமைவாக மொழித் தேவைப்பாடு குறித்தும் கவனம் செலுத்தி, தேவையான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை சரியாக தீர்மானிக்க வேண்டுமெனவும், இதற்கமைய ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கப்பட

வேண்டுமெனவும், இது தொடர்பில் அரசாங்கம் கொள்கைரீதியான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியது.

#### 10) தேசிய கல்வி ஆணைக்குழு

தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு அங்கத்தவர்களை நியமித்தல், கூட்டங்களை நடாத்துதல், கூட்ட நடப்பெண் மற்றும் ஆணைக்குழுவுக்கு பிரதித் தவிசாளர்கள் நியமிக்கப்படாமை மற்றும் அங்கத்தவர்களாக அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்படுதல் தொடர்பில் குழு தனது கவனத்தைச் செலுத்தியது.

ஆணைக்குழுவானது 15 அங்கத்தவர்களைக் கொண்டிருப்பதுடன், கல்வி ஆணைக்குழுவின் கடமைப் பொறுப்புகள் குறித்து புரிந்துணர்வுடனும் வினைத்திறனுடனும், அர்த்தபுஷ்டியுடனும் செயற்படக்கூடிய, பாடசாலைக் கல்வித் துறையில் ஈடுபட்ட நிபுணர்களைக்கொண்ட உள்ளடக்கமொன்று ஆணைக்குழுவில் காணப்பட வேண்டுமென குழு வலியுறுத்தியது.



**2016 ஆம் ஆண்டில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டங்களின்போது புலனாய்வு செய்யப்பட்ட பிரதான பிரச்சினைகளும் அவதானிப்புகளும்**

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
<b>கரையோரம் பேணல் மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் 2016 மே 04</b>		
1	நிதியேற்பாடுகளின் குறைவான பயன்பாடு, கரையோரம் பேணல் பற்றிய தேசிய கொள்கை	கொள்கைரீதியான விடயங்களிலான மாற்றங்கள் மற்றும் பல்வேறு சுற்றாடல் நிலைமைகளிலான மாற்றங்கள் நிதியேற்பாடுகளின் குறைவான பயன்பாட்டுக்கு காரணமாக அமைந்ததெனவும் கரையோரம் பேணல் பற்றிய தேசிய கொள்கை மும்மொழியிலும் தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு அதற்கான மக்கள் கருத்துக்கள் பெறப்பட உள்ளதாகவும் க.அ. தெரிவித்தார். மேற்படி தேசிய கொள்கையை அங்கீகரித்துக் கொள்வதற்கான செயற்பாட்டினை செயற்படுத்துகின்ற விதம் பற்றிய காலப்பகுதி உள்ளிட்ட அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு வழங்குமாறு பி.க.அ/ க.அலுவலருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
2	கரையோரம் பேணல் மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் போர்டர் சிட்டி கருத்திட்டம் பற்றிய சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமையும் போர்டர் சிட்டி கருத்திட்டம் காரணமாக இடம்பெறுகின்ற சுற்றாடல் சேதமும் கடலரிப்பும்	போர்டர் சிட்டி கருத்திட்டம் தொடர்பாக திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விதப்புரைகள் மற்றும் நிபந்தனைகளுடன் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றாடல் உரிமப்பத்திரம் பற்றிய அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு பி.க.அ/ க.அலுவலருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. கருத்திட்டம் காரணமாக நிகழ்கின்ற கடலரிப்பினை தடுப்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றினை குழுவுக்கு அனுப்பிவைக்குமாறு பி.க.அ/ க.அலுவலருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
3	திணைக்களத்தினால் கரையோர வலயத்தில் குவிகின்ற குப்பைகூளங்களை அகற்றுவதற்காக பிரயோகிக்கின்ற வேலைத்திட்டமும் கரையோரம் பேணலுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும்	கடல் எல்லையில் இருந்து 300 மீற்றர்கள் நிலப்பிரதேசம் நோக்கியும் 2 கிலோ மீற்றர்கள் கடலை நோக்கியும் உள்ள பரப்பு கரையோரம் பேணல் மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டுள்ளபோதிலும் அந்த நிலப்பரப்பில் குப்பைகூளங்களை அகற்றும் செயற்பொறுப்பு ஏற்புடைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>கையளிப்பட்டுள்ளதாக க.அ. சுட்டிக்காட்டினார்.</p> <p>திணைக்களத்தின் நிர்வாக வலயத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசப்படமாக்குமாறும் அதுபற்றிய அறிக்கையை குழுவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் குழுவினால் பி.க.அ/க.அலுவலருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. கரையோரப் பாதுகாப்பு படையணியையும் கிராம அலுவலர்களையும் இந்த பணிகளை ஒழுங்குறுத்துவதற்காக ஈடுபடுத்துமாறும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுடன் சாதகமான இணைப்பாக்கத்தின் ஊடாக குப்பைகூள முகாமைத்துவத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழுவினால் பி.க.அ/க.அலுவலருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.</p>
4	<p>கரையோரப் பகுதியில் அத்துமீறிய நிர்மாணிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கையில் தோன்றுகின்ற சமூகரீதியான பிரச்சினைகள் மற்றும் ஒருசில இடங்களில் காணப்படுகின்ற தொழில்முயற்சி நிலையங்கள்</p>	<p>சமூகரீதியான பிரச்சினைகளைப் போன்றே கரையோரப் பகுதியில் நிலவுகின்ற சுற்றுலாத் தொழில்முயற்சி பற்றியும் கவனஞ்செலுத்தி ஏற்புடைய உள்ளூராட்சி நிறுவனங்கள் போன்றே முதலீட்டுச் சபை, உல்லாச பிரயாணச் சபை போன்ற நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு இந்த கரையோரப் பகுதியின் பேணலுக்கான காத்திரமான வேலைத்திட்டத்தை கடைப்பிடிக்குமாறு குழுவினால் பி.க.அ/க.அலுவலருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.</p>
5.	<p>திணைக்களத்தில் உள்ளகக் கணக்காய்வுக்கூறு ஒன்று தாபிக்கப்படாமை</p>	<p>உடனடியாக உள்ளகக் கணக்காய்வுப் பிரிவொன்றினை தாபிக்குமாறும் அதனோடு இடைநேர்விளைவான கணக்காய்வு முகாமைத்துவ குழுவினைத் தாபிக்குமாறும் குழுவினால் பி.க.அ/க.அலுவலருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.</p>
6	<p>மூன்று அலைதாங்கிகளை நிர்மாணிக்கையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினால் உடன்படிக்கை மீறப்பட்டிருத்தல், வேலைகளை நிறைவு செய்யாமை மற்றும் வேலைச் சான்றிதழ்கள் இன்றி ரூபா 4 மில்லியன் முற்பணம் ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட்டுள்ளமை.</p>	<p>9400 கற்றுணடுகள் தொடர்பான செலுத்துதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் எவ்வாறாயினும் தடுத்துவைத்த பணத்திலும் உடன்படிக்கையின் பிரகாரமும் ரூபா 20 மில்லியன் பணத்தொகை அறவிடப்பட்டுள்ளதெனவும் க.அ. அறிவித்தார். அது பற்றிய முழுமையான அறிக்கையொன்றினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு குழுவினால்</p>



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		பி.க.அ./க.அ.அலுவலருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
<b>அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம்</b>		
<b>2016 மே 05</b>		
1.	<p>i.2014 சனவரி 26 ஆம் திகதிய தேசிய நூலகங்கள், சுவடிச் சேவைகள் சபையின் ஆலோசனை சுற்றறிக்கையின் படி நூலக புத்தக ஆய்வொன்று இற்றை வரை மேற்கொள்ளப்படாமை.</p> <p>ii. துறைசார் பொருட் பட்டியலை இற்றைவரைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமை.</p> <p>iii. திணைக்களத்தின் வழக்குப் பொருட்கள் பற்றி இடம்பெற்றுள்ள முறைகேடுகளின் அடிப்படையில் 04 உத்தியோகத்தர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதடன் சட்ட மாஅதிபரின் அறிவுரையை பெறுவதற்கு 07 ஆண்டு காலம் தாமதப்படுத்தப்பட்டிருந்தல்.</p>	இது பற்றி கவனம் செலுத்துமாறு குழுவினால் பி.க.அ./க.அ. க்கு அறிவுறுத்தப்பட்டது
2.	2015 ஆண்டளவில் பரிசோதிப்பதற்கு 3,955 மாதிரிகள் காணப்படுவதாகவும், இவற்றில் 10 ஆண்டுகளை தாண்டிய மாதிரிகள் பெருவாரியான அளவு இற்றைவரை பரிசோதனைக்குப்படுத்தப்படாது காணப்படுதல்.	<p>போர் காலத்தில் பெருமளவிலான மாதிரிகள் பகுப்பாய்விற்கு கிடைத்தமையும், இரசாயண பகுப்பாய்வு அறிக்கைகள் கோரப்பட்டு அறிக்கைகள் வெளியிடுவதற்கு முன்னர் இடையில் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டமையும், உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நிலவியமையும் இதற்கு காரணமென பி.க.அ./க.அ. இனால் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.</p> <p>பரிசோதிப்பவள்ள மாதிரி எண்ணிக்கையில் 5-10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை கடந்த நிலையில் இற்றைவரை அறிக்கை வழங்கப்படாத மாதிரி எண்ணிக்கையும் இவற்றில் மேலும் நீதிமன்றத்திற்கு அறிக்கைகள் தேவையற்ற அளவு பற்றியும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு ஊடாக அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பி.க.அ./க.அ. க்கு குழு அறிவித்தது.</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
3.	உத்தியோகத்தர் பயிற்சி	<p>உத்தியோகத்தர் பயிற்சி மனித பற்கள், எலும்புக் கூடுகளின் டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொய்க்கா கருத்திட்டமொன்றின் கீழ் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு கொரியாவில் பயிற்சியொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் டிஜிட்டல் நீதிமன்ற ஆய்வுகூடமொன்றை திணைக்களத்தில் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பி.க.அ./க.அ. தெரிவித்தார்.</p> <p>திணைக்களத்தின் ஊடாக செய்ய முடியாத பரிசோதனைகளை செய்யக்கூடிய வெளிநாட்டு / உள்நாட்டு வெளிநிறுவனங்கள் பற்றி அறிக்கையொன்றை குழுவிடம் வழங்குமாறும், வெளிநாட்டு பயிற்சி பாடநெறிகளுக்கு உத்தியோகத்தர்களை அனுப்புவது பற்றி திட்டமிடுமாறும், குழு பி.க.அ./க.அ. க்கு ஆலோசனை வழங்கியது.</p>
<b>சட்ட வரைஞர் திணைக்களம்</b> <b>2016 மே 06</b>		
1	திணைக்களத்தினால் ஆராய்ச்சிக் கூறு ஒன்று தாபிக்கப்பட்டிராம.	<p>சட்ட ஆராய்ச்சிக் கூறு ஒன்றினை கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்ட பீடத்தில் தாபிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் அது மிகவும் பயனுறுதிமிக்கதெனவும் பி.க.அ. கூறினார்.</p>
2	நீதி நியதிச்சட்டங்களை திருத்தியமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் கருத்திட்டத்தின் நடப்பு நிலைமை	<p>திருத்தியமைக்கின்ற சட்டங்கள் A தொடக்கம் Z வரையான தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதோடு இன்றளவில் இங்கு K தொகுதி வரை நிறைவுசெய்யப்பட்டுள்ளதெனவும் எதிர்பார்த்தவகையில் 2017 ஆம் ஆண்டளவில் அக்கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான இயலுமை கிடையாதெனவும் இணைப்பாக்க உத்தியோகத்தர் பதவி வெற்றிடம் நிலவுகின்றமையும் இதில் தாக்கமேற்படுத்தி உள்ளதெனவும் க.அ. கூறினார். உத்தியோகத்தர்கள் இணைப்பாறுவதற்குள்ள திகதிகள் பற்றிக் கவனஞ்செலுத்தி மேற்படி வெற்றிடங்களைப் பூர்த்திசெய்வதற்கான முன்னாயத்துடன் செயலாற்ற</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		வேண்டுமெனவும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
3	திணைக்களத்தில் சட்டமூலங்களை தயாரித்தல் பற்றிய தரவுகளை குறித்துக்கொள்ளும் முறையியலில் குறைபாடு நிலவுகின்றமை	அதற்காக கணினி வலையமைப்புடனான ஒழுங்கமைந்த முறையியலொன்றை நிறுவுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மேற்படி முறையியலுக்கு வசதியளிப்பதற்காக சட்டமூலமொன்றுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்களைக் காட்டுகின்ற மாதிரிப் படிவமொன்றைத் தயாரித்து அமைச்சு உள்ளிட்ட ஏற்புடைய நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் திணைக்கள வெப் தளத்தில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் இங்கு குழுவினால் மேலும் அறிவிக்கப்பட்டது. அமைச்சினால் இற்றைவரை வரைவு தயாரிப்பதற்காக / திருத்தியமைப்பதற்காக அனுப்பப்பட்டுள்ள சட்டங்களின் எண்ணிக்கை, இவற்றில் தயாரித்து அனுப்பியுள்ள சட்டங்களின் எண்ணிக்கை மற்றும் தயாரிக்க எஞ்சியுள்ள எண்ணிக்கை பற்றிய காலப்பகுதியுடனான அறிக்கையொன்றை அனுப்பிவைக்குமாறு குழுவினால் பி.க.அ./க.அலுவலருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
<b>பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு 2016 மே 18</b>		
1..	ஒட்டுமொத்த பதவியணியில் நிலவுகின்ற 28% வெற்றிடத்தை நிரப்புவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி குழு வினவியது.	அலுவலக இடவசதி போதாமை நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தடையாக அமைந்துள்ளபோதிலும் கடமைகளை உள்ளடக்கிப் புரிவதற்காக போதியளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
2.	2015 மூலதனச் செலவினங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளில் 52.1 % எஞ்சி இருந்தமைக்காக காரணத்தை வினவியது.	2015 பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலாளர் பணியகம் இவ்வமைச்சிடம் கையளிக்கப்பட்டமையால் அங்கு எஞ்சி இருந்த ஏற்பாடுகள் அமைச்சின் கீழ் கணக்குப் பதியப்பட்டமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதென பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
3.	அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கூட்டத்தாபன தலைவர்/ முகாமைத்துவப் பணிப்பாளராக பதிற்கடமை ஆற்றுகையில் சம்பளம் மற்றும் படிக்களாக ரூ. 503,447/= மற்றும்	தவறொன்று இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்டு ரூ. 224,065/= பணத்தொகையை திருப்பிச் செலுத்த நடவடிக்கை மேற்கொண்ட அவர் 2014 இல் இளைப்பாறியமையால் எஞ்சிய பணத்தை அறிவிட்டுக்கொள்ள இயலுமை

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	ரூ. 317,800/= பெற்றுக்கொண்டமை பற்றி குழு வினவியது.	கிடையாதென பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
4.	பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஹைரெக்ஸ் மலேசியா கம்பெனிக்கிடையில் நிலவுகின்ற சேவை உடன்படிக்கையை இற்றைப்படுத்துதல் ஓராண்டுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்கு தாமதித்தமை பற்றி காரணம் வினவப்பட்டது.	ஹைரெக்ஸ் மலேசியா கம்பெனியுடன் எண்ணெய் கலவை செய்வதற்கான புதிய தொழில்முயற்சியொன்றை ஆரம்பிப்பதற்கான உடன்படிக்கையை தயாரிக்கையில் இடம்பெற்ற தவறு அதற்கு காரணமாக அமைந்ததோடு 2013.10.18 ஆந் திகதியில் இருந்து அமுலுக்கு வரத்தக்கதாக உடன்படிக்கை இற்றைப்படுத்தப்பட்டுள்ளதென பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
5.	சப்புக் கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் காணப்படுகின்ற குழாய் வழிகளையும் பழுதுபார்த்தல் சம்பந்தமாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குழுவின் விசாரணைக்கு இலக்காகியது.	எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நவீனமயமாக்கல் தொடர்பாக நியமிக்கப்பட்ட புலமைசாலிகள் குழுவின் அறிக்கை நிதி அமைச்சின் அவதானிப்புகளுடன் கௌரவ அமைச்சரின் தலைமையிலான குழுவினால் கற்கை மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்ட பத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குழாய் வழிப் பழுதுபார்த்தல் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட பெறுகைக்குழு அதற்காக 4 நாடுகளை முன்மொழிந்துள்ளதோடு அந்நாடுகளின் தூதரகங்கள் மூலமாக விலை மனுக்களை கோரி பொருத்தமான கேள்வியாளரை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுப்பதாக பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
6.	நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கேள்வியை சுத்திகரிப்பு நிலையம் மூலமாக மாத்திரம் நிவர்த்திசெய்வதாயின் அதனால் நாட்டுக்கு கிடைக்கின்ற நிதிசார் அனுகூலம் எவ்வளவென குழு வினவியது.	50,000 பீப்பாய்களாக அமைந்த நாளாந்த உற்பத்தியானது ஒட்டுமொத்த கேள்வியின் 35% ஆக அமைவதோடு சுத்திகரிப்பதன் மூலமாக முழுக் கேள்வியையும் நிவர்த்திசெய்வதாயின் வருடாந்தம் 350 மில்லியன் டொலர் செலாவணியை சேமித்துக்கொள்ள இயலுமென பி.க.அ. தெரிவித்தார்.
7	எரிபொருள் ஆய்வு நடவடிக்கைகளின் தற்பொதைய நிலை	தற்போது கண்டுபிடிப்பின்பொதான தரவுகளுக்கு அமைய மன்னார்தோணியில் 5 பில்லியன் பெரல் எரிபொருளும் 9 ரில்லியன் கனவளவான இயற்கை எரிவாயுவும் இருப்பதுடன் அது அறுபது ஆண்டுகளுக்கான தேவையை நிறைவுசெய்ய போதியளவெனவும் எரிபொருள் கிணரொன்றின் அகழ்விலிருந்து 60 வருடங்களுக்கு தேவையான எரிபொருட்களின்

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		உற்பத்திற்கு 50 மில்லியன் டொலரிலிருந்து ஒரு பில்லியன் வரை செலவு ஏற்படுவதாகவும் மன்னார்தோணி எம் 2 பகுதி ஆய்வு நிலையிலிருந்து அபிவிருத்தி நழலையை எட்டியுள்ளதால் உகந்த முதலீட்டாளர் ஒருவரை பெற்றுக்கொள்வது செயலகத்தின் முக்கிய நோக்கமாகுமென பி.க.அ. /க.அ. தெரிவித்தார்.
8	பொலிபீடோ லங்கா கம்பனியின் பொறுப்பும் மாற்றமும்	2008 ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் திகார சபையின் கீழ் தாபிக்கப்பட்ட குறிப்பிட்ட கம்பனி பிலாஸ்டிக், பொலிதின் போன்ற திண்ம கழிபொருட்களைக் கொண்டு எரிபொருள் தயாரிப்பில் விசேடமாக ஈடுபட்டுள்ளதாகவும் அதன் 60%, 30% மற்றும் 10% பங்குகள் முறையே அமைச்சு, தயாரிப்பாளர்கள் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக எரிபொருள்வள ஆராய்ச்சிப் பீடத்தை சாருமொன பி.க.அ. மூலம் அறிவிக்கப்பட்டது.
<b>பதியப்படாத கடன்கள் மற்றும் 2015 சனவரி மாதம் நடைபெற்ற முறிகள் வழங்கல் காரணமாக அரசு நிதி முகாமைத்துவத்துக்கு பாதகம் / நடடம் ஏற்பட்டுள்ளதா என்பதை புலனாய்வு செய்வதற்காக அழைக்கப்பட்ட விசேட குழுக் கூட்டம்</b> <b>2016 யூன் மாதம் 07</b>		
1.	<p>இலங்கை மத்திய வங்கி அரசு கணக்குக் குழுவின் விடயப்புக்குள் வரவிடினும் நிதி அமைச்சு இதற்குள் வருவதால், இப்புலனாய்வுக்கு அழைக்கப்பட்டதென தவிசாளர் வலியுறுத்தினார்.</p> <p>இலங்கை மத்திய வங்கியின் மூலம் 2015 சனவரியில் மேற்கொள்ளப்பட்ட முறிகள் வழங்கல் காரணமாக அரசு நிதி முகாமைத்துவத்துக்கு பாதகம் / நடடம் ஏற்பட்டுள்ளதா என்பது குழுவின் விசாரணைக்கு உள்ளானது. அதன்படி இம்முறிகள் வழங்கல் முறையியல் தொடர்பான குழுவின் விசாரணை</p>	<p>இலங்கை மத்திய வங்கி தற்பாது நிதி அமைச்சின் கீழ் இல்லாததால் முறிகள் தொடர்பில் கூற்றொன்றை வெளியிட தனக்கு முடியாதென தெரிவித்தார்.</p> <p>தேவையான வருமானம் செலவினத்தைவிடக் குறைகின்ற போது அல்லது எதிர்பாரா செலவினங்களை எதிர்கொண்டுள்ள போது, பாராளுமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள உச்ச எல்லைக்கு உட்பட்டதாக, கடன் பெற வேண்டி ஏற்படுகின்றதெனவும், அதன்படி மத்திய வங்கி திறைசேரியின் வேண்டுகோளின் படி, தேவையான பணத்தை வழங்குவதுடன், திறைசேரி முறிகள் வழங்கல் இவற்றில் ஒரு முறைமை எனவும், சந்தை நடத்தையை ஆராய்ந்து, அரசுக்கு ஆகக்குறைந்த கிரயம் ஏற்படக்கூடியவாறு இந்நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் எனவும், பி.க.அ./க.அ. தெளிவு படுத்தினார்.</p> <p>பி.க.அ. / க.அ. முன்வைத்த விளக்கத்தின் உள்ளடக்கம் தொடர்பாக திருப்தி</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>அடையாத குழு, முறிகள் வழங்கல் நடைபெற்ற முறை பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும்படி பி.க.அ. க்கு பணித்த போதிலும் இலங்கை மத்திய வங்கி தனது விடயப் பரப்பிற்குள் வராததால் அவ்வாறான அறிக்கையை சமர்ப்பிப்பது கடினமானது என நிதி அமைச்சின் செயலாளர் கூறினார். இது பற்றி கவனம் செலுத்திய குழு இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடலை தற்காலிகமாக இடை நிறுத்துவதாகவும், குழுவின் தவிசாளர் சமூகம் அளித்திருக்காதபடியால் இவ்விசாரணைக்கு மீண்டும் அழைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.</p>
2.	<p>அரசாங்கத்தினால் பெறப்பட்டுள்ள கடன்களில் பதியப்படாத கடன்கள் இருப்பதற்கான சாத்தியப்பாடு காணப்படுகின்றதா என குழு வினவியது.</p>	<p>அரசாங்கம் கடன்பெறும் முறை மற்றும் கடன் முகாமைத்துவம் செய்யப்படும் முறை பற்றி விளக்கிய பி.க.அ./க.உ. அரசு கூட்டுத்தாபனம் மற்றும் சபைகள் போன்ற நிறுவனங்களினால் பெறப்படும் கடன்கள் உரிய வருடத்தில் திறைசேரி ஆவணங்களில் பதியப்படாமல் இருப்பதற்கான சாத்தியப்பாடு காணப்படுகின்றது எனக் குறிப்பிட்டார். கடன் பெறப்படும் நடைமுறை எவ்வாறு இருப்பினும் திறைசேரியின் முன் அங்கீகாரத்துடன் பெறப்படும் கடன்கள் கட்டாயமாக பதியப்படுகின்றது எனவும், அவ்வாறு அல்லாத சந்தர்ப்பங்கள் காணப்படின் அக் கடன்கள் முகாமைத்துவத்தின் பலவீனம் காரணமாக அவற்றைப் பதிவதில் ஏற்படும் தாமதமே அன்றி பதியப்படாத கடன்கள் இருக்க முடியாது என்பது குழுவின் கருத்தாக இருந்தது.</p> <p>குழுவின் கருத்துடன் இணங்குவதாக பி.க.அ./க.உ. கூறியதுடன், அரசாங்கத்தினால் திறைசேரி ஊடாகப் பெறப்படும் அனைத்துக் கடன்களும் பதியப்படுவதுடன், இதற்குப் புறம்பாக ஏனைய நிறுவனங்கள், குறிப்பாக அரசு சார்புள்ள நிறுவனங்களினால் பெறப்படும் கடன்கள் அந்தந்த நிறுவனங்களின் ஐந்தொகையில் காணப்படும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும், அதற்குப் புறம்பாக திறைசேரியின் ஐந்தொகையினால் அந் நிறுவனங்களுக்கும், அந்நிறுவன ஐந்தொகையினால் திறைசேரியின் ஐந்தொகைக்கும் மாற்றப்படுகின்ற</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகக் கூறினார். எவ்வாறாயினும் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் தமது மானியங்களைத் தாண்டி உள்நாட்டு அல்லது வெளிநாட்டு கடப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும், அதன்படி 2015 ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவல்களின் படி இத்தொகை ரூபா 1043 பில்லியன் எனவும், இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் திறைசேரியில் பதியாவிடினும், அரசாங்கம் சார்பில் திறைசேரி இத்தொகையை செலுத்த வேண்டி ஏற்படுவதினால் நிச்சயமற்ற பற்று நிலையொன்று ஏற்படுவதாகவும் பி.க.அ./க.அ. வலியுறுத்தினார்.</p>
<p><b>சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்</b> <b>2016 ஜூன் 08</b></p>		
1.	<p>2015ஆம் ஆண்டு எதிர்ப்பார்த்த இலக்கை அடைய முடியாத சமூகவியல் மற்றும் சுகாதார ஆராய்ச்சி.</p>	<p>குறிப்பிட்ட ஆய்வு தொடர்பில் DHS தெரிவிப்பதைப் பயன்படுத்துவதற்காக ICF என்ற அமெரிக்க நிறுவனம் முன்வைத்திருந்த 367 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் 25% ஐ குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்ததோடு அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டதன் பின் அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆராய்வு நடாத்தப்படுவதோடு இவ்வாண்டு முடிவதற்கு முன் அதன் பணிகளை பூர்த்திச்செய்ய முடியுமென வெளிப்படுத்தப்பட்டது.</p>
2.	<p>தேசிய கணக்குகளை தயாரிக்கின்றபோது அடிப்படை ஆண்டு மாற்றப்பட்டமையினால் புள்ளிவிபரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்</p>	<p>நாட்டின் பொருளாதார விரிவாக்கத்தை கருத்திற்கொண்டு அடிப்படை ஆண்டு மாற்றப்படுவதோடு கடந்த காலத்தில் 13 துறைகள் அதற்கான அடிப்படையாக கொள்ளப்பட்டதோடு தற்காலத்தில் 89 வரை விரிவாக்கப் பட்டிருப்பதாகவும் இதற்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சர்வதேச கணக்கீட்டு முறைமைகளும் நிதி நிறுவனங்களின் வழிகாட்டலும் இதன் போது கவனத்திற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.</p> <p>2010 – 2015 கால வீச்சிடை 2002 மற்றும் 2010 ஆகிய இரு வருடங்களையும் அடிப்படையாகக் கொண்டு தேசிய கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>அதன் பிரகாரம்</p> <p>(1) 2015 ஆண்டுக்காக 2002 ஐ அடிப்படை ஆண்டாகக் கருதி நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சேமிப்பு வீதம் மற்றும் முதலீடுகள் வீதம் ஆகியவை அடங்கிய அறிக்கையொன்று</p> <p>(2) சமீபத்தில் நடாத்தப்பட்ட குடும்ப வரவுசெலவு பற்றிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு குடும்ப வரவு / செலவு ஒவ்வொரு பிரிவுக்கும் பகிர்ந்து சென்றுள்ள விதம் வீதவாரியாகவும் ரூபாய்களாகவும் காட்டப்படும் அறிக்கையொன்று</p> <p>(3) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகள் தொடர்பாக தேசிய நுகர்வோர் விலைச் சட்டெண்ணின் மேல் மற்றும் மையப் பண வீக்கத்துக்கு இடையிலுள்ள மாற்றம் கணிப்பிடப்பட்ட அறிக்கையொன்றை குழுவுக்கு பெற்றுத்தருமாறு கட்டளையிடப்பட்டு.</p>
<p><b>தொல்பொருளியல் திணைக்களம்</b> <b>2016 யூன் 08</b></p>		
1.	<p>உள்ளக கணக்காய்வாளர் பதவிக்கு உத்தியோகத்தரொருவர் நியமிக்கப்படவில்லை என்பதோடு பெறுகை நடவடிக்கையில் மிகவும் குறைப்பாடுகள் உள்ளமை குழுவினால் அவதானிக்கப்பட்டது.</p>	<p>கணக்காய்வாளர் சேவை உத்தியோகத்தரொருவரை உள்ளக கணக்காய்வுப் பிரிவிற்கு பெற்றுத் தரும்படி பொது நிருவாக அமைச்சிக்கு அனுப்பியுள்ள கோரிக்கைக்கு இது வரை பதில் கிடைக்கவில்லையென பி.க.உ./ க.உ. தெரிவித்தார்.</p> <p>இது தொடர்பாக அமைச்சின் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சு தலையிட்டாவது கணக்காய்வாளரொருவரை நியமித்து அதன் பணிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் குழு விதப்புரை வழங்கியுள்ளது.</p>
2.	<p>2015 – 2016 ஆம் ஆண்டுகளில் போதுமான அளவு குழுக்கூட்டங்கள் நடாத்தப்படாமை</p>	<p>முன்பு தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழிருந்த இத்திணைக்களம் கல்வி அமைச்சின் கீழ் வந்ததன் பின் குழுக்கூட்டங்களை முறையாக நடாத்த நடவடிக்கை எடுப்பதாக பி.க.உ. / க.உ. கூறினார்.</p>
3.	<p>மொத்த பணியாட்டொகுதியான 2476 பேரில் இல் 31% வீத வெற்றிடங்கள் உள்ளமை</p>	<p>தகைமையுள்ளவர்களை சேர்த்துக்கொள்வதில் நடைமுறைரீதியான சிக்கல்கள் இருப்பதால் அரசாங்க சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்ப</p>



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>நடவடிக்கை எடுப்பதாக பி.க.உ. / க.உ. கூறினார்.</p> <p>சமீபத்தில் அரசாங்க சேவை ஆணைக்குழுவுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது உதவி பணிப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகைமைகளை திருத்துவதற்கு இணங்கியதாக தெரிவித்தார்</p>
4.	<p>2013 ஆம் ஆண்டில் அநுராதபுரம் விஜயராம விகாரைத் தொகுதியின் தூபி மற்றும் பக்கச்சுவரின் பேணுகைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,014,638 பணத்தொகையை வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தியமை</p>	<p>தொல்பொருளியல் பெறுமதிமிக்க பொலன்னறுவை மானிக்கம்பட்டிய தூபி சம்பந்தமாக பிரதேசவாசிகளின் பல்வேறுவிதமான அச்சுறுத்தல் ஏற்பட்டமை காரணமாக தேவைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நேர்ந்ததால் மேற்படி ஒதுக்கீட்டினை பயன்படுத்தி அத்துபியின் பேணுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p> <p>அநுராதபுரம் விஜயராம விகாரைத் தொகுதியின் தூபி மற்றும் பக்கச்சுவரின் பேணுகைப் பணிகள் மத்திய சுற்றாடல் அதிகாரபை கலாசார நிதியத்தினால் மேற்கொள்ளவுள்ளதென பி.க.அ/க.அ மேலும் தெரிவித்தார்</p>
5.	<p>யுதகனாவ தூபியின் பேணுகைக்கு தரம்வாய்ந்த செங்கற்களை பெற்றுக்கொள்வதற்கு இயலாமல் போனமை மற்றும் ஒதுக்கீட்டின் குறைபயன்பாடு</p>	<p>உரிய தரத்திலான செங்கற்களை பெற்றுக்கொள்ளுவதில் காணப்பட்ட சிரமம் காரணமாக 2013 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 10 மில்லியன் ஒதுக்கீட்டினை பயன்படுத்துவதற்கு இயலாமல் போனது என பி.க.அ. அல்லது க.அ. தெரிவித்தார்.</p> <p>அழுக்க இயலாவு 600 -800 செங்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் இறுதியில் சந்தணி ரூபாபிக்கு செங்கற்களை வழங்கிய வழங்குநரிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பி.க.அ/க.அ மேலும் தெரிவித்தார்</p> <p>வழங்குநர்களை பதிவுசெய்வதற்காக ஒழுங்குமுறையான திட்டமொன்றை தயாரிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய குழு எஞ்சிய ஒதுக்கீடுகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கையொன்றை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டது.</p>
6	<p>2016 ஒதுக்கீடு செயலாற்றுகையின் முன்னேற்றம் மற்றும் தொல்பொருளியல் பேணுகை</p>	<p>ரூ.1520 மில்லியன் மொத்த ஒதுக்கீட்டில் ரூ.1200 மில்லியன் மீண்டெழும்</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	<p>பணிகளில் காணப்படும் தடைகள் பற்றி குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.</p>	<p>செலவினத்திற்காகவும் ரூ.152 மில்லியன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் திட்டமிடப்பட்ட பணிகளில் சுமார் 30% வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தீகவாபிய பேணுகை ஒதுக்கப்பட்ட ரூபாய் ஒரு மில்லியனுக்கான வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாகாப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 5 மில்லியன் ரூபா நிதியில் 1 மில்லியன் ரூபா தீகவாவி சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.</p> <p>மேலும், விடயங்களை தெளிவுபடுத்திய பி.க.அலுவலர், பணியாளர் தொகுதியில் பெருமளவு வெற்றிடங்கள் நிலவுகின்றமை பேணுகைப் பணிகளுக்கு தடையாக அமைந்துள்ளதாகவும் 28 உதவிப்பணிப்பாளர் பதவிகளில் 26 பதவிகளும் 12 பணிப்பாளர் பதவிகளில் 10 பதவிகளும் வெற்றிடமாக காணப்படுவதையும் உதாரணமாக தெரிவிக்க முடியுமென தெரிவித்தார். வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திகதிவாரியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றின் மூலமாக சமர்ப்பிக்குமாறு பி.க.அ/க.அ இற்கு பணிப்புரை வழங்கப்பட்டது.</p>
<p>7.</p>	<p>தொல்பொருட்களைப் பாதுகாக்கும் பொருட்டு பங்களிப்புச் செய்யும் நபர்களை ஊக்குவிப்பதற்காகத் தாபிக்கப்பட்டுள்ள நிதியத்திற்கு 2010-2015 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கிடைத்த 73,486,473.00 ரூபா தொகை பொது வைப்புக் கணக்கில் பிடித்துவைக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு இறுதியில் அரசாங்க வருமானத்திற்கு வரவுவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நிதியத்தின் குறிக்கோள் அடையப்படாமை.</p>	<p>கடந்த காலத்தில் உள்ளக பிரச்சினைகள் காரணமாக பரிசுப் பணத்தை வழங்குவதற்கு இயலாமல் போனதாகவும் தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக திணைக்களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு வழங்குகின்ற அனைவருக்கும் அதன் நன்மைகள் சென்று சேரும் வகையில் சட்டவிதிமுறைகளை மாற்றியமைப்பதன் தேவைப்பாடு எழுந்துள்ளதாகவும் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பி.க.அ/க.அ தெரிவித்தார்.</p>
<p><b>கணக்காளர் சேவையில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சம்பளங்கள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கான கூட்டம்</b></p> <p><b>2016 ஜூன் 09</b></p>		
<p>1.</p>	<p>2017 - 2020 வரை ஏற்படக் கூடிய வெற்றிடங்கள் தொடர்பான எதிர்வுகூறல்</p>	<p>கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	<p>மேற்படி விடயம் தொடர்பாக 2015.06.11ஆம் திகதி நடைபெற்ற முதலாவது கலந்தாலோசிப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து குழு வினவியது</p>	<ul style="list-style-type: none"> <li>- இலங்கை கணக்காளர் சேவைக்கு தகைமை பெற்றவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு ஆண்டுதோறும் பரீட்சை நடாத்தப்படுதல்.</li> <li>- நாடளாவிய ரீதியில் அனைத்து சேவைகளையும் இணைத்து பொதுவான பரீட்சை முறை ஒன்றைப் பேணுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கோரப்பட்டுள்ளது.</li> <li>- 03 வருடங்களின் பின்னர் 2015ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், நேரடியான ஆட்சேர்ப்புக்காக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.</li> <li>- தகைமை பெற்றவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக இலங்கை கணக்காளர் சேவை பிரிவு பரீட்சையை நடாத்துவதற்கு திட்டமிட்டு வருகிறது.</li> <li>- விசேட தரங்களுக்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்துவதற்காக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.</li> <li>- இலங்கை கணக்காளர் சேவையில் பதவியணி பற்றிய நிலைமையை முறையாக காலத்திற்குக் காலம் மீளாய்வு செய்வதற்காக நாடளாவிய சேவை சங்கங்களின் கருத்துக்கள் /முன்மொழிவுகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது</li> </ul>
<p><b>மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் (மீண்டும் அழைத்தல்)</b> <b>2016 யூலை 10</b></p>		
1	<p>597 வாகன கோப்புகள் காணாமற் போனமை தொடர்பான தற்போதைய நிலைமை</p>	<p>597 கோப்புகளை வழங்கும்படி வேண்டப்பட்டதன் படி இது வரை 33 கோப்புகள் மாத்திரமே கிடைத்துள்ளன எனவும், மேலதிகமாக கோரப்பட்ட தகவல்கள் ஏதும் கிடைக்க வில்லை எனவும் கணக்காய்வாளர் அறிபதித் திணைக்களத்தினால் சுட்டிக் காட்டப்பட்டது.</p> <p>இக்கோப்புகளைத் தேடும் முயற்சிகள் நடைபெறுகின்றது எனவும், கோப்புகளைக் கையாளும் அலுவலர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடியவாறு ஒரு முறைமை அமைக்கப்பட்டுள்ளது எனவும், அதன்படி</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமை ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுத்துள்ளதாக க.அ. கூறினார். இப்பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறிய குழு, எஞ்சிய கோப்புகளை வழங்குவதற்கான நடைமுறை பற்றிய கால அட்டவணையுடனான அறிக்கையை ஒரு மாதத்தில் வழங்கும்படியும், அவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறுவதைத் தவிர்க்க எடுத்துள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையையும் அனுப்பும்படி பி.க.அ./க.அ. க்கு பணிக்கப்பட்டது.
2	2015 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 668,907 புதிய வாகனங்களில் 105,628 (Motor Car) மோட்டார் கார் பற்றிய தகவல்களை சங்கத்துக்கு அனுப்பிப் பெற்றுக் கொண்ட விதப்புரைகள் தொடர்பாக	இவ்வாகனங்களின் தகவல்களை சங்க அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் 164 வாகனங்களின் தகவல்கள் பொருந்துவதில்லை என க.அ. குறிப்பிட்டது. இது தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு சங்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2016 ஆகஸ்ட் 01 ஆம் திகதி தொடக்கம் புதிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் க.அ. கூறினார். வாகன இறக்குமதி மற்றும் பதிவு செய்தல் தொடர்பாகவுள்ள பிரச்சினைகளை தீர்த்து மேற்படி செயற்பாடு தொடர்பான அறிக்கையொன்றை குழுவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கும் படி பி.க.அ. / க.அ.க்கு கட்டளை இடப்பட்டது.
3	E-மோட்டரின் கருத்திட்டத்தை அமுல்படுத்துதல் பற்றிய தற்போதைய நிலைமை	இதற்காக முன்வைத்த அமைச்சரவை நிரூபம் அங்கீகரிக்கப்படவில்லையெனவும், பின்பு நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். இக்கருத்திட்டம் செயற்படுத்தப்படும் காலகட்டம் அடங்கிய செயற்பாட்டு அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிற்கு பெற்றுத்தரும் படி பி.க.அ. / க.அ. க்கு கட்டளை இடப்பட்டது.
4	நிருவாக பணிகளை முறைசார்ந்ததாக்கல்	நிரல் அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம், புதிய சுற்றறிக்கைகளை வழங்கி திணைக்களத்தின் நிருவாக பணிகளை முறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக குழு விசாரித்த போது க.அ. தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் பணிகளை

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		மேற்பார்வையிட நிர்வாக அமைச்சின் உத்தியோகத்தர்களும் அடங்கிய 7 பேரைக்கொண்டுள்ள குழுவொன்றை நியமித்திருப்பதாக பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
5	இரண்டு சக்கர உழவு இயந்திரங்களை இறக்குமதி செய்த சங்க குறிப்பீடுகளை பயன்படுத்தி தவறான முறையில் 7 பிராடோ ரக ஜீப் வண்டிகளை பதிவு செய்தல் தொடர்பான தற்போதைய நிலைமை	7 பிராடோ ரக ஜீப் வண்டிகள் பதிவு செய்யப்படுவதை இரத்துச்செய்ய எடுத்துள்ள நடவடிக்கை பற்றி குழு விசாரித்துள்ளது. மேற்படி வாகனங்களின் பதிவு செய்தலை இரத்துச்செய்ய சட்ட மாஅதிபரிடமிருந்து ஆலோசனை பெற நடவடிக்கை எடுத்திருப்பதாக க.அ. தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் செயற்படாமல் இது தொடர்பாக சிக்கலான செயற்பாட்டினை நாடியிருப்பது பற்றி குழுவிற்கு திருப்தியடைய முடியாதெனவும், சட்ட மாஅதிபருடன் கலந்தாலோசித்து, அது தொடர்பாக துரிதமான, உறுதியான மற்றும் சரியான செயற்பாட்டொன்றினை நாடும் படியும், ஒரு மாதத்திற்குள் அதன் முன்னேற்றத்தை குழுவிடம் அறிவிக்கும் படியும் பி.க.அ.க்கு ஆலோசனை வழங்கப்பட்டதோடு இச்சம்பவத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தருக்கு எதிராக நடைபெறும் ஒழுக்காற்று விசாரணையை ஒரு வருடத்திற்குள் நிறைவு செய்யும் படியும் அறிவிக்கப்பட்டது.
<b>இலங்கை கடற்படை 2016 யூன் 22</b>		
1	2015 ஆம் ஆண்டுக்கென தயாரிக்கப்பட்டுள்ள வருடாந்த செயற்பாட்டுத் திட்டம் நடைமுறைச் சாத்தியமானதொரு திட்டமாக இல்லாமை	நடைமுறைச் சாத்தியமான திட்டமொன்றை தயாரித்து அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதன் பிரகாரம் சமகாலத்துக்கு ஏற்புடையதாக இலக்குகள் அடையப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட வேண்டுமெனவும் குழு க.அ. இற்கு பணித்தது
2	இலங்கை கடற்படைக்கு சொந்தமாக சிவில் உத்தியோகத்தர்களை கொண்ட உள்ளக கணக்காய்வு பிரிவொன்றை தாபிக்க வேண்டியதன் அவசியம்	உள்ளக கணக்காய்வு பிரிவொன்றை தாபிப்பதற்கு தேவையான கணக்காய்வாளர்களையும் உள்ளக கணக்காளர்களையும் பெற்றுக் கொள்வதற்கு பொது நிருவாக அமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைகள்

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>திணைக்களத்துக்கு பாதுகாப்புச் செயலாளரின் கையொப்பத்துடன் எழுத்துமூலமான கோரிக்கையொன்றை முன்வைக்க வேண்டுமென்றும் அது தொடர்பாக நிதி அமைச்சுடனும் பொது நிருவாக அமைச்சுடனும் துரிதமாக கலந்துரையாடி தேவையான பணியாட்டொகுதியை திருத்தத்துக்குட்படுத்தி தேவையான உத்தியோகத்தர்களை ஆற்றுப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையொன்றை ஒரு மாதத்துக்குள் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் பி.க.அ./க.அ. இற்கு உத்தரவிடப்பட்டது</p>
<p><b>3</b></p>	<p>நிதி ஒழுங்குவிதி 237 ஐ மீறும் வகையில் கொள்வனவு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருட்கள் இலங்கை கடற்படைக்கு கிடைப்பதற்கு முன்னதாக காசோலை எழுதப்படல் மற்றும் வழங்குநர்களுக்கு காசோலைகள் வழங்கும் முன் செலுத்தப்பட்ட பண அனுப்பல் பத்திர முறைமையும் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் முதல் 2015 திசம்பர் வரையான காலப்பகுதியில் மேற்படி முறைமையை பயன்படுத்தி 8653 சந்தர்ப்பங்களில் ரூ. 2,729,523,290/- செலவிட்டு பொருள் கொள்வனவு செய்தலும்</p>	<p>2015 ஆம் ஆண்டு முதல் இந்த முறையியல் சீர்செய்யப்பட்டுள்ளதாக பி.க.அ. குறிப்பிட்டார். நடைமுறை தேவைக்கமைய மேற்படி செயல்முறையை பின்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பின் அதற்கு திறைசேரியின் அங்கீகாரத்தை பெற வேண்டியது அத்தியாவசியமென குழுவினால் வலியுறுத்தப்பட்டது.</p>
<p><b>4</b></p>	<p>இலங்கை கடற்படையினால் நடாத்தப்படுகின்ற வருமானம் ஈட்டும் சகல வர்த்தக நடவடிக்கைகள்</p>	<p>இதற்கான அடிப்படை மூலதனம் மற்றும் இதர செலவுகளுக்கான நிதி இணைந்த நிதியத்திலிருந்து பெறப்படுவதாகவும் அக் கருத்திட்டங்கள் மூலமான தேரிய இலாபத்தை முழுமையாக இணைந்த நிதியத்தில் வரவு வைத்தல் மற்றும் இதர நிதி தொடர்பாக ஒழுங்குவிதிகளுக்கு அமைய நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக திறைசேரியுடன் கலந்துரையாடி நிதி ஒழுங்குவிதிகளுக்கமைய செயற்படுவதற்கு நடவடிக்கை எடுத்து 2016 யூன் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னதாக குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பி.க.அ. இற்கு குழு அறிவுறுத்தல் வழங்கியது. கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் தொழில்முயற்சிகள், இத்தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆரம்ப மூலதனம், வருமானம் மற்றும் செலவு நிலமைகள் மற்றும் இலாபம் அல்லது நட்டம் பற்றிய அறிக்கையை ஒரு மாத</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		காலப்பகுதிக்குள் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பி.க.அ./க.அ.இற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
5	2011ஆம் ஆண்டினுள் ரூ. 23,373,952/= செலவில் 10,000 சோடி சப்பாத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதடன், இது தொடர்பிலான பெறுகைகள் குழுக் கூட்டங்களின்போது தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு உறுப்பினரொருவரது பங்கேற்பின்றி பெறுகைகள் குழு தீர்மானம் மேற்கொள்ளல் மற்றும் கணக்காய்வு விசாரணைக்கு விடையளிக்காமை.	இது தொடர்பிலான அறிக்கையை ஒரு மாத காலப்பகுதிக்குள் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பி.க.அ./க.அ.இற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
6.	2012ஆம் ஆண்டில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்காக தேவைக்கதிக்கமாக 750 ஸ்கெப்போல்டின் 1000 அலகுகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் ரூ. 2,094,731/= வீண்செலவு ஏற்படுத்தல்.	ஒரு ஸ்கெப்போல்டின் அலகானது நான்கு பாகங்களைக் கொண்டிருப்பதாகவும், குறிப்பிட்ட நான்கு பாகங்களும் 1000 அலகுகளைக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் பி.க.அ./க.அ. குழுவுக்கு அறிவித்தார். இவ்விடை குறித்து திருப்பதியடைய முடியாதென குழுவில் தீர்மானிக்கப்பட்டதுடன், இது பற்றிய அறிக்கையை தாமதமின்றி வழங்குமாறு க.அ. இற்கு அறிவிக்கப்பட்டது.
7	ஒப்பந்தம் வழங்கப்படும்போது வழங்கல் நிராகரிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக விலைசட்டி மற்றும் வினைத்திறன் காப்புறுதி பெற்றுக்கொள்ளப்படாததை	இத்தகைய நிலைமைகள் நேரடியாக வழங்கல் நடைமுறைகளுக்கும் மறைமுறைமாக ஏனைய அனைத்துப் பிரிவுகளுக்கும் பாதகமாக அமைவதால் உரிய பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றி குழு வலியுறுத்தியது.
<b>இலங்கைப் பொலீஸ் திணைக்களம்</b>		
<b>2016 யூன் 22</b>		
1.	ஒட்டுமொத்த பணியாள் தொகுதியில் 16% உம் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவில் 64% உம் வெற்றிடங்கள் காணப்படுவதானது திணைக்களத்தின் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையினை ஏற்படுத்தவில்லையா என்பது தொடர்பாக குழு ஆராய்ந்தது.	3 பிரிவுகளைக் கொண்டமைந்துள்ள பொலீஸ் சேவையின் பல்வேறுபட்ட பிரிவுகளில் சுமார் 16,000 வெற்றிடங்கள் காணப்படுவதோடு உத்தியோகபூர்வ சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக தற்போதுள்ள பயிற்சிப் பாடசாலைகளின் எண்ணிக்கை போதுமானதாக அமையாதமை பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாற்று இடங்களை நிரூபி பயிலும் இளவல் படை இயக்கதின் ஊடாக எதிர்கால தேவைகளுக்கு ஏற்றவகையில் ஆட்சேர்ப்புப் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் க.அ. தெரிவித்தார்.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>பொலீஸ் திணைக்களத்தில் நீண்ட காலமாக ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்குவதற்கான பொறிமுறையொன்று இருக்காதமை மற்றும் உத்தியோகத்தர்களுக்கான சம்பளம், போதியளவு உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான வசதிகள் இன்மை போன்ற விடயங்கள் இச்சிக்கல் தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளன என்பதை அவதானித்த குழு இது தொடர்பில் அரசாங்கம் கொள்கைத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.</p>
2.	<p>2014 இல் வீடமைப்புத் திட்டமொன்றுக்காக ஒதுக்கப்பட்ட ரூபா 500 மில்லியன் இதுவரை பயன்படுத்தப்படாதமை தொடர்பாக குழுவினால் ஆராயப்பட்டது.</p>	<p>ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடானது திணைக்கள வேண்டுகோளின் பேரில் வழங்கப்பட்ட ஒரு தொகையல்ல மாறாக பொலீஸ் உத்தியோகத்தர்களின் பொருட்டு வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்குவதற்காக கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையொன்றைனவும் அதன் பொருட்டு அவிசாவளைப் பிரதேசத்தில் தற்போது காணியொன்றைச் சுவீகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பி.க.அ./க.அ. தெரிவித்தார்.</p>
3.	<p>பொலீஸ் நிலையங்களில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக போதியளவு உத்தியோகத்தர்கள் இன்மை தொடர்பாவும் அது தொடர்பாக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பாகவும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது</p>	<p>சுமார் 3700 பொலீஸ் உத்தியோகத்தர்களை பிற இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு நேர்ந்தமையினால் வழக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதானது சிக்கலாக அமைந்துள்ளதெனவும், அத்தியாவசியமான இடங்களில் மட்டும் பொலீஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி ஏனைய இடங்களுக்கு சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவது இருக்கின்ற மாற்றுவழியென க.அ. தெரிவித்தார். ஊழியர் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டு பொலீஸ் நிலையங்களுக்குத் தேவையான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை குழுவிற் குச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பி.க.அ./க.அ. தெரிவித்தார்.</p>
4.	<p>பொலீஸ் நிலையங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக</p>	<p>இது தொடர்பாக ஐந்து வருடத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு அடிப்படை நடவடிக்கையாக கொழும்புப்</p>



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பாக குழு ஆராய்ந்தது	பல்கலைக்கழகத்தின் உதவியின் மீது விரல் அடையாளப் பரிசோதனை, கைதுசெய்யப்பட்ட நபர்களின் தகவல்களை இணையம் மூலம் (Online) பெற்றுக்கொடுத்தல், பொலீஸ் அறிக்கைகளை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு அதற்காக கணனித் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICT) உதவியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக க.அ. தெரிவித்தார். பொலீஸ் திணைக்களத்திற்கான ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டம் தொடர்பாக கால கட்டங்கள் குறிப்பிடப்படுகின்ற அறிக்கையொன்றை குழுவிற் குச் சமர்ப்பிக்குமாறு கட்டளையிடப்பட்டது.
5.	2013 ஆம் ஆண்டில் முறையான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளாத தனியார் நிறுவனங்களிலிருந்து விலங்குகளையும் விலங்குணவுகளை கொள்வனவு செய்தலும் குறுகிய காலத்திற்குள் குதிரைகள் இறத்தல்	கம்பனி பதிவுத் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்துகொண்டுள்ள ஜயந்தி என்டபிரைச்சஸ் என்ற நிறுவத்திலிருந்து விலங்குணவு கொள்வனவு செய்யப்பட்டுவருவதுடன் அதற்கும் விலங்குகள் இறப்பதற்கும் இடையில் தொடர்புகள் இல்லையெனவும், புற்றுநோய், குடல்புண், வயது குறிப்பிட்ட இயப்புகளுக்கான காரணங்களென பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. கால்நடைகளின் பாதுகாப்பு நிமித்தம் 3 மிருக வைத்தியர்களை ஆட்சேர்த்துக் கொள்வதற்கும் நீண்டகாலத் தீர்வாக குதிரைகளை உடலாரோக்கியமான விதத்தில் தொழுவமிட்டு வைப்பதற்காக ஹொரணப் பிரதேசத்தில் 50 ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பி.க.அ. மேலும் தெரிவித்தார்.
<b>இலங்கை சுங்கத் திணைக்களம்</b> <b>2016 யூன் 23</b>		
1.	அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு முரணாக மேலதிகநேரக் கொடுப்பனவுகள் செலுத்தல்	இது மேலதிகநேரக் கொடுப்பனவு அல்ல. அலுவலகக் கடமைகளின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடுப்பனவு (work based payment) எனவும், இது தொடர்பில் பல நிறுவனங்களிலிருந்து நிதிகள் வழங்கப்படுகின்றன எனவும், திறைசேரியிலிந்து எந்தவிதமான நிதிகளும் மேலதிகநேரக் கொடுப்பனவுகளுக்காகப் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை எனவும்

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>சங்கத் திணைக்களத்தின் பிரதான கணக்காளர் குறிப்பிட்டார்.</p> <p>அந்த நிதித் தொகையில் 10% வீதமான தொகை திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்படுதல் வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய குழு, ஏனைய நாடுகளிலுள்ள முறையியல் பற்றி ஆராய்ந்து, இது தொடர்பில் முழுமையான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதான கணக்கீட்டு அலுவலருக்கு அல்லது கணக்கீட்டு அலுவலருக்கு கட்டளையிட்டது.</p>
2.	<p>வாகனங்களின் பதிவின் போது பொய்யான தகவல்கள் கணனித் தரவு முறைமையினுள் உள்ளீர்க்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு சங்கத் திணைக்களத்திற்கும் மற்றும் மோட்டார் வாகனங்கள் பதிவுத் திணைக்களத்திற்கும் இடையில், கணனித் தரவு முறைமை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்படுதல் மற்றும் தானியக்க இணக்கல் முறைமையொன்று தயாரிக்கப்படுதல்.</p>	<p>தற்பொழுது வாகனங்களின் பதிவு தொடர்பான விபரங்கள் சீ.டீ. தட்டுக்களில் உள்ளடக்கப்பட்டுப் பெற்றுக் கொள்ளப்படுகின்றன எனவும், அந்தத் தரவுகள் சங்கத் திணைக்களத்திலுள்ள தரவுகளுடன் இணக்கல் செய்யப்படுகின்றன எனவும், எதிர்வரும் 03 மாத காலங்களினுள் இரண்டு நிறுவனங்களினதும் தரவு முறைமைகள் ஒன்றுடனொன்று இணைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பி.க.அ./க.அ. தெரிவித்தார்.</p>
3.	<p>விரல் அடையாளங்களைப் பதிந்து வரவை அறிக்கையிடுவது தொடர்பான தற்போதைய நிலை.</p>	<p>குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், கடமையின் தன்மைக்கு ஏற்ப, விரல் அடையாளங்கள் பதிவு இயந்திரத்தின் மூலம் கையொப்பமிடுவது ஒரு சில அலுவலர்களுக்கு செயல்முறை ரீதியில் சாத்தியப்படக் கூடியதாக அமையாது என பி.க.அ./க.அ. குறிப்பிட்டார்.</p> <p>இது தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சனைகள் பற்றி உரிய தரப்புகளுடனும் மற்றும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடி முறைப்படுத்துமாறும், அது தொடர்பில் ஆராய்ந்து ஒரு அறிக்கையை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் பி.க.அ./க.அ. இற்கு கட்டளையிடப்பட்டது.</p> <p>அதபோன்று ஏற்கெனவே கொண்டுவரப்பட்டுள்ள விரல் அடையாள இயந்திரங்கள் பழுதடைவதைத் தவிர்க்கும் நிமித்தம் வேறு அரசாங்க நிறுவனங்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா என்பது பற்றி ஆராய்ந்து பார்க்குமாறு குழு பி.க.அ./க.அ. இற்கு கட்டளையிட்டது.</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
4.	<p>வரித்தீர்வை விலக்களிப்பு அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலைய உரிமையாளர்களினால் அத்தகைய வரிச் சலுகையை விமானப் பயணிகளுக்கு வழங்கப்படுவதைக் கண்காணிக்கும் நிமித்தம் சங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்.</p>	<p>குடிவரவு மற்றும் குடியகல்வத் திணைக்களத்தினூடாக புதிய ஒரு கணனி மென்பாகம் வர்த்தக நிலையங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அதன் மூலம், விமானப் பயணிகள் விமானத்தில் பயணிக்கும் நேரத்திலேயே தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவுக் கட்டளையினூடாகப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன எனவும், அதற்கு பிணைமுறிக் களஞ்சியத் தரவுகள் இணைக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் செயல்வலுப்பெறும் துல்லியமான ஒரு விமானப் பயணச் சீட்டிற்கு மாத்திரம் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய விதத்தில் புதியவொரு வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் பி.க.அ./க.அ. குறிப்பிட்டார். விமானப் பயணிகளுக்கு உரித்தாகும் வரிச் சலுகை உரிய முறையில் கிடையாமை பற்றி அவதானித்த குழு, கடந்த மூன்று ஆண்டுகளினுள், வரித்தீர்வை விலக்களிப்பின் அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட பொருட்களின் பெறுமானங்கள் மற்றும் பெற்றுக் கொடுக்கப்பட்ட வரிச் சலுகைகள் என்பன தொடர்பான ஒரு அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் குழு கட்டளையிட்டது.</p>
5.	<p>சங்கத் தீர்வை நடவடிக்கைகளுக்கான பெறுமானங்களை மதிப்பிடும் கருமம் அடிக்கடி மாற்றத்திற்குள்ளாவதால் அதிகளவில் வரித்தீர்வை வருமான நட்டம் ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டிய குழு, இறக்குமதி செய்யப்பட்டிருந்த ப்ரடோ வகை 407 வாகனங்களிலிருந்து ஏற்பட்டுள்ள வரித்தீர்வை நட்டம் அண்ணளவாக 3000 மில்லியன் ரூபா என்பதையும் அவதானித்தது.</p>	<p>இதன் மூலம் ஏற்பட்டுள்ள அந்த நட்டம் அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை எனவும், ஏற்கெனவே மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவொன்றின் மூலம், இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் பி.க.அ./க.அ. குறிப்பிட்டார். இது தொடர்பில் நடத்தப்படும் விசாரணை பற்றிய அறிக்கையை 2016.07.15 ஆம் திகதி அன்று குழுவுக்குப் பெற்றுத் தருமாறு கட்டளையிடப்பட்டது.</p>
6.	<p>வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் விலை அதிகரிக்கப்பட்ட வாகன இறக்குமதி வரித்தீர்வையைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில், வாகனங்கள் இலங்கைத் துறைமுகத்திற்கு எடுத்துவரப்படுவதற்கு</p>	<p>இது தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படுவதாக க.அ. குறிப்பிட்டார். அந்த விசாரணை நிறைவு செய்யப்பட்டவுடன், அது பற்றிய ஒரு</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	03 மற்றும் 06 நாட்களுக்கு முன்னர் சுங்கத் திணைக்களத்தின் கணனித் தரவு முறைமையினுள் வரித்தீர்வைளைக் குறித்துக்கொண்டு அந்த வாகனங்களை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.	அறிக்கையை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பி.க.அ./க.அ. இற்கு அறிவிக்கப்பட்டது.
7.	பீ.எம்.டபிள்யூ.எம். 05 என்ற வகுதி 4395 சிலிண்டர் கொள்ளவுடைய இரண்டு வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் வரி செலுத்தப்பட்ட நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட வேண்டியிருந்த நிலையான விலையை விடவும் குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டதால், அரசாங்கத்திற்கு ஆகக்குறைந்தது ரூ. 7,705,170/= சுங்கத்தீர்வை அரசாங்கத்திற்கு கிடையாமல் போனமை.	இது தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படுகின்றது எனவும், குறித்த நபர்களின் சாட்சிகள் பதியப்பட்டுள்ளன எனவும், க.அ. குறிப்பிட்டார். அது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கும் உடன்பட்டார்.
<b>இலங்கை தரைப்படை 2016 யூன் 24</b>		
1.	பொது வைப்புக் கணக்கிலுள்ள மீதி ரூபா 1,327,018/= நிலுவை தீர்ப்பனவு செய்யப்படாமை	நீதிமன்ற செயற்பாட்டுக்கு உள்ளாகியுள்ள ரூபா 400,000/= பணத்தொகையைத் தவிர ஏனைய அனைத்து நிலுவைகளையும் அடுத்துவரும் யூலை மாதம் முடிவடைவதற்கு முன் தீர்ப்பதாக க.அ. தெரிவித்துள்ளார்.
2.	நிலுவையாக இருந்த கடன் மிகுதிகளை அறவிடுதல் (அரசு உத்தியோகத்தர் முற்பணம் "பி" கணக்கு) தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கை	அக்ரஹார காப்புறுதியின் கீழ் பிணையாளர்கள் இன்றி வழங்கப்பட்டுள்ள பண்டிகை முற்பணம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பின் கடன் வழங்கும் போது பிணைகளோடு மேற்படி கடனை வழங்குவதாகவும், கட்டாய சேமிப்புகளிலிருந்து அறவிடவும் பதவி விட்டு நீங்கியவர்களுக்கு பொது மன்னிப்புக்காலத்தை வழங்கி மீண்டும் கடமைக்கு சமூகமளிக்க இடமளிப்பதன் மூலமாக மேற்படி கடனை அறவிட நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் க.அ. தெரிவித்தார்.
3.	2015 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை தீர்க்கப்படாத பொறுப்புக்களான ரூபா 552,425,500/=	இப்பணத்தில் சுமார் 75% தரைப்படைக்கு வழங்கியுள்ள எரிபொருளுக்காக திறைசேறியினால் செலுத்த வேண்டிய பணம் என்பதோடு அப்பணத்தை செலுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அத்தோடு மிகுதி பணமும் தீர்க்கப்பட்டு வருவதாகவும் பி.க.அ. / க.அ. தெரிவித்தார்.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
4.	55 வயதை தாண்டியுள்ள இறந்த இராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவாக ரூபா 15,626,164/= செலுத்தியமையை சரிசெய்யுமாறு வழங்கப்பட்ட ஆலோசனைகளின் செயற்பாட்டு நிலை	மேற்படி பணத்தில் ரூபா 13 மில்லியன் இது வரை அறவிட்டிருப்பதாகவும், மிகுதி பணத்தை அறவிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் க.அ. தெரிவித்தார்.
5.	நூலகத்திற்கு புத்தகங்களை கொள்வனவு செய்யும் போது பெறுகைச் செயற்பாட்டினை மீறிச் செயற்படுதல்	கொள்வனவு செய்த புத்தகங்களுக்காக பொருட்கள் கிடைப்பதற்கு முன்பணம் செலுத்தியமைக்கு தொடர்புடைய உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், எதிர் காலத்தில் அனைத்து பணிகளையும் பெறுகைச் செயற்பாட்டிற்கேற்ப மேற்கொள்வதாகவும் க.அ. தெரிவித்தார்
6.	மோதரை ரொக்ஹவுஸ் முகாமின் நிர்மாணிப்பொன்றுக்கு முன்வார்ப்புக் கொங்கிறீட்டுகளை கொள்வனவு செய்வதற்காக, முன்வார்ப்புக் கொங்கிறீட் உற்பத்தி செய்யாத நிறுவனமொன்றுக்கு கேள்விப் பத்திரம் வழங்குதல்	தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் விதப்புரையின் கீழ் பதிவு செய்துள்ள வழங்குனரொருவருக்கு மேற்படி கேள்விப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் நிர்மாணிப்புப் பணிகள் உரிய முறையில் நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் க.அ. தெரிவித்தார். கேள்விப் பத்திரம் வழங்க முன் தொடர்புடைய வழங்குனர்களின் சாத்தியக்கூறு பற்றி விசேட கவனம் செலுத்த வேண்டுமென குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
7.	ஒட்டுமொத்த பெறுகைச் செயற்பாடு பலவீனமான மட்டத்தில் இருப்பதால் அதனை முறைசார்ந்ததாக்குவதற்கு பின்பற்றவேண்டிய முறையியல்கள்	படையினர் சார்ந்த பணிகள் ஏனைய நிறுவனங்களின் பணிகளை விடவும் விசேடமாக கருத வேண்டும் என்பதால், பெறுகைச் செயற்பாட்டில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டுமெனில் அதற்கேற்ப சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை தயாரித்துக்கொள்ளும் படி குழு பி.க.அ.க்கு ஆலோசனை வழங்கியதோடு மேற்படி ஒட்டுமொத்த செயற்பாட்டினை பற்றி மத்திய அமைச்சின் தலையீட்டில் தேவையான பணிகளை மேற்கொண்டு அச் செயற்பாடு பற்றிய அறிக்கையை குழுவுக்கு பெற்றுத்தரும்படி பி.க.அ.க்கு கட்டளையிடப்பட்டது.
8.	முப்படையின் கணக்குப் பிரிவுகளிலுள்ள வெற்றிடங்களையும் கணக்காளர் சேவை உத்தியோகத்தரின் தேவையை	பட்டயக் கணக்காளரான உள்ளக கணக்காய்வுப் பணிப்பாளரொருவர் தரைப்படையில் இருப்பதாகவும், அவரின் கீழ் தகைமையுடைய 16 உத்தியோகத்தர்களும் 256 பணியாட்களும் இருப்பதாகவும் இராணுவத்திற்குள் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகள் முறைசார்ந்த வகையில் இடம்பெறுவதாகவும் க.அலுவலர் தெரிவித்தார்.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>கணக்காய்வு உத்தியோகத்தர்களும் கணக்காளர் சேவையும் சுயாதீனமாக செயற்படவேண்டுமெனவும் கணக்காய்வு கோட்பாடுகளுக்கேற்ப பணியாற்ற வேண்டுமெனவும் குழு வலியுறுத்தியது. திறைசேரி சுற்றுநிருபங்களுக்கேற்ப கணக்காய்வுப் பிரிவு அனைத்து அமைச்சுகளிலும் தாபிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவம் போன்ற நிறுவனமாக இருப்பினும் சிவில் உத்தியோகத்தர்களை கொண்டதொரு சுயாதீனமான பிரிவொன்று இருக்கவேண்டுமென்றும் பொது திறைசேரி உத்தியோகத்தர்களின் கருத்தாகவிருந்தது. இது சம்பந்தமாக பொது நிருவாக அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக பி.க.அ தெரிவித்தார்.</p>
9.	<p>பாவனையின் பின்னர் அகற்றப்பட்ட கனரக சுடுகலன் தோட்டாக்களின் உறைகளை அகற்றும் நடைமுறையிலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் எஞ்சியிருந்த தோட்டாக்களை விற்பனை செய்யும் விடயத்திலும் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பதைப் பற்றி குழு வினவியது</p>	<p>வெற்று தோட்டா உறைகளை கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு வழங்கும் நடைமுறையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சில பௌத்த ஆலயங்களுக்கு சிறு தொகையொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய தொகையை பகிரங்க கேள்விப்பட்டிர நடைமுறையின் கீழ் விற்பனை செய்த பின்னர் அரச வருமானத்தில் வரவு வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பி.க.அ தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்த பின்னர் எஞ்சிய தோட்டாக்களை உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு வழங்குதல் மற்றும் சந்தைப்படுத்தல் முறையியல் பற்றிய அறிக்கையொன்றை குழுவுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக க.அ மேலும் தெரிவித்தார்.</p>
10	<p>இராணுவ நலன்புரி செயற்பாட்டின் தற்போதைய முன்னேற்றம்</p>	<p>நடவடிக்கை கடமையின் போது மரணித்தவர்களுக்கும் படுகாயமுற்றவர்களுக்கும் முன்னுரிமை கிடைப்பதாகவும் இதற்கேற்ப தற்போது இனங்காணப்பட்டுள்ள 402 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் கருத்திட்டமொன்று இராணுவத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் க.அ தெரிவித்ததுடன் இதற்கு மேலதிகமாக பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள “அப்பி</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		வெணுவேன் அப்பி" (எமக்காக நாம்) நிதியத்தின் மூலமும் வீடமைப்புக் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்
11	முப்படை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ளும் போது கடைபிடிக்கப்பட்ட பங்கு முறை 7 இலிருந்து 5 வரை குறைக்கப்பட்டுள்ளமை	இது சம்பந்தமாக மீண்டும் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பி.க.அ.இற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
<b>இலங்கை விமானப் படை 2016 யூன் 24</b>		
1.	முப்படைகளின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுகளை வலுவூட்டுவதற்காக கணக்காளர் சேவையின் (சிவில்) உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல்	முப்படைகளுக்கான சிவில் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்படும்போது முகாமைத்துவச் சேவை திணைக்களத்தின் அங்கீகாரம் தேவைப்படுவதனால் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அவ்வங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு பொது நிருவாக அமைச்சுக்கு ஆற்றுப்படுத்தி தேவையான உத்தியோகத்தர்களைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பி.க.அ./க.அலுவலர் தெரிவித்தார். முப்படைகளுக்குத் தேவையான பதவியணிகளுக்குரிய தகவல்களை தாமதமின்றி நிதி அமைச்சிடம் ஆற்றுப்படுத்தி, அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியில் சகல வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவானது பி.க.அலுவலருக்கு கட்டளையிட்டது.
2.	அரசாங்க உத்தியோகத்தர்களின் முற்பண பீ கணக்குக்கு உரியதாக 2010 திசம்பர் 31 ஆம் திகதியில் அறிவிட்டுக்கொள்ளப்பட வேண்டியிருந்த ரூபா 23,466,822/= தொகை கடன் நிலுவையை அறிவிடுதல் அல்லது பதிவழித்தல் என்பவற்றுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம்	சுமார் ரூபா 45 இலட்சத்தை அறவிட்டுக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செலுத்தல்களைத் தட்டிக் கழித்துள்ள 1640 பேருக்கு மத்தியில் ரூபா 10,000/= க்கு குறைந்த கடன்கள் 1021 ஐ பதிவழிப்பதற்கும் 439 கடன்களை மீண்டும் அறவிட்டுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் இத்தகைய கடன் நிலுவைகள் ஏற்படாதிருக்க பொறுப்பாக இருப்பதாகவும் பி.க.அ./க.அலுவலர் தெரிவித்தார்.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
3.	<p>2012 ஆம் ஆண்டுக்காக விமானப் படையினருக்கு பாதுகாப்பைக் கொள்வனவு செய்யும்போது அதற்கு முந்திய வருடத்தின் வழங்குனரின் ஆகக் குறைந்த விலைக் கணக்குகளைப் புறக்கணித்து அதிக விலைக்கு அவை கொள்வனவு செய்யப்பட்டதன் மூலம் ரூபா 5,502,000/= ஐ சேமித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதமை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் விதப்புரைகள் கணக்காய்வின் தேவைகளுக்காக சமர்ப்பிக்கப்படாமை</p>	<p>கடன் அறிவிட்டுக்கொள்வதில் காணப்பட்ட பலவீனங்கள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளதால் உரிய முறையியலொன்றுக்கு அமைவாக அதனைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமென குழு வலியுறுத்தியது.</p> <p>ஹெலிடுவர்ஸ் ட்ரேடிங் இணைந்த கம்பனி ஊடாக கொள்ளவு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களின் கொள்வனவுக்குப் பின்னரான பொறுப்பினை உரிய முறையில் பொறுப்பேற்று நடவடிக்கை எடுப்பதாக பி.க.அ./க.அலுவலர் தெரிவித்தார்.</p> <p>எவ்வாறாயினும், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் விதப்புரையை தவறான முறையில் நடைமுறைப்படுத்தியதனால் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுமெனவும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் பி.க.அ./க.அலுவலர் மேலதிகமாகவும் தெரிவித்தார்.</p> <p>எதிர்காலத்தில் கொள்வனவு வழிகாட்டல்களுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்தகைய பலவீனங்கள் ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு குழு கட்டளையிட்டது.</p>
4.	<p>நிதிப்பிரமான இலக்கம் 237 ஐ மீறி 2015 திசம்பர் 31 ஆம் திகதிக்கு ரூபா 203,738,728/= பெறுமதியான பொருட்கள் முன்கூட்டியே பணம் செலுத்தி தனியார் நிறுவனங்களிலிருந்து கொள்வனவு செய்யப்படுதல்.</p>	<p>மின்சார சபை, நீர் வழங்கல் சபை, தரநியமங்கள் பணியகம், போக்குவரத்துச் சபை, எயார் லங்கா விமானக் கம்பனி, போன்ற அரசு நிறுவனங்களிடமிருந்து கடன் வசதி அடிப்படையில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது காணப்படுகின்ற சிரமங்களின் காரணமாக இத்தகைய முறையொன்றைப் பின்பற்ற நேர்ந்ததாகவும் அத்தியாவசிய கொள்வனவுகளைத் தவிர முன் செலுத்தல் அடிப்படையில் தற்போது கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் பி.க.அ./க.அலுவலர் தெரிவித்தார்.</p> <p>இத்தகைய கொள்வனவுகளின் காரணமாக தரத்தில் குறைந்த பொருட்கள் கிடைக்கப்படுவதும் போலியான பட்டியல்கள் சமர்ப்பிக்கப்படலாம் என்பதனாலும் கொள்வனவு</p>



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		முறையியலின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொண்டு முறைகேடுகளை தவிர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
5.	கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக அரசாங்க அதிகாரிகள் பணியாற்றும்போது காணப்படுகின்ற சட்ட ரீதியான தன்மை.	விமானப் படையுடன் இணைந்த ஹெலிகொப்டர் நிறுவனம் வர்த்தக அடிப்படையில் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் என்பதோடு அதன் வருமானம் திறைசேரிக்கு வரவு வைக்கப்படுவதாகவும் அதன் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் எதுவித சம்பளத்தையோ கொடுப்பனவுகளையோ பெற்றுக்கொள்வதில்லை எனவும் பி.க.அ./க.அலுவலர் தெரிவித்தார். கம்பனிகள் சட்டத்தின் கீழ் அரசாங்க உத்தியோகத்தர்கள் கம்பனியொன்றில் பதவிகளை வகிப்பது தொடர்பாக சிக்கல் காணப்படுவதாக ஏற்றுக்கொண்ட பி.க.அ./க.அலுவலர் அது தொடர்பாக மீண்டும் புலனாய்வொன்றை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேலதிகமாகவும் தெரிவித்தார்.
6	2010.12.31 க்கு அரசாங்கத்தின் பொது சேவைகளை வழங்குவது தொடர்பில் விமானப் படைக்கு 5.7 மில்லியன் ரூபா வரவேண்டியுள்ளதுடன், 1.6 மில்லியன் ரூபா வெளி விவகாரங்கள் அமைச்சிலிருந்தும், 9 மில்லியன் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலிருந்தும் மற்றும் 2.3 மில்லியன் ரூபா ஜனாதிபதி செயலகத்திலிருந்தும் வரவேண்டிய தொகைகளாக இருந்தமை.	அறவிடும் நிமித்தம் உரிய பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பி.க.அ./க.அ. தெரிவித்தார்
7	உள்ளக ரீதியில் 96 நிதியங்கள் நிருவகித்துச் செல்லப்படுகின்றமை, அவற்றின் இயக்கத்திற்கு இராணுவப் படையின் பௌதீக மற்றும் மனித வளங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றமை, முதலீட்டு வருமானங்களில் அரசாங்கத்திற்குரிய பங்கு செலுத்தப்படாமல் பிரதான நிதியங்களில் மாத்திரம் வரவுவைக்கப் பட்டிருக்கின்றமை அதே போன்று அந்தக் கருத்திட்டங்கள் மற்றும் அவற்றின் கணக்குகள் பற்றிய விபரங்கள் கணக்காய்வுப் பிரிவுக்கு உரிய விதத்தில் சமர்ப்பிக்கப்படாமை.	விமானப் படை ஊழியர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து அறவிடப்படும் முதலீட்டு அறவிடப்பட்டு, முப்படைகளின் ஊழியர்களுக்கு சலுகை விலையின் கீழ் சேவை வழங்கப்பட்டது எனவும், விமானப் படையின் 24 பிரிவுகளில் காணப்படும் இல்லங்கள், பட்டறைகள் மற்றும் நலன்புரி நிதியங்கள் முதலியவற்றில் பல வகையான கணக்குகள் இருக்கின்றது எனவும், ஒவ்வொரு கணக்கும் உரிய விதத்தில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் பேணப்படுகின்றன எனவும், அரசாங்க நிதியேற்பாடுகளிலுள்ள பற்றாக்குறைகளை நிவர்த்தி

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>செய்துகொள்ளும் பொருட்டு இது பயன்படுத்தப்படுகின்றது எனவும் பி.க.அ./க.அ. தெரிவித்தார்..</p> <p>அரசாங்கத்தின் சொத்துக்களையும் மற்றும் அரசாங்க ஊழியர்களையும் ஈடுபடுத்தி மேற்கொள்ளப்படுகின்ற வருமானம் ஈட்டும் செயற்பாடுகளிலிருந்து கிடைக்கும் நிதிகள் நலன்புரி விடயங்களுக்காக மாத்திரம் வரவுவைக்கப்படுவது நியாயமல்ல என்பதையும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அதே போன்று அரசாங்கத்தின் உள்ளீடுகளுக்கும் நியாயமான விகிதாசாரம் உரித்தாக வேண்டும் என்பதையும், அதே போன்று அவற்றை முறைப்படுத்துவதை விட்டுவிட்டு, தடைப்பட்டச் செய்வது குழுவின் நோக்கமல்ல என்பதையும் குழு கூட்டிக்காட்டியது.</p> <p>முற்படைகள் மேற்கொள்ளும் கருமங்கள் தொடர்பில் பொதுவான கணக்காய்வுக் கொள்கையொன்றின் கீழ் மேலும் பேணிச் செல்லும் பொருட்டு தேவையான ஒரு பொறிமுறைத்திட்டத்தைத் தயாரித்து, ஒரு மாத காலத்திற்குள் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பி.க.அ. இற்கு குழு கட்டளையிட்டது</p>
8	<p>2009 ஆம் ஆண்டு 187 சூரிய சக்தி வீரீ மின்குமிழ்களும் 37 மின்கலங்களும் கொள்வனவு செய்யப்பட்டமையும் மற்றும் உத்தரவாத காலத்தினுள் அவை இயங்காது போனமையால் விமானப் படைக்கு 19 மில்லியன் ரூபா நட்டமொன்று ஏற்பட்டிருந்தமை.</p>	<p>2009 ஆம் ஆண்டில் இந்தப் பொருட்கள் 2 நிறுவனங்களிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளன எனவும், பின்னர் தேடிப்பார்த்த போது அந் நிறுவனங்கள் தற்பொழுது இல்லை என்பது தெரிய வந்துள்ளது எனவும், அது தொடர்பில் விசாரணையொன்று இடம்பெறுகின்றது எனவும், நட்டத்தை அறவிடும் பொருட்டு சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பி.க.அ. /க.அ. குறிப்பிட்டார்.</p>
9	<p>இன்று அதிகளவான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் அவற்றிலிருந்து எழக்கூடிய தீப்பிடித்தல் ஆபத்துக்கள் தொடர்பில் விமானப் படையின் தீயணைப்புப் பிரிவை முன்னாயத்தமாக வைத்திருத்தல்</p>	<p>தீயணைப்புப் பிரிவின் தீயணைப்பு உபகரணங்கள் ரத்மலானை மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன எனவும், கொழும்பை அண்மித்த பகுதியில் பொருத்தமான ஒரு ஸ்தலம் இல்லாமையானது ஒரு பிரச்சினையாகும் எனவும், பொருத்தமான இடவசதியுடைய ஒரு ஸ்தலம் வழங்கப்படுவது காலத்திற்கேற்ற</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>தேவையாகும் எனவும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு விமானப் படையின் தீயணைப்புப் பிரிவு எந்நேரத்திலும் ஆயத்தமாகவுள்ளது எனவும் பி.க.அ./க.அ. குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் மாநகர சபைக்கும் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் கோரிக்கையொன்றை விடுக்குமாறும், கலந்துரையாடி பொருத்தமான ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் குழு தெரிவித்தது</p>
<p><b>தேசிய கல்வி ஆணைக்குழு</b> <b>2016 யூலை 08</b></p>		
1.	<p>பாடசாலை கல்வித் திட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பாடநெறியை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றம்</p>	<p>இந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விதப்புரைகள் அதற்கேற்றவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லையென ஆணைக்குழு உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்விடயங்களை பெருமளவு கலந்துரையாடிய பின்னர் தொழில்நுட்பப் பாடநெறியை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளுக்கும் அதற்கென தேசிய கல்வி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விதப்புரைகளுக்கும் இடையில் காணப்படும் இசைவு அல்லது இசைவினமை பற்றிய விளக்கமானதொரு அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு பி.க.அ./க.அ.க்கு பணிப்புரை வழங்கப்பட்டது.</p>
2.	<p>நீண்ட காலம் செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட குணவர்தன குழு அறிக்கை தொடர்பாக</p>	<p>ஆணைக்குழுவினால் இப்புதிய அறிக்கை தயாரிக்கப்படும் போது குணவர்தன குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விதப்புரைகளும் அதற்கு ஒத்ததாக நடாத்தப்பட்ட குழுக்களினது விதப்புரைகள் மற்றும் பிரேரணைகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் புதிய பிரேரணைத் தொகுப்பு அவற்றை உள்ளடக்கியுள்ளதாகவும் க.அ. தெரிவித்தார். குணவர்தன குழுவின் விதப்புரைகளுக்கும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழு அறிக்கைக்கும் இடையில் காணப்படும் இசைவு அல்லது இசைவினமை அத்துடன் அவ்விதப்புரைகளை நடைமுறைப்படுத்தும்</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		போது எழுந்த அல்லது எழுகின்ற மாற்றங்கள் உள்ளிட்டதாக அறிக்கையொன்றை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பி.க.அ/க.அ இறிகு பணிப்புரை வழங்கப்பட்டது.
3.	தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமித்தல், கூட்டங்களை நடாத்துதல், கூட்டநடப்பெண், ஆணைக்குழுவிற்கு பிரதி தலைவர்கள் நியமிக்கப்படாமையும் உறுப்பினர்களாக அமைச்சின் செயலாளர்களை நியமித்தல் ஆகியவை தொடர்பாக குழு வினவியது.	ஆணைக்குழு 15 அங்கத்தவர்களை கொண்டுள்ளதாகவும் அவ்வனைத்து உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் க.அ தெரிவித்தார். தங்களது கடமைப்பணிகளை பற்றி தெளிவான அறிவுடன் வினைத்திறன்மிக்க வகையிலும் அர்த்தபுஷ்டியாகவும் ஈடேற்றக்கூடிய அத்துடன் பாடசாலைக் கல்வித் துறையில் ஈடுபட்டு அனுபவமுடைய நிபுணத்துவமிக்கவர்களைக் கொண்டதாக இக்குழு அமையவேண்டுமெனவும் குழு வலியுறுத்தியது.
4.	அதிபர்கள் நிர்வாகப் பணிகளுக்காக அதிக கவனம் செலுத்துவதனால் பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி நலிவடைவதனால் இந்நிலையை இனங்கண்டு இதனை நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாவென வினவப்பட்டது.	இந்நிலைமையை ஆணைக்குழு இனங்கண்டுள்ளதாகவும் நிருவாகக் கடமைகளை நிறைவேற்றுதல் தொடர்பிலான நடைமுறைகள் பற்றிய சட்டவிதிமுறைகளை ஆக்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் க.அ தெரிவித்தார். மேலும், பாடசாலை மாணவர்கள் மீது பிரயோசிக்கப்பட்டுள்ள பரீட்சை அழுத்தத்தை குறைப்பதற்காக விதப்புரை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் உதாரணமாக க.பொ.த (சா/த) பரீட்சையின் பாடங்களின் எண்ணிக்கையை 8 ஆக குறைப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்ட முடியுமெனவும் மேலும் தெரிவித்தார். ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக கவனஞ் செலுத்திய குழுவானது அவ்வறிக்கையைத் துரிதமாக சனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பி.க.அ/க.அலுவலருக்கு ஆலோசனை வழங்கியது.
5.	பல்கலைக்கழக அனுமதி முறையில் காணப்படுகின்ற முறைசாரா தன்மையின் காரணமாக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படல்	எதேனுமொரு பாடநெறியின் நிமித்தம் முதற்தடவையாக பதிவு செய்யப்படுகின்ற மாணவர்கள் இரண்டாம் தடவை பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் அப்பெறுபேறுகளின் அடிப்படையில் தொடர்புடைய பாடநெறியில், முதலாம் பதிவின் காரணமாக, முதலாம் ஆண்டுக்கு அனுமதிபெற முடியாமல் போவதன் காரணமாக அநீதி இழைக்கப்படுவதோடு

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		அதன் விளைவாக பல்கலைக்கழகங்களில் இடமிருந்தும் மாணவர்கள் அனுமதிக்கப்படாதமையின் காரணமாக இன்னும் சில மாணவர்களுக்கு அநீதி ஏற்படுவதாக குழு அவதானித்தது. அவ்விடயங்களின் அடிப்படையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொள்கை ரீதியான முடிவுக்கு வரவேண்டியது அவசியமென குழு வலியுறுத்தியதோடு அதன் பொருட்டு தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலையீட்டினையும் பங்களிப்பினையும் நல்குமாறு கேட்டுக்கொண்டது.
6.	பாடசலைப் பிள்ளைகளுக்கு பாடசாலைகளிலும் அவற்றுக்கு வெளியிலும் இடம்பெறுகின்ற பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றின் தேவை தொடர்பாக குழு கவனஞ் செலுத்தியது.	அதற்காக பிள்ளைகளை வழிபுணர்வூட்டுவதற்கான மாற்று நடவடிக்கை முறைகள் மற்றும் பாடசாலைப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியினை உள்ளடக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நுணுக்கமான வழிமுறைகள் என்பன தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. தேசிய கல்விக்கொள்கையைத் தயாரிக்கும்போது இவ்விடயங்கள் தொடர்பாகவும் விசேட கவனஞ் செலுத்துமாறு குழுவானது பி.க.அ./க.அலுவலருக்கு ஆலோசனை வழங்கியது.
<b>பகிரங்கச் சேவைகள் ஆணைக்குழு 2016 யூலை 08</b>		
1.	2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படாமை	மேற்படி ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படாத போதிலும் 2016 ஆம் ஆண்டிக்கான செயற்பாட்டு திட்டமொன்று தயாரிக்கப்பட்டு இன்றளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது. மேற்படி வருடாந்த திட்டத்துக்கமைய முன்னேற்ற மீளாய்வும் முன்னேற்ற அறிக்கையிடலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென குழுவினால் வலியுறுத்தப்பட்டதோடு மேற்படி முன்னேற்ற அறிக்கையை குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.
2	ஆணைக்குழுவிற்கு எதிராக அரசு உத்தியோகத்தர்களால் தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு இதற்கு முன்னதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பு	மேற்படி வழக்கின் முதல் இரண்டு தவணைகளுக்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் தோற்றியிருந்த போதிலும் அதற்கு பின்னர் வழக்கு தவணைகளின் போது தனியார் சட்டத்தரணிகளின்

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	பெறப்பட்ட போதிலும் தனியார் சட்டத்தரணிகளின் உதவி பெறப்படவில்லை. ஆனால் குறிப்பிட்டதொரு வழக்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சட்ட மாஅதிபரின் அங்கீகாரமின்றி தனியார் சட்டத்தரணிகளின் உதவி பெறப்பட்டு அதற்கென ரூபா 318,052/- செலுத்தப்பட்டமை	உதவியை பெறுமாறு சட்ட மாஅதிபரினால் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்
3	பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற நிறைவு செய்யப்படாத ஒழுக்காற்று நடைமுறைகள், புதிய ஆட்சேர்ப்பு நடைமுறைகள், புதிய சேவை விதிகள், இடமாற்றல் நடைமுறையை தயாரித்தல், மேன்முறையீடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக குழு வினவியது.	மேன்முறையீடுகளை விசாரணை செய்தல் தொடர்பாக மாத்திரம் தாமதம் நிலவுவதாகவும் சில அமைச்சுகளால் அவதானிப்புகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதால் அவ்வாறு அவதானிப்புகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ள அமைச்சுகள் தொடர்பான அறிக்கையொன்றை யூலை 20 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள அடுத்த அமர்வுக்கு கொண்டு வருமாறு ஆணைக்குழுவின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. மேற் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக படிவங்கள், அறிவுறுத்தல் பத்திரங்கள், தேவையான விபரப் பட்டியலொன்றை தயாரித்து ஏற்புடைய அமைச்சுகளுக்கு அனுப்புமாறும், மேற்படி பட்டியலுக்கு ஏற்புடையதாகாத தகவல்களை ஏற்றுக்கொள்ளாமல் மேற்படி தகவல்களை உரியவாறு பூர்த்தி செய்து மீள தருவிப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை தயார் செய்யுமாறும், குழுவானது ஆணைக்குழுவின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தது.
<b>சட்ட மாஅதிபர் திணைக்களம்</b> <b>2016 யூலை 20</b>		
1.	கணக்கீட்டு அலுவலராகிய சட்ட மாஅதிபர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருக்காதமை தொடர்பாக குழு ஆராய்ந்தது.	பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பங்கேற்குமாறு மேற்கொள்ளப்பட்ட முறைசார்ந்த அழைப்பின் பின்னர் அதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர் மற்றும் கணக்கீட்டு அலுவலராகிய சட்ட மாஅதிபர் பங்கேற்பது அல்லது பங்கேற்காதிருப்பது தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்ட நிலைமை தொடர்பாக தெளிவுபடுத்தி 2016 யூலை 27 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		குழுவானது பி.க.அலுவலருக்கு கட்டளையிட்டது.
<b>அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு 2016 யூலை 20</b>		
1.	பொது கணக்குக் குழுவின் ஊடாக அரசு நிறுவனங்களின் மானிட, பௌதீக மற்றும் நிதியியல் செயற்றிறனை மதிப்பிடுவதற்காக தயாரிக்கப்பட்ட வினாக்களுக்கு அமைய அமைச்சின் வினைத்திறன் தொடர்பில் குழு கவனம் செலுத்தியது .	இது அண்மையில் தாபிக்கப்பட்ட அமைச்சாக இருப்பதால் தற்போதுள்ள மானிட, பௌதீக மற்றும் நிதியியல் செயற்றிறன் பற்றிய குறைபாடுகளை நிவர்த்தி செய்துவருவதாக குறிப்பிடப்பட்டது.
<b>கிராமியப் பொருளாதாரம் பற்றிய அமைச்சு 2016 யூலை 21</b>		
1.	2015 ஆம் ஆண்டு சூமார் ரூபா 16 மில்லியன் செலவில் வேலாட் நிறுவனத்தினால் ரிதீகம பண்ணையில் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், ரூபா 160 மில்லியன் கட்டிடம் மற்றும் கொட்டில்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளுக்காக அதிகூடிய செலவு ஏற்பட்டுள்ளதுடன், இவை தரமானவையாகவும் திருப்திகரமானவையாகவும் காணப்படாமை மற்றும் இந்த விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் காணப்படுதல்.	இது தொடர்பில் விசேட குழுவென்றை அமைத்து, அதன் விதப்புரைகளுக்கமைவாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், குறிப்பிட்ட வீதியானது தரமானதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய நிர்மாணப் பணிகள் தொடர்பில் கால்நடை வளர்ப்பு சபையானது திருப்தியடைந்துள்ளதாகவும், சகல நடவடிக்கைகள் தொடர்பிலும் பின்னாய்வு செய்வதாகவும் பி.க.அ குழுவுக்கு அறிவித்தார்.
2.	ரூபா 4.3 பில்லியன் செலவில் 4500 பசுமாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், இப்பசுமாடுகள் காப்புறுதி செய்யப்படாமை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பசுமாடுகளில் குறிப்பிடத்தக்களவு பசுமாடுகள் (சூமார் 10%) மரணித்தல்.	முன்னர் காணப்பட்ட கால்நடை வளர்ப்பு அமைச்சின் கீழான தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் கீழ் இக்கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்த பி.க.அ./க.அ., காலநிலை மாற்றங்கள் மற்றும் நோய்களுக்கு ஆளாதல் காரணமாக சில பசுமாடுகள் மரணமடைந்துள்ளதாகவும், கப்பல்களில் ஏற்றி வரப்படுகையில் விலங்குகள் மரணமடையவில்லை எனவும் தெரிவித்தார். ஏற்றி வரப்படுகையில் மரணிக்கும் விலங்குகளுக்கு காப்புறுதிக் காப்பீடு கிடைக்கப்பெறுவதாகவும் பி.க.அ. குழுவுக்கு அறிவித்தார்.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		பசுமாடுகளை இறக்குமதி செய்கையில் ஏற்பட்ட நட்டம், காப்புறுதி செய்தல் மற்றும் விலங்குகள் மரணிப்பதற்கான காரணம் ஆகியவை உள்ளிட்ட விபரமான அறிக்கையை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவானது பணிப்புரை விடுத்தது.
3.	படல்கம பால் உற்பத்தித் தொழிற்சாலையை அமைத்தல்.	இத்தொழிற்சாலையானது யூரோ 36.8 மில்லியனுக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தயாரிப்பு கொள்ளளவு 2 இலட்சம் லீற்றராகக் காணப்படுவதுடன், இது ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாரஹேன்பிட்ட தொழிற்சாலையை மூடிவிடுவதாகவும், பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
4.	காணப்படுகின்ற பால் விற்பனை நிலையங்கள் மூடப்படுதலும் புதிதாக விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்படுதலும்.	பால் விற்பனை நிலையங்களிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட இலாபம் கிடைக்காமையால், சில விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாக பி.க.அ. தெரிவித்தார். இது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய விபரமான அறிக்கையை ஒரு மாத காலப்பகுதிக்குள் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு குழு பணிப்புரை விடுத்தது.
5	பொருளாதார நிலையங்களின் கணக்குகள் முறையாக பராமரிக்கப்படாமை மற்றும் கணக்காய்வுக்கு முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்.	குறிப்பிட்ட பிரதேச செயலாளரது மேற்பார்வையின் கீழ் குறிப்பிட்ட நிலையங்களின் நிருவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயால், இது தொடர்பில் பிரதேச செயலாளர் பொறுப்புக்கூற வேண்டுமெனத் தெரிவித்த குழுவானது இந்த விடயம் தொடர்பில் கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொருளாதார மத்திய நிலையங்களின் கணக்கீட்டு நடவடிக்கைகள், அந்த நிலையங்களின் தற்போதைய நிலமை மற்றும் அவை முறையாகவும் சரியாகவும் முன்னெடுக்கப்படுதல் தொடர்பிலான விபரமான அறிக்கையை ஒரு மாத காலப்பகுதிக்குள் குழுவிக்கு சமர்ப்பிக்குமாறு பி.க.அ./க.அ. இற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
6	<p>அமைச்சினால் கால்நடைப் பிரிவின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் ரூபா 5213.4 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன், 2010 உடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தி சுமார் 126,889,200 லீற்றரினால் அதிகரிக்கரித்துள்ளது. இதற்கமைய ஒரு லீற்றர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செலவு ரூபா 41 ஆகக் காணப்படுகின்றபோதிலும், 2015 மத்திய வங்கி அறிக்கையின் பிரகாரம், பால் உற்பத்திக்கான சாதாரண கிரயம் ரூபா 32.42 ஆகக் காட்டப்பட்டுள்ளது.</p>	<p>பால் உற்பத்தியை பிரபல்யப் படுத்தும் நோக்கில் "மில்கோ" நிறுவனம் செயற்படுவதாகவும், குறைபாடுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பால் உற்பத்தி தொடர்பிலான புள்ளிவிபரங்களுக்கு இடையில் பொருத்தமற்ற தன்மை காணப்படுகின்ற போதிலும், குறுங்கால அடிப்படையில் இவ்வாறு கணித்தல் நியாயமற்றதென பி.க.அ. தெரிவித்தார்.</p>
<p><b>விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்</b> 2016 யூலை 21</p>		
1.	<p>பாற் பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என குழு வினவியது.</p>	<p>அமைச்சினால் முக்கியமாக சிறிய அளவிலான பாற் பண்ணையாளர்களுக்கான 03 முக்கிய கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், அதாவது அவர்களது உற்பத்திகளை சேகரிக்கும் வேலைத்திட்டம், பண்ணைகளின் விளைத்திறனை அதிகரித்தல் மற்றும் எதிர்காலத்தில் ஓய்வூதியத்தை வழங்குவதற்குமான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பி.க.அ./க.அ. தெரிவித்தார்.</p>
2.	<p>2016 ஆண்டளவில் நாட்டின் மொத்த பால் உற்பத்தி இலக்கினை பூர்த்தி செய்வதற்கான ஆற்றல் பற்றி குழு ஆராய்ந்தது.</p>	<p>சராசரியாக ஒரு பசுவிலிருந்து 16 லீற்றர் பாலையும் இறக்குமதி செய்யப்பட்ட பசுமாடு ஒன்றிலிருந்து 20 கும் 22 கும் இடைப்பட்ட லீற்றர் பாலையும் பெற்றுக்கொள்ள முடியுமென பி.க.அ./க.அ. தெரிவித்தார். அத்துடன் நாட்டில் பால் தேவை நாளொன்றுக்கு 350,000 மெற்றிக் தொன் என்பதுடன் உற்பத்தி 150,000 மெற்றிக் தொன்னாக காணப்படுவதால் இப்பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக பி.க.அ./க.அ. மேலும் கூறினார்.</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
<b>சிவில் பாதுகாப்புத் திணைக்களம் 2016 ஆகஸ்ட் 10</b>		
1	2014 திசம்பர் 31 ஆம் திகதிற்கு முற்பண 'பீ' கணக்கின் ஆகக்குறைந்த வரவு வரையறைக்கு ரூ. 1,891,058/= என்ற இலக்கு அடையப்படாதிருந்தமை	ஆகக்குறைந்த வரவு வரையறைகளைத் திருத்தும் நிமித்துமாறு கோரப்பட்டாலும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்குரிய அமைச்சின் அமைச்சர்கள் மாறியமை தாமத்திற்கு காரணம் எனவும், தற்பொழுது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பி.க.அ./க.அ. குழுவுக்கு அறிவித்தார்.
2	2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையான காலப் பகுதியினுள் பயன்படுத்தப்படாத ஒரு கட்டிடத்திற்கு வாடகையாக ரூ.6,600,000/= செலுத்தப்பட்டிருந்தமை	வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்குச் சொந்தமான மூன்று மாடிகளுள்ள இந்தக் கட்டிடத்தில், ஒரு மாடி 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 03 மாத காலத்திற்கு, அரசாங்கத்தின் கட்டளையின்படி அஷ்ரப் முபாரக் என்ற ஒரு முஸ்லிம் கொண்டாட்டத்தின் நிமித்தம் பெற்றுக் கொடுக்க நேர்ந்தமையால், அதன் புதுப்பித்தல் பணிகள் தாமதமடைந்தன எனவும், தற்பொழுது அந்தக் கட்டிடம், திணைக்களத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது எனவும் பி.க.அ./க.அ. குறிப்பிட்டார். இது தொடர்பில் விரிவான ஒரு அறிக்கையை விரைவில் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு, குழு பி.க.அ./க.அ. இற்கு கட்டளையிட்டது.
3	திறைசேரியின் அனுமதியின்றி வங்கிக் கணக்கு பேணப்படுகின்றமை.	கடந்த காலங்களில் படைகளுக்கு தனித்தனியாக திறக்கப்பட்டிருந்த கணக்குகள் அனைத்தும் மூடப்பட்டு, 2016.08.01 ஆம் திகதியிலிருந்து திறைசேரியிலிருந்து அனுமதியின் பேரில் புதிய நடைமுறைக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், திணைக்களத்தின் வருமானம் சேர்ந்த வைப்புக் கணக்குகள் 2015.12.31 ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டு, அந்தக் கணக்குகளிலிருந்த நிதிகள் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டன எனவும் பி.க.அ./க.அ. குறிப்பிட்டார். கடந்த 8 மாதங்களினுள் அண்ணளவாக 378 மில்லியன் ரூபா ஈட்டப்பட்டு, அந்த நிதியத்திற்கு வரவுவைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் பி.க.அ./க.அ. மேலும் குறிப்பிட்டார்.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
4	<p>ஏறக்குறைய 40,000 ஊழியர்கள் இருக்கின்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் நிறைவேற்றப்படுகின்ற கருமங்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அவர்கள் பங்களிக்கக்கூடிய விதம் ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்</p>	<p>சுமார் 2,500 பணியாளர்களை இனம்கண்டு, தகவல்களை பட்டியலிட்டு, நிறுவனங்களில் காணப்படுகின்ற தொழில்சார் தேவைப்பாடுகளைக் கண்டறிந்து அதற்காக ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பி.க.அ / க.அ தெரிவித்தார்</p> <p>சிவில் பாதுகாப்பு படையணியின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டிய தேவையை கடுமையாக வலியுறுத்திய குழு சுற்றுலாச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் முதலீட்டுச் சபை போன்ற நிறுவனங்கள் இணைந்து பொது வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறும், அதனை அமைச்சின் செயலாளர் இணைப்பாக்கம் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிட்டது.</p>
5	<p>நிதி ஒழுங்குவிதி 115 (4) இன் படி உடன் முந்திய நிதியாண்டுக்கு முன்னைய நிதியாண்டுக்கு ஏற்புடையதாக கொடுப்பனவுகளைச் செய்யும்போது பிரதம கணக்கீட்டு அலுவலரின் அனுமதியைப் பெற வேண்டுமெனினும் 2011 ஆம் ஆண்டு , அவ்வாறு பெறாது ரூபா 1,353,408/= செலுத்தப்பட்டுள்ளது.</p>	<p>இங்கு தவறு ஒன்று நிகழ்ந்துள்ளதை ஏற்றுக்கொண்ட பி.க.அ / க.அ எதிர் காலத்தில் அவ்வாறு நிகழாதிருப்பதற்கும், சட்ட ஒழுங்கு விதிகளுக்கமைய செயலாற்றுவதற்கும் இணக்கம் தெரிவித்தார்.</p>
6	<p>2013 இல் 7 வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்டு சிபாரிசு அறிக்கை இன்றி ரூபா 467,455/= செலுத்தப்பட்டிருத்தல்</p>	<p>கடந்த காலத்தில் வாகன பழுதுபார்ப்பு தொடர்பில் தொழில்சார் நிபுணத்தும் பெற்றிருந்த இராணுவ மேஜர் ஒருவரின் சிபாரிசின் பேரில் உரிய கொடுப்பனவு செலுத்தப்பட்டபோதும் தற்போது பிரதேச செயலகத்தில் பணியாற்றும் போக்குவரத்து பரிசோதகரின் சிபாரிசின் பேரில் மாத்திரம் செலுத்தப்படுவதாக பி.க.அ / க.அ தெரிவித்தார்.</p> <p>பழுதுபார்த்தல் தொடர்பில் செலுத்தப்பட்ட கட்டணங்கள் பற்றிய அறிக்கையொன்றை சபைக்கு முன்வைக்குமாறு செலுத்தப்படுவதாக பி.க.அ / க.அ தெரிவித்தார்.</p>
7	<p>2014 ஆம் ஆண்டு திணைக்களத்தின் கருத்திட்டங்களின் மூலம் ஈட்டிய தொகையில் ரூபா 9,457,520/= செலவில் வீடியோ கமரா ஒன்றும் துணை உறுப்புக்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை.</p>	<p>“கருத்திட்டங்கள், சேவை மேம்படுத்தல் மற்றும் அதற்கிணையான திணைக்களச் செலவுகள்” எனும் தலைப்பின் கீழ் திறைசேரியின் அனுமதியின் பேரில் திணைக்கள கருத்திட்டங்களின் மூலம் ஈட்டிய தொகையில் இச்செலவுகள்</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		ஏற்கப்பட்டதாகவும், ஆண்டுதோறும் 1% மூலதன ஒதுக்கீட்டில் இவ்வாறான கொள்வனவுகளைச் செய்வது மிகவும் கடினமானதெனவும், இந்த உபகரணங்களின் மூலம் இன்றளவில் ரூபா 19 இலட்சம் வரையிலான தொகையை ஈட்ட முடிந்துள்ளதால் அது பயனற்ற செலவு அல்லவென பி.க.அ/ க.அ தெரிவித்தார்.
8	பொலிஸ் திணைக்களம் தொடர்பாக 2016.06.22ஆம் திகதி நடைபெற்ற கணக்குக் குழுவில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பதிலாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பொது இடங்களின் பாதுகாப்பு மற்றும் பிரபுக்களின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தும் இயலுமை தொடர்பாக எழுப்பப்பட்ட விடயம்	அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முதல் நடவடிக்கையாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீதம் ஈடுபடுத்துவதும் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்து அந்த பணிக்காக இந்த உத்தியோகத்தர்களை மாத்திரம் ஈடுபடுத்த நடடிக்கை எடுப்பதாகவும் பி.க.அ/ க.அ தெரிவித்தார்.
<b>மேல் மாகாண சபை 2016 ஆகஸ்ட் 11</b>		
1	கணக்காய்வு செயற்பாட்டில் மேல் மாகாண சபையில் நிலவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் கணக்காய்வாளர் தலைமை அறிபதியினால் சுட்டிக்காட்டப்பட்டது. <ul style="list-style-type: none"> <li>• வருடாந்த செயற்பாட்டுத் திட்டம் மற்றும் பெறுகைகள் திட்டம் தயாரிக்கப்படாமை</li> <li>• கணக்காய்வு முகாமைத்துவ குழு அமைக்கப்படாமை</li> <li>• உள்ளக கணக்காய்வு முறையாக இயங்காமை</li> <li>• கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில் கிடைக்காமை</li> <li>• நிதி கூற்றுக்கள் உரிய நேரத்திற்கு சமர்ப்பிக்கப்படாமை</li> <li>• அரசாங்க நிதி / ஒதுக்கீடுகள் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யப்பட்டமையால் ஒப்பீட்டளவில் நிதி ரீதியான நட்டம் ஏற்பட்டமை (இது சகல மாகாண சபைகளுக்கும் பொதுவான பண்பாகும்)</li> </ul>	இக்குறைபாடுகளை இற்றைபடுத்துமாறு குழு ஆலோசனை வழங்கியது.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
2	<p>கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முழு விளக்கத்திற்கு பதிலளித்தல்</p> <ul style="list-style-type: none"> <li>• மாகாண கல்வி திணைக்களம் - விடையளிக்காத கணக்காய்வு விசாரணைகளின் எண்ணிக்கை = 12</li> <li>• மாகாண சுகாதார திணைக்களம் - விடையளிக்காத கணக்காய்வு விசாரணைகளின் எண்ணிக்கை = 14</li> <li>• மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை - விடையளிக்காத கணக்காய்வு விசாரணைகளின் எண்ணிக்கை = 04</li> <li>• உள்ளூராட்சி நிறுவனங்கள் - விடையளிக்காத கணக்காய்வு விசாரணைகளின் எண்ணிக்கை = 155</li> </ul>	<p>விளக்கத்திற்குரிய சகல விடயங்களுக்குமாக தொகுக்கப்பட்ட பதிலறிக்கையொன்றை குழுவிற்கு அனுப்புமாறும் அத்துடன் கணக்காய்வு விசாரணைகளுக்கு விடையளிக்காத கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பற்றி காரணங்களுடன் அறிக்கையொன்றை 2016 செப்டெம்பர் 11 திகதிக்கு முன் குழுவிற்கு அனுப்புமாறும் பி.க.அ./க.அ.க்கு உத்தரவிடப்பட்டது.</p>
3	<p>அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை குறுகியகாலத்திற்கு முதலீடு செய்தமையால் ஒப்பீட்டளவில் அரசாங்கத்திற்கு நிதி ரீதியான நட்டம் ஏற்படுதல்.</p>	<p>இது பற்றிய விளக்கத்தினை அடுத்து ஒன்பது மாகாணங்களுக்குமாக தொகுக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்றை அனுப்புமாறு குழு கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு தெரிவித்தது. நிதி அமைச்சு, நிதி ஆணைக்குழு, மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் கணக்காய்வாளர் தலைமையதிபதியுடன் கலந்துரையாடி இவ்விடயம் பற்றி பொருத்தமானதும் பயனுள்ளதுமான வேலைத்திட்டமொன்றை பிரேரிக்குமாறு குழுவினால் பி.க.அ./க.அ.க்கு உத்தரவிடப்பட்டது.</p>
4	<p>மாகாண சபையின் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளின் நடைமுறை</p>	<p>உள்ளக கணக்காய்வுக்காக மாகாண சபையில் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ள போதிலும் இது போதுமானதாக இல்லையென க.அ. தெரிவித்துள்ளார். மாகாண சபைகளில் உள்ளக கணக்காய்வு பிரிவுகளை நிறுவுவதற்கு பணியாட்டொகுதி எண்ணிக்கையை அங்கீகரிக்கும் போது கருத்திற்கொள்ளப்பட்ட விடயங்கள், சகல மாகாண சபைகளுக்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை மற்றும் ஒப்பீட்டளவில் மேல் மாகாண சபைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊழியர்</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		எண்ணிக்கை பற்றி அறிக்கையொன்றை பெற்றுக்கொடுக்குமாறு திறைசேரி உத்தியோகத்தர்களுக்கு குழு அறிவித்தது.
<b>நீர்ப்பாசன திணைக்களம்</b> <b>2016 செத்தெம்பர் 22</b>		
1.	நீர்ப்பாசன திணைக்களத்தினால் பின்பற்றப்படுகின்ற கொடுப்பனவு நடைமுறை அரசு நிதி ஒழுங்குவிதிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமையால் அது தொடர்பாக குழு வினவியது. இந்த நடைமுறையை திருத்துமாறு விடுக்கப்பட்ட 2011 மார்ச் மாதம் 24 ஆம் திகதிய அரசு கணக்குகள் குழுவின் கட்டளை நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக குழு அவதானித்துள்ளது.	முன்னர் இருந்த முறைக்கமைய பிரிவுகளுக்கு பொறுப்பான பொறியியலாளர் அங்கீகரித்தல், அத்தாட்சிப்படுத்தல், மற்றும் கொடுப்பனவு செய்தல் ஆகிய மூன்று விடயங்களையும் நிறைவேற்றிய போதிலும், தற்போது அதனை சரிசெய்து அதன்படி கொடுப்பனவுகளை அங்கீகரித்தல் நீர்ப்பாசன பொறியியலாளர், அத்தாட்சிப்படுத்தல் பிரிவு உதவியாளர் மற்றும் கொடுப்பனவு பிரதான எழுதுனர் என்றவாறு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த நடைமுறைக்கு அங்கீகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், பி.க.அ./க.அ. அறிவித்தார்.
2.	கிங், நிலவலா கருத்திட்டம் தொடர்பாக ரூபா 40 மில்லியனுக்கு மதிப்பிடப்பட்ட ஒரு விடயம் தொடர்பான உடன்படிக்கைக்கு முரணாக 2015 ஆம் ஆண்டு ரூபா 2700 மில்லியன் அமைச்சினால் சீனக் கம்பனியொன்றுக்கு வேலைகளை ஆரம்பிப்பதற்கான முற்பணமாக (Mobilization Advance) செலுத்தப்பட்டுள்ளதுடன் இது மதிப்பிடப்பட்ட மொத்த தொகையில் 4.35% ஆகும் என்பதோடு அந்தப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.	இந்த கருத்திட்டம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அமைச்சரவையினால் மீண்டும் ஆராயப்பட இருப்பதுடன் அதன் கட்டளைப்படி எதிர்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பி.க.அ./க.அ. அறிவித்துள்ளார்.
3	103 ஆற்று வடிநிலங்களில் அபிவிருத்திசெய்ய அவசியமானவற்றை இனங்காண நடவடிக்கை எடுத்தல்	அபிவிருத்தி செய்யக்கூடிய 10 ஆற்று வடிநிலங்களை இனங்கண்டு மேற்படி ஆற்று வடிநிலங்களை அபிவிருத்திசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காலநிலைத் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கான கருத்திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பி.க.அ./க.அ. கூறினார். 82

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>செயற்றிட்டங்கள் தற்போது இனங்காணப்பட்டுள்ளதோடு இவை மூலோபாயத் திட்ட முறைமையின்கீழ் குறைந்த சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்களைக்கொண்ட செயற்றிட்டங்கள், சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்களைக் குறைத்துக்கொள்ள அவசியமான செயற்றிட்டங்கள் மற்றும் செய்யஇயலாத செயற்றிட்டங்கள் என இனங்கண்டு குறைவான சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்களைக்கொண்ட செயற்றிட்டங்களுக்கு முந்தாரிமை வழங்கி பின்னர் ஏனைய கருத்திட்டங்களை அமுலாக்க நடவடிக்கை மேற்கொள்வதாக பி.க.அ. /க.அ. கூறினார்.</p> <p>2010 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட நீர்வள முகாமைத்துவத் திட்டங்கள், அவை அமுலாக்கப்படுகின்ற விதங்கள் மற்றும் புதிய குழுவின் பணிகள் பற்றிய காலகட்டங்களுடனான அறிக்கையொன்றை ஒற்றோபர் 22 ஆந் திகதிக்கு முன்னராக சமர்ப்பிக்குமாறு குழு பணிப்புரை விடுத்தது.</p>
4	<p>அம்பாந்தோட்டை தங்கல்ல சுற்றுப் பிரதேசங்களில் குடிநீர் சிக்கலைத் தீர்த்தல் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் கருகங்கை திசைதிருப்பல் கருத்திட்டமும்</p>	<p>வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் மற்றும் நீர்த் தட்டுப்பாடு ஆகிய இரண்டு விடயங்களுக்கான தீர்வாக கருகங்கை கருத்திட்டம் முக்கியத்துவம் வகிக்கின்றதெனவும் இதன்போது தோன்றுகின்ற சிக்கலான நிலைமைகளை தவிர்த்துக்கொள்வதற்காக சுரங்க வழியூடாக நீரை கொண்டுசெல்லல் மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களை நிர்மாணித்தலும் அதேவேளையில் ஆறு பாய்ந்துசெல்லல் இடம்பெறுதல் ஆகிய நடவடிக்கைகள் இடம்பெறக்கூடியவகையில் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலுமாவென பரிசீலனைசெய்து பார்க்குமாறும் குழு ஆலோசனை வழங்கியது.</p> <p>இவ்விடயங்கள் தொடர்பாக திணைக்களம் பரிசீலனைசெய்து பார்ப்பதாகவும் கமத்தொழிலுக்காக பயன்படுத்துகின்ற நீரை இயலுமானவரை சேமித்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் பி.க.அ./க.அ. கூறினார்.</p>
5	<p>2016 ஆம் ஆண்டில் மூலதனச் செலவுகளில் செலவிடப்பட்டுள்ள அளவும் அவ்வாண்டின் செயலாற்றுகையும்</p>	<p>மூலதனச் செலவுக்காக ரூ. 12.5 பில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் அதில் 2016 ஓகத்து 31 ஆந் திகதியளவில் 39%</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>செலவிடப்பட்டுள்ளதெனவும் 66% நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளுக்காக செலுத்தப்படல் வேண்டுமெனவும் உரிய நேரத்தில் கட்டுநிதி கிடைக்கவேண்டியது மிகவும் முக்கியமானதெனவும் அதில் தாமதம் நிலவுகின்றதெனவும் பி.க.அ. /க.அ. கூறினார். அத்துடன் மொத்த மூலதனச் செலவில் பிரதான நீர்ப்பாசனங்களுக்காக ரூ. 9 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் பி.க.அ. /க.அ. கூறினார்.</p> <p>செயலாற்றியுள்ள 66% இல் ரூ. 3800 மில்லியன் பணத்தொகை கோரப்பட்டுள்ளதென பி.க.அ. /க.அ. கூறினார்.</p>
6	<p>சுகலாதேவி வாவி மற்றும் வெலிஓயா ஆகிய கருத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் சம்பந்தமாக கடந்த குழுவில் கலந்துரையாடப்பட்டதோடு ஒழுக்காற்று நடவடிக்கைகளும் சட்டரீதியான தன்மையும்</p>	<p>இது சம்பந்தமான சட்ட ஆலோசனைகள் 2014 ஆம் ஆண்டில் கிடைத்ததெனவும் அதற்கிணங்க குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களம் பரிந்துரைத்துள்ளதெனவும் பி.க.அ./க.அ. கூறினார். இது சம்பந்தமாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அது பற்றிய அறிக்கையொன்றை குழுவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பி.க. அலுவலருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.</p>
7	<p>வெஹரகல கருத்திட்டத்தின் 10 கொங்கிரீட் கலவை இயந்திரங்கள் செயலிழந்தமை தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்.</p>	<p>இந்த விடயம் சம்பந்தமாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இந்த இயந்திரங்கள் நீண்டகாலம் பாவிக்கப்பட்டுள்ளமையாலும் அவற்றை விற்பனை செய்வதால் ரூ. 4 மில்லியனை பெற்றுக்கொள்ள இயலுமென்பதால் ரூ. 3 மில்லியனாக அமைந்த நடடத்தை அது ஈடுசெய்யுமென்பதாலும் இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு நடடம் ஏற்படவில்லை என்பதால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமற்றதென சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களம் அறிவித்துள்ளதெனவும் பி.க.அ. /க.அ. சபைக்கு அறிவித்தார்.</p> <p>இதற்காக சட்டத்துறை தலைமை அதிபதியின் ஆலோசனைகளை கோரிய கடிதம், சட்டத்துறை தலைமை அதிபதி அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதத்தின்</p>



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		பிரதி மற்றும் இதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் அனுப்பிவைக்குமாறு பி.க.அ./க.அலுவலருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
8	<p>(அ). விடய இலக்கம் 28201 கொண்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான முற்பணக் கணக்கு சம்பந்தமாக 2012 திசம்பர் 31 ஆந் தேதியிலான இணக்கக்கூற்றின் பிரகாரம் அன்றைய தினத்தில் அறவிடுதல் நிலுவையாக இருந்த மீதிகளின் கூட்டுத்தொகை ரூ. 18,620,869/= ஆக அமைந்ததோடு மேற்படி நிலுவையான மீதியை அறவிட்டுக்கொள்வதற்கான தொடர்நடவடிக்கைகள் பலவீனமான நிலையில் காணப்பட்டன.</p> <p>(ஆ). 2015 திசம்பர் 31 ஆந் திகதியில் 2 வருடங்களை விஞ்சிய ரூ. 53,464,992/= வைப்புகள் சம்பந்தமாக நிதி ஒழுங்குவிதி 571 இன் பிரகாரம் செயலாற்றியிராமை.</p> <p>(இ). 2012 ஆம் ஆண்டின் வருடாந்த பண்ட மதிப்பாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திணைக்களத்திற்குச் சொந்தமான 21 அரசாங்க குடிமனைகளில் உள்ள அத்துமீறிய குடியிருப்பாளர்கள் சம்பந்தமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திராமை.</p> <p>(ஈ). 2012 ஆம் ஆண்டின் பண்ட மதிப்பாய்வு அறிக்கைக்கிணங்க திணைக்களத்திற்குச் சொந்தமான 310 அரசாங்க குடிமனைகளில் குடியமர உத்தியோகத்தர்கள் முன்வராமை, அவை சீரழிந்துள்ளமை ஆகிய காரணங்களின் பேரில் நீண்டகாலத்திலிருந்தே பாவனையின்றி நிலவியது.</p> <p>(உ). 54 உத்தியோகபூர்வ விடுதிகள் வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சாட்டப்பட்டிருந்ததாக 2012 ஆம் ஆண்டின் பொருள் கோடல் அறிக்கைகளில்</p>	<p>இது பற்றிய அறிக்கையை ஒற்றோபர் 22 ஆந் திகதிக்கு முன்னராக சமர்ப்பிக்குமாறு குழு வேண்டுகோள் விடுத்தது.</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	<p>குறிப்பிடப்பட்டிருந்தபொதிலும் அவை முறையாக சாட்டப்படாமை.</p> <p>(ஊ) ரபகென்ஓய நீர்ப்பாசன கருத்திட்டத்தை திறந்துவைக்கும் விழாவிற்கு வெளியிட மக்களை கெண்டுவருவதற்காக ரூபா 2,143,527/= ரூபா செலவிடப்பட்டுள்ள போதிலும் அதன் பயன் பற்றிய விளக்கமின்மை.</p>	
9	<p>நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 22 குளங்களில் படகுச் சேவை ஆரம்பிக்கும் முயற்சி பயனளிக்காததால் இக்கருத்திட்டம் வெற்றியளிக்கவில்லை என குழு அவதானித்தது.</p>	<p>இதை முன்னேற்றுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பான அறிக்கை அல்லது தடைசெய்வதாயின் அதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையை நவம்பர் 01 ஆம் திகதிக்கு முன்பு குழு கோரியது.</p>
10	<p>2014 சுற்று நிருபத்தின்படி ஆட்சேர்க்கப்பட்ட பதவியில் நிரந்தரமாக்க வேண்டியிருந்தும் சுற்று நிருபத்துக்கு மாறாக சேவையில் அமர்த்தப்பட்ட பதவியில் நிரந்தரமாக்கப்பட்டமை.</p>	<p>இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக பி.க.அ./ க.அ. கூறினார். சுற்று நிருபத்துக்கு மாறாக நிரந்தரமாக்கப்பட்டவர்கள், இதற்கென கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை மற்றும் பணியை முடிக்கக்கூடிய திகதிகள் தொடர்பான அறிக்கையை ஒத்தோபர் 22 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி குழு பணித்தது.</p>
<p><b>அரசாங்க அச்சகத் திணைக்களம்</b> <b>2016 செப்டெம்பர் 22</b></p>		
1	<p>2016 ஆம் ஆண்டுக்காக பெறுகைத் திட்டமொன்றைத் தயாரிக்காமை</p>	<p>பெறுகைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளபோதும் அதனை கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு ஆற்றுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் இரண்டு வார காலத்தில் அதனை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பி.க.அ / க.அ குழுவில் தெரிவித்தார். திணைக்களத்தின் பணிகள் தொடர்பாக அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்த குழு தயாரிக்கப்பட்டுள்ள பெறுகைத் திட்டத்தை அமைச்சின் விதப்புரைகளுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு ஆற்றுப்படுத்தி அதன் பிரதி ஒன்றை குழுவில் சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது</p>
2	<p>திணைக்களத்தில் நிலவும் பதவி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம்</p>	<p>பிரதி மற்றும் உதவி அச்சாளர் தலைமையதிபதி பதவிகள் 12 இற்காக உள்வாரி மற்றும் வெளிவாரி விண்ணப்பதாரர்களிலிருந்து ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை ஒன்றும் நேர்முகப் பரீட்சை ஒன்றையும்</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>நடாத்தி அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதுடன் 107 இரண்டாம் நிலைப் பதவிகளுக்கானவர்களை பயிலுநர் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்து 03 வருட கால வெற்றிகரமான பயிற்சியையடுத்து NVQ 5 தகைமையைப் பூர்த்தி செய்த பின்னர் நிரந்தர சேவையில் உள்ளீர்ப்பதற்கும், மேலதிக அச்சாளர் தலைமையதிபதி பதவி வகிக்கும் அலுவலர்களிலிருந்து மூப்புரிமை மற்றும் தகைமைகளின் அடிப்படையில் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தி பின்னர் அச்சாளர் தலைமையதிபதி பதவிக்கு நியமிக்கும் வழிமுறைக்கு அமைவாக செயலாற்ற அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பி.க.அ / க.அ குழுவில் தெரிவித்தார்.</p> <p>அச்சாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்திய குழு பிரமாணக் குறிப்பின்படி பதவி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக தயாரித்த அறிக்கையொன்றை ஒக்தோபர் மாதம் 05ஆம் திகதிக்குப் பின்னர் குழுவுக்குச் சமர்ப்பிக்குமாறு பி.க.அ / க.அ கட்டளை இடப்பட்டது.</p>
3	<p>2015 திசம்பர் 31 வரையான காலத்தில் பதவி நீக்கம் செய்த, பணி இடைநிறுத்தப்பட்ட மற்றும் வேறு காரணங்களினால் சேவையினின்று விலகிய அலுவலர்களிலிருந்து நிறுவனத்திற்கு அறவிட்டுக்கொள்ள வேண்டிய பணத்தை அறவிடுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம்</p>	<p>1984 - 2009 காலப்பகுதியில் பணி நீக்கம் செய்த 05 அலுவலர்களின் கடன் ஆவணங்கள் மற்றும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 31 அலுவலர்களின் கோப்புகள் காணாமல்போயுள்ளதால் அவை பற்றிய தகவல்களைத் தேடி வருவதாகவும், 35 அலுவலர்கள் தொடர்பாக சட்ட மாஅதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாகவும், வேறு காரணங்களினால் சேவையினின்று விலகிய 09 பேரின் ஆவணங்கள் நிறுவனத்தில் இல்லாத காரணத்தினால் நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பி.க. அ / க.அ குழுவில் தெரிவித்தார்.</p> <p>காணாமல்போயுள்ள கோப்புகள் தொடர்பாக அதற்குப் பொறுப்பான</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், அமைச்சின் குழு ஒன்றின் ஊடாக நிதி அமைச்சின் விதப்புரைகளுடன் சட்ட மாஅதிபருக்கு ஆற்றுப்படுத்தி அந்த ஆலோசனைகளின் அடிப்படையில் 03 மாத காலத்தினுள் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு குழு கட்டளை இட்டது. குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய காலஎல்லையுடனான அறிக்கையொன்றை ஒக்தோபர் 10 ஆம் திகதிக்கு முன் குழுவிற்கு முன்வைக்குமாறு பணிக்கப்பட்டது.</p>
4	<p>மொத்த கூட்டுத்தொகையில் ரூபா 585,985,184/= அச்சிடல் நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்காமை</p>	<p>அச்சு திணைக்களம் அரசு நிறுவனங்களுக்கு மாத்திரம் சேவைகளை வழங்குமொரு நிறுவனமென்பதோடு சேவை பெறும் நிறுவனங்களில் காணப்பட்ட குறைபாடுகள், மதிப்பீட்டு பெறுமதிகள் மாற்றம் மற்றும் தகவல்கள் இல்லாமை நிலுவை வருமானங்கள் அதிகரிப்பதற்கு ஏதுவாக இருந்ததெனவும் அதற்கு தீர்வாக நிதி மாற்றத்துக்காக நிதி அமைச்சுக்கு 2008 ஆம் ஆண்டு ஆற்றுப்படுத்தப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை எனவும் பி.க.உ./க.உ. தெரிவித்தார். எவ்வாறாயினும் அத் தொகையில் சுமார் ரூபா 173 மில்லியன் தொகையை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சேவையை வழங்குவதற்கு முன்னதாக மொத்த பெறுமதியில் 50% முற்பணமாக அறவிடல் அல்லது 75% நிதியை பெற்றுக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பி.க.உ./க.உ. மேலும் தெரிவித்தார். சேவை பெறுநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் முறையியல் ஒன்றின் தேவை குழுவினால் வலியுறுத்தப்பட்டது.</p>
5	<p>2011 ஆண்டுக்கு பின்னர் பொருட்கள் கணிப்பீடு எதுவும் மேற்கொள்ளப்படாமை, நிலையான சொத்துக்கள் மற்றும் கணினி சொத்து ஆவணங்கள் தயாரிக்கப்படாமை</p>	<p>1989 ஆம் ஆண்டுக்கு பிறகு முறையான பொருட்கள் கணிப்பீடு நடத்தப்படவில்லை எனவும் பொருட்கள் மற்றும் மொத்த கையிருப்பு ஆவணங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாத அதேவேளை நிறுவனத்தின் ஊழியர்கள்,</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>பொறித்தொகுதிகள், தொழிற்சங்கங்கள் போன்ற சகல பிரிவுகளிலும் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுவதால் முறையானதொரு ஆய்வை நடாத்தி அவற்றை சீராக்குவதற்கு நியாயமானதொரு கால அவகாசத்தை வழங்குமாறு பி.க.உ. /க.உ. குழுவிடம் கோரினார்.</p> <p>அதன் பிரகாரம் கணக்காய்வு விசாரணையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் சார்ந்த குறைப்பாடுகள் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்திய குழு பின்வரும் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.</p> <p>கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்கள உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி நிறுவனத்தின் கணக்குகள், நிருவாக மற்றும் இதர பிரிவுகளில் நிலவும் பிரச்சனைகளை இனங்கண்டு அது தொடர்பான அறிக்கையொன்றை நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாகவும், திணைக்களத்தின் செயலாற்றுகை தொடர்பாக அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒத்தோபர் 20 ஆம் திகதிக்கு முன்னதாகவும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வு விசாரணை மூலம் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையும்.</p>
<p><b>சபரகமுவ மாகாண சபை</b> <b>2016 ஒக்டோபர் 04</b></p>		
1	<p>2010 முதல் 2014 வரை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகிய இரு நிறுவனங்கள் தொடர்பான கணக்காய்வு அபிப்பிராயத்தை மறுதலித்தல்</p>	<p>இது தொடர்பாக விரிவான ஒரு அறிக்கையை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்கும் படி பி.க.அ./க.அ. க்கும் கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கும் குழு கட்டளையிட்டது</p>
2	<p>2015.12.31 ஆம் திகதிக்கு வங்கி நிலையான வைப்பாக ரூபா 3787 மில்லியன் முதலீடு சப்பிரகமுவ மாகாண சபைக்கு சொந்தமாக இருத்தல்</p>	<p>2016 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்படாத பிரிவுகளுக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும், அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்கள் வருட இறுதியில் கணக்குகளை மூடி மீதிப் பணத்தை திறைச்சேரிக்கு அனுப்பியுள்ள</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		போதிலும் மாகாண சபை அவ்வாறு செய்யாத காரணத்தினால் மீதிப்பணம் வைப்பாக காண்பிக்கப்படுவதாகவும் பி.க.அ. / க.அ குழுவிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சரவை கொள்கை ரீதியான முடிவொன்றையும் மாகாண அமைச்சர்கள் மாநாட்டில் முடிவொன்றையும் எடுப்பது உகந்ததென குழு விதந்துரைத்துள்ளது.
3.	1973 முதல் 2008 வரை வெளியிட்டுள்ள 15 மிகைவிதிப்புச் சான்றிதழ்களுக்காக ரூபா 1,999,034/= அறவிட வேண்டியிருந்தல்.	எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மிகைவிதிப்புகள் தொடர்பாக உரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குழு வலியுறுத்தியுள்ளது.
4	மாவனல்லை பிரதேசத்தின் பாடசாலையொன்றுக்கு 2015 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது 350 மாணவர்களிடமிருந்து ரூபா 1,525,000/= அறவிடப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவில்லையெனவும் வெளியாகியுள்ளது.	தற்போதைக்கு பாடசாலை அதிபர்கள் பணம் அறவிடுவதில்லையெனவும், பாடசாலை அபிவிருத்தி குழுக்களினூடாக மேற்படி பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேற்படி பாடசாலை அதிபர் இடமாற்றம் பெற்று வேறு பாடசாலை அதிபரொருவர் அப்பாடசாலைக்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும்அது தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை நடைபெற்று வருவதாகவும், பி.க.அ. / க.அ குழுவிடம் கூறியுள்ளார்.
5	2001 மார்ச் 28 ஆம் திகதிய நிதி 1/2001 ஆம் இலக்க மாகாண சபை உள்நூராட்சி அமைச்சு சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கக்கூடிய ஆகக்கூடிய கடன் எல்லை ரூபா 250,000/= ஆகுமென்ற போதிலும் அவ்வெலையை தாண்டி ரூபா 500,000/= கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2014 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு அவ்வாறு வழங்கப்பட்ட கடன் தொகையில் உறுப்பினர் பதவியை இழந்த 12 ஆட்களிடமிருந்து ரூபா 1,418,600/= அறவிட வேண்டியுள்ளமை.	மாகாண சபை அமைச்சரவையின் அங்கீகாரம் இதற்கு கிடைத்திருப்பதாக பி.க.அ. / க.அ குழுவிடம் தெரிவித்துள்ளார். அவ்வெல்லையை மாற்ற வரிசை அமைச்சினூடாக கோரிக்கை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி குழு கட்டளையிட்டது.
6	நிதி ஆணைக்குழு செயலாளரின் கடிதத்தின் மூலம், பின்தங்கிய மற்றும் தனித்துள்ள கிராமங்களை அடிப்படையாகக்கொண்ட அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக நேரடி நிதி ஏற்பாடுகள் வழங்கப்படக்	விகாரையொன்றின் கூரையொன்றுக்கு கூரைத்தகடுகள் வழங்கியிருப்பதாகவும், தனித்துள்ள கிராமங்கள் அபிவிருத்தியின் கீழ் 04 பின்தங்கிய விகாரைகளுக்கு நாற்காலிகள் பெற்றுக் கொடுத்தல்

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	கூடாதென அறிவித்திருந்த போதிலும் ரூபா 1,403,603/= நோடி ஏற்பாடுகளாக செலவிடப்பட்டிருந்தல்.	தொடர்பாக அறிய வந்துள்ளதாகவும், தற்போது இத்தகைய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், பி.க.அ. / க.அ குழுவிடம் கூறியுள்ளார்.
7	ரூபா 60,372,500/= செலவிட்டு 589 கணினிகளை கொள்வனவு செய்தல் தொடர்பாக தொழில்நுட்ப விபரங்களைத் தயாரித்தல், மதிப்பீடு மோசடியான முறையில் செய்யப்பட்டு வழங்குரைக்கு ரூபா 7,961,513/= கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான ஆரம்ப விசாரணையின் படி கடுமையான விபப்புரைகள் இருந்த போதிலும் இது தொடர்பாக மகாண சபை என்ற முறையில் எத்தகைய நடவடிக்கையையும் எடுக்காமை.	சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழு மிகவும் முறையான விதத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மேற்படி விசாரணை அறிக்கை கிடைத்த பின் குற்றச்சாட்டுகளை வரைவு செய்து அனுப்ப எதிர்ப்பார்த்திருப்பதாகவும், பி.க.அ. / க.அ குழுவிடம் கூறியுள்ளார். வெளி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு மேலதிகமாக உள்ளக விசாரணைகளும் உரிய முறையில் நடைபெற வேண்டுமென குழு வலியுறுத்தியுள்ளது.
8	ஆளுநர் அலுவலகத்தினால் 2014 ஆம் ஆண்டினுள் ரூபா 18,549,089/= க்கு பண்டங்களை கொள்வனவு செய்து அவற்றை பரிசுசுகளாக பல்வேறு தரப்பினருக்கு பகிர்ந்தளித்திருந்ததோடு, பண்டங்கள் பெறுதல் அல்லது பகிர்ந்தளித்தல், சம்பந்தமாக எத்தகைய விபரமும் கணக்காய்விற்காக கமர்ப்பிக்கப்படாமை.	இது தொடர்பாக குழுவின் கவனம் செலுத்தப்பட்டதோடு இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் படி பி.க.அ. விற்கு கட்டளையிடப்பட்டது.
9	(அ) சபரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நலன்புரி பணிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட நிதியத்திற்கு யாப்பு மற்றும் சட்ட விதிகள் தயாரிக்கப்படாமையும் மற்றும் ஊழியர் நலன்புரிக்காக எத்தகை பணமும் ஒதுக்கப்படாமையும். (ஆ) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்காக முறையே ரூபா 6,721,443/= மற்றும் ரூபா 6,559,719/= அதிகார சபையின் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட பணிகளுக்காக பயன்படுத்தி உள்ளமை.	நிதியம் தொடர்பான யாப்பு தயாரிக்கப்பட்டு வருவதாக பி.க.அ. / க.அ குழுவிடம் கூறியுள்ளார். மேற்படி நிறுவனத்தின் பணிகளை பன்முகப்படுத்தியதன் பின் இறுதி கணக்குகள் தயாரிக்கப்படவில்லை என்பதோடு மேற்படி இறுதி கணக்குகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தீர்வுக் கணக்கிலிருந்து பெறப்படும் பணம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு தொடர்புடைய நபர்களுக்கு மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் பி.க.அ. / க.அ தெரிவித்தார்.
10	மாகாண சபை உறுப்பினரொருவரின் பிரேரணைக்கேற்ப குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்க மூன்று பிரதேச செயலகங்களினூடாக ரூபா 1,176,457/= பெருமதியுள்ள 54,719	இது உறுப்பினர்களின் நிதி ஏற்பாடுகளின் மூலம் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் எனவும், அட்டையை மாற்றித் தரும்படி அரசாங்க அச்சகத்திற்கு தெரிவித்த போதிலும் அவர்கள் அதற்காக

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	<p>அப்பியாசப் புத்தகங்கள் 2014 இறுதிக் காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி புத்தகங்களை அச்சிடும் போது தொடர்புடைய அரசியல்வாதியின் புகைப்படம் அட்டையில் இருந்ததன் காரணமாக இரத்தினபுரி மாவட்ட செயலகத்தினால் மேற்படி புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதை நிராகரித்து மாகாண சபை செயலாளரிடம் 2015 ஏப்ரல் மாதத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களும் 2016 செப்டெம்பர் ஆகும் போது மாகாண அரசிறை திணைக்களத்தின் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்தல்.</p>	<p>முன்வரவில்லை எனவும், பணம் செலுத்துவதை நிறுத்தியுள்ளதாகவும், புத்தகங்களின் உட்பகுதியின் தரம் சிறந்த மட்டத்தில் இருப்பதால் மாகாண சபையின் பணத்தைக்கொண்டு அட்டை மாற்றப்படுவதாகவும், பி.க.அ. / க.அ குழுவிடம் கூறியுள்ளார்.</p>
11	<p>சப்பிரகமுவ மாகாண அபிவிருத்தி திணைக்கள நிதியத்திலிருந்த வங்கி நிலுவைகளின் மொத்தத் தொகை ரூபா 14,451,053/= ஆக இருந்ததென்பதும், 36 நிலையான வைப்புகளின் மொத்தம் ரூபா 145,588,314/= ஆக இருந்தமை</p>	<p>மேற்படி பணம் கூட்டுறவுத்துறை இலாபத்தின் ஒரு பகுதியெனவும், மீண்டும் மேற்படி பணம் கூட்டுறவுத் துறையின் விருத்திற்காக பயன்படுத்தப்படுமென்பதும், இது சம்பந்தமாக விதிகளை வரைவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அதனை சபைக்கு சமர்ப்பித்து அங்கீகரித்துக்கொள்ள வேண்டுமெனவும் பி.க.அ/க.அ. இனால் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.</p>
12	<p>அபிவிருத்தி ஆக்கம் மற்றும் இயந்திரோபகரண அதிகாரசபையினால் பழுதுபார்ப்பதற்காக வழங்கப்பட்ட 11 வாகனங்கள் 4 மாதம் முதல் 3 வருடங்கள் வரையிலான காலப்பகுதியில் உபயோகத்திற்கு உட்படுத்தப்படாமல் வைத்திருந்தல்</p>	<p>உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் பழுதுபார்த்தல் பணிகளுக்காக ஒரு தகரவேலைக்காரர் மாத்திரம் இருப்பதாலும் இந்த தாமதம் இடம்பெற்றுள்ளதாக பி.க.அ/க.அ அறிவித்தார். வாகன கணக்கெடுப்பொன்றை மேற்கொண்டு அகற்றுமாறு குழு பி.க.அ/க.அ பணிப்புரை விடுத்தது.</p>
<p><b>அம்பாந்தோட்டை மாவட்ட செயலகம்</b> <b>2016 ஒக்டோபர் 05</b></p>		
1.	<p>மாவட்ட செயலகத்தின் கணக்காய்வு பணிகள் இந்த வருடத்தின் உள்வாரியான கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டத்திற்கு உள்வாங்கப்படாமல் மற்றும் 2016 செப்டெம்பர் 19 ஆம் திகதியாகின்ற போது 07 பிரதேச செயலகங்களில்</p>	<p>மாவட்ட செயலகங்களில் கணக்காய்வு பணிகள் 2016 ஆம் ஆண்டின் உள்வாரியான கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தற்போது 10 பிரதேச செயலகங்களின் கணக்காய்வு பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன்</p>



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	2016 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை.	எஞ்சிய 02 பிரதேச செயலங்களின் பணிகள் எதிர்வரும் காலத்தில் நிறைவு செய்வதாகவும் க.அ தெரிவித்தார்.
2	2009 ஆம் ஆண்டு நிதிசார் மோசடியொன்றுக்கு தவறாளியாகிய திஸ்ஸமஹராம பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தரின் ஓய்வூதிய பணிக்கொடையில் ரூபா 1.7 மில்லியன் நட்டம் இற்றைவரை மீள அறவீட்டுக்கொள்ளப்படாமை	<p>சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரின் ஓய்வூதியத்தை கணிப்பிடும் பொருட்டு சம்பந்தப்பட்ட கோப்பு திஸ்ஸமஹராம பிரதேச செயலகத்தினால் தயாரிக்கப்பட்டு ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நினைவூட்டல் செய்யப்பட்டாலும் இற்றைவரை அது தயாரிக்கப்படவில்லை என்றும் ஓய்வூதியத்தை தயாரித்த பின்னர் சம்பந்தப்பட்ட நட்டத்தை அறவீட்டுக்கொள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் க.அ தெரிவித்தார் குழு பி.க.அ/க.அ இற்கு பின்வரும் பணிப்புரைகளை வழங்கியது.</p> <p>i. சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற நீதிமன்ற விசாரணையொன்றும் இருப்பதால் அத்தீர்ப்பு நிறுவன விசாரணையின் தீர்ப்பிக்கு தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விதம் பற்றிய சட்டரீதியான நிலையை சட்டமா அதிபரிடமிருந்து வினவி சபைக்கு அறிக்கையிடுமாறு</p> <p>ii. இந்த பணத்தொகையை அறவீட்டுக்கொள்ளுதல் சம்பந்தமாக அறிக்கையொன்றை குழுவுக்கு அனுப்புமாறு</p>
3	2011 ஆம் ஆண்டு பெலியத்த பிரதேச செயலகத்தினால் மாத்தறை – கதிர்காமம் புகையிரத வீதியில் உரிமைக் கோரப்படாத காணிகளுக்கான நட்டஈடு செலுத்துதல் சம்பந்தமாக தேசிய சேமிப்பு வங்கியின் பெயரில் ரூபா 2,432,488/= பெறுமதியான 16 காசோலைகள் எழுதப்பட்டு தக்கவைத்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன் இந்த உரிமைக் கோரப்படாத காணி நட்டஈடுகளுடன் சம்பந்தப்பட்ட வைப்பீட்டு சான்றிதழ்களை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமை.	<p>பொது நடைமுறைக்கேற்ப நீதிமன்றத்திற்கு பணம் வைப்பீட்ட பின்னர் சம்பந்தப்பட்ட காணிகளுக்காக நீதிமன்றத்தினால் வைப்பீட்டுப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்ட பின்னர் காசோலைகள் எழுதப்படுவதாகவும் இவ்விடயத்தில் நீதிமன்ற கட்டளை கிடைத்தவுடனேயே காசோலை எழுதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தினால் வைப்பீட்டு பத்திரங்கள் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் அதுவரை காசோலைகளை எழுதி கையில் தக்கவைத்துக்கொண்டிருந்தாகவும் வைப்பீட்டு பத்திரம் விநியோகிக்கப்பட்ட உடனேயே காசோலைகள் வங்கியில் இடப்பட்டதாகவும் க.அ தெரிவித்தார்.</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
4	<p>2011 ஆம் ஆம் ஆண்டு ஜாதிக சவிய கமநெகும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீரகெட்டிய பிரதேச செயலகத்தினால் அரசு பெறுகைகள் வழிகாட்டல் கோவையின் ஏற்பாடுகளுக்கு மாறாக சுகாதார நிலையமொன்றை நவீனமயப்படுத்துவதற்கு ஏதுவாக ரூபா 3,296,503/= ஆக இருந்த முதல் மதிப்பீட்டை இரண்டு ஒப்பந்த வேலையாக மதிப்பீடு செய்து நேரடி ஒப்பந்த முறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சங்கங்களுக்கு ஒரே தினத்தில் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளமை</p>	<p>இவ்விடயத்தில் ஒரே ஒப்பந்தத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து இரண்டு சங்கங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் க.அ தெரிவித்தார்.</p>
5	<p>2012 ஆம் ஆண்டு அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தினால் கிரிமெட்டிய உஸ்சான நீர் விநியோகத் திட்டத்திற்காக ஒரு குழாயின் சந்தைப் பெறுமதி ரூபா 2,600/= கொண்ட 3 அங்குல Type 600 pvc குழாய்களை ஒன்றின் விலை ரூபா 4,500/= வீதம் மதிப்பீடு செய்து கொள்வனவு செய்தமையினால் ரூபா 116,533/= அதிகமாக செலுத்தப்பட்டுள்ளமை.</p>	<p>சம்பந்தப்பட்ட மதிப்பீடு பற்றி பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்யப்பட்டமை அரசின் உரிய விகிதத்திற்கு இனங்கியொழுகும் விதம் பற்றி அறிக்கையொன்றை ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி நடாத்தப்படவிருக்கும் குழுக்கூட்டத்திற்கு சமர்ப்பிக்குமாறும் மாவட்ட செயலகத்தை பாராளுமன்ற கணக்குகள் குழுவின் முன் தோற்றுமாறு அழைக்கும் போது சம்பந்தப்பட்ட பொறியிலாளர்களையும் அழைக்கமாறும் குழு பி.க.அ அறிவித்தது.</p>
6	<p>2012 ஆம் ஆண்டு தங்காலை பிரதேச செயலகத்தின் ஆளுகைப் பிரதேசத்திற்கு சொந்தமான அளுக்கொட சியம்பலாகஸ் வாவிவிலிருந்து நீர் வழிந்தோடும் கால்வாயின் கரையை அமைக்கும் விடயத்துடன் தொடர்புடைய பற்றுச்சீட்டுகளின் படி 759.35 கனசதுர மீற்றர் சரளைக்கற்களை இடுவதற்கு ரூபா 691,768/= செலுத்தப்பட்டிருந்ததெனினும் நிறைவேற்றப்பட்டுள்ள பணிக்கேற்ப ஈடுபடுத்தப்பட்டுள்ள அளவு 173.65 கனசதுர மீற்றராக இருந்ததால் ரூபா 533,573/= ஒப்பந்தக்காரருக்கு மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளமை.</p>	<p>இது சம்பந்தமாக விசாரணையொன்று 2014 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டதுடன் அதன் அறிக்கைக்கேற்ப சரளைக் கற்கள் 1611 சதுர கன மீற்றர் இடப்பட்டுள்ளதனால் மேலதிகமாக கொடுப்பனவு செய்யப்படவில்லையென க.அ தெரிவித்தார் கணக்காய்வு தலைமை அதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை 2012 ஆம் நடாத்தப்பட்டமையும், அதன் பின்னர் இரண்டு வருடங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் இதன் உண்மைத் தன்மைப் பற்றி வினவ இயலாதென குறிப்பிட்ட குழு பொறியியலாளர்களை ஈடுபடுத்தி மீண்டும் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவிருக்கும் குழுக்கூட்டத்திற்கு சமர்ப்பிக்குமாறு பி.க.அ அறிவித்தார்.</p>
7	<p>கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த இணக்கக்கூற்றிற்கேற்ப 2015 டிசம்பர்</p>	<p>மத்திய அரசாங்கத்தின் கீழ் இடமாற்றம் பெற்றுச்சென்ற ஊழியர்களின் நிலுவைக்கடன் மீதி</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	<p>மாதம் 31 ஆம் திகதியாகின்றபோது 20 உத்தியோகத்தர்களின் கடன் நிலுவை மீதியாக ரூபா 2,556,027/= தொகை இருந்ததுடன் 2015 டிசம்பர் 31 ஆம் திகதியாகின்றபோது 1 வருடம் முதல் 20 வருடம் வரையிலான காலம் கடந்திருந்ததெனினும் மேற்படி நிலுவைத் தொகை அறிவிட்டுக்கொள்ளப்பட்ட பின்னரும் ரூபா 1,579,751/= நிலுவைக் கடன் மீதியாக மேலும் அறிவிடவேண்டியுள்ளமை.</p>	<p>அறவிட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாகாண சபைகளின் நிதி இடர்பாடுகள் காரணமாக மாகாண சபைகளின் கீழ் இடமாற்றம் பெற்றுச்சென்ற ஊழியர்களிடமிருந்து தவணையடிப்படையில் பணம் அறவிடப்படுவதாகவும் சேவையை கைவிட்டுச்சென்ற ஊழியர்கள் சம்பந்தமாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் க.அ தெரிவித்தார்</p>
8	<p>சூரியவெவ பிரதேச செயலகத்தினால் மக்கள் பிரதிநிதிகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் 2014 டிசம்பர் 30 ஆம் திகதி ரூபா 462,000/= செலவில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த மின் இயக்கியுடன் கூடிய 20 சிங்கர் சாதாரண தையல் இயந்திரங்கள் 2016 யூன் மாதம் வரை பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்காமை.</p>	<p>இந்த தையல் இயந்திரங்கள் கௌரவ பெண் உறுப்பினரொருவரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர் சமர்ப்பித்த பயனாளிகள் பெயர் பட்டியலில் காணப்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவற்றை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பின்னர் இது சம்பந்தமாக வினவப்பட்டாலும் அவர் பிரிதொரு பயனாளிகள் பெயர்பட்டியலை சமர்ப்பிக்காததால் சூரியவெவ பிரதேச செயலாளரினால் இனங்காணப்பட்ட பொருத்தமான சிலருக்கு இந்த இயந்திரங்களை விநியோகிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதுடன் இது சம்பந்தமாக திட்டவட்டமானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள இயலாததால் மாவட்ட செயலாளர் அதற்கு அனுமதி வழங்கவில்லையெனவும் க.அ குழுவுக்கு தெரிவித்தார்.</p> <p>பிராந்திய அபிவிருத்திக் குழு தலைவர்களுடன் கலந்தாலோசித்து இவ் இயந்திரங்களை வழங்குவது பற்றி தீர்மானித்து அவற்றை பகிர்ந்நளிப்பது பற்றி கனவம் செலுத்துமாறு பி.க.அ / க.அ தெரிவித்தார்.</p>
9	<p>04 பிரதேச செயலகங்களினால் பதிவுசெய்யப்பட்டிருந்த 610 காணி அளிப்பு பத்திரங்கள் காணி பதிவாளர் அலுவலகத்தினால் பதிவு செய்யப்பட்டாத 337 காணி அளிப்புப் பத்திரங்கள் அவற்றின் உரிமையாளர்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் 01 வருடம் முதல் 32 வருடங்கள் வரையிலான</p>	<p>இந்த காணி உறுதிகளை விநியோகிக்கும் போது சிறசில பிரச்சினைகள் எழுந்ததால் அவற்றை விநியோகித்தல் தாமதமடைந்ததாகவும் மேதகு சனாதிபதியினால் 10,000 காணி உரித்துகள் கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவரின் பணிப்புரைக்கேற்ப உடனடியாக அத்துடன் இந்த உரித்துகளையும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	காலப்பகுதிக்கு தக்கவைத்துக்கொண்டிருந்தல்.	மேற்கொள்ளப்படுவதாக க.அ. தெரிவித்தார். குழுவின் பணிப்புரையின் கீழ் அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் இதனை கலந்துரையாடலுக்கு உட்படுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் குழு பி.க.அ./க.அ. பணிப்புரை விடுத்தது.
<b>மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்</b> <b>2016 ஒக்டோபர் 06</b>		
1.	2016 ஆம் ஆண்டில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நான்காவது தடவையாக அரசு கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டதென வலியுறுத்திய குழு அவ்வாறிருந்தும் திணைக்களத்தின் தற்போதை செயலாற்றுகை பற்றி திருப்தியடைய இயலாத நிலையில் உள்ளதால் இந்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் சாதகமான வளர்ச்சினைக் காட்டாதவிடத்து அது தொடர்பாக அதிமேதகு சனாதிபதிக்கும் பிரதம அமைச்சருக்கும் பாராளுமன்றத்திற்கும் அறிக்கையிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குழுவினால் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டது.	
2.	2016 சனவரி 09 தொடக்கம் இதுவரை இடைக்கிடை கூட்டப்பட்ட குழுக்கூட்டங்களின் போது பெற்றுத்தரப்பட்ட விதப்புரைகளின் பிரகாரம் E - மோட்டரின் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் இன்றைய நிலைமை.	E - மோட்டரின் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக திகதிகளுடன்கூடியதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அதன் பிரகாரம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதற்கான கேள்விப்பத்திரங்கள் வழங்கப்படுமெனவும் தற்போது திணைக்களத்தினால் பயன்படுத்தப்படுகின்ற கணனி நிகழ்ச்சித்திட்டமானது உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய E - மோட்டரின் கருத்திட்டத்துடன் இணைக்கக்கூடியவாறு தேவையான வசதிகள் (Data Base Migration) வழங்கப்பட்டுள்ளன எனவும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுடன் இணையக்கூடிய வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் பி.க.வ.உ. / க.வ.உ. தெரிவித்தார்.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		குறிப்பிட்ட கருத்திட்டத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெறும் விதம் பற்றிய திகதிகள் அடங்கிய அறிக்கையொன்றை முன்வைக்குமாறு பி.க.வ.உ / க.வ.உ. உத்தரவிட்டார்.
3.	<p>வாகனங்களுக்கான கடிதக் கோப்புகள் காணாமற்போதல் தொடர்பாக புலனாய்வு செய்வதன் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குரிய பணிகளில் ஈடுபட்ட ஒரு உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டிருந்தல் மற்றும் 2015 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியிலும் கடிதக் கோப்புகள் காணாமற்போதல் அவதானிக்கப்படுதல்.</p>	<p>புலனாய்வுக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தமக்குக் கிடைத்துள்ளதெனவும், அவ்வறிக்கை தொடர்பாக தமக்கும் திருப்தியடைய முடியாதெனவும் தெரிவித்த பி.க.வ.உ. பிறிதொரு உத்தியோகத்தர் மூலம் குறிப்பிட்ட நடவடிக்கைகளை மீண்டும் புலனாய்வு செய்யப்படுமெனக் குறிப்பிட்டார்.</p> <p>குறிப்பிட்ட புலனாய்வு பற்றிய ஒரு அறிக்கையையும் தற்போது கடிதக்கோப்புகளின் நிருவாக நடவடிக்கைகள் தொடர்பாக செயற்படுகின்ற மற்றும் கடிதக்கோப்புகளுக்கு பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தர்களின் பெயர் இடப்பொன்றையும் குழுவிற் கு அனுப்பிவைக்குமாறு பி.க.வ.உத்தியோகத்தருக்கு கட்டளையிடப்பட்டது.</p>
4.	<p>2015 யூலை 22 ஆம் திகதி போலியாக பதிவு செய்யப்பட்ட CAI - 0469 ஆம் இலக்க வாகனம் தொடர்பாக பின்வரும் தகவல்கள் குழுவினால் வெளிக்கொணரப்பட்டன.</p> <p>- ஹுண்டாய் வகைக்குரிய ரோவர் வகை வாகனமாக பதிவு செய்யப்பட்டிருந்தல்.</p> <p>வாகனத்தை பதிவு செய்யும்போது லேன்ட் ரோவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தல்.</p> <p>-2001 தயாரிக்கப்பட்ட உரிய வாகனத்தின் தயாரிக்கப்பட்ட வருடம் 2011 என குறிப்பிடப்பட்டிருந்தல்.</p> <p>உற்பத்தி செய்யப்பட்ட நாடு ஜப்பான் என போலியாகக் குறிப்பிடப்பட்டிருந்தல்.</p> <p>மேற்படி விடயங்கள் சம்பந்தமாக திணைக்களத்தினால் பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கை முறைகள்</p>	<p>இச்சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளப்பட்டதெனவும், அதன் பிரகாரம் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவினை இரத்துச் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும், குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினாலும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றதெனவும் க.வ.உ.தெரிவித்தார்.</p> <p>இச்சம்பவம் தொடர்பாக திணைக்களத்தினால் பின்பற்றப்பட்ட நடவடிக்கை முறைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பூர்வாங்க விசாரணைகள் தொடர்பாக தனது திருப்தியின்மையை வெளிப்படுத்திய குழுவானது, பின்வரும் தகவல்களையும் அறிக்கைகளையும் 2016 நவம்பர் 06 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுத்தருமாறு பி.க.வ.உ / க.வ.உ.க்கு கட்டளையிட்டது.</p> <ul style="list-style-type: none"> <li>• 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மோட்டார் வாகன போக்கு வரத்துத் திணைக்களத்தில் கடமைகளைப் புரிந்த வண்ணம்</li> </ul>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>மேற்கொள்ளப்பட்ட பல மோசடிச் செயல்கள் காரணமாக தண்டனை பெற்றுள்ள உத்தியோகத்தர்கள்/ஊழியர்கள் பற்றிய முழுமையான விபரங்களைக் கொண்ட ஒரு அறிக்கை</p> <ul style="list-style-type: none"> <li>• பதவிப் பெயர். கடமையின் தன்மை மற்றும் கடமை நிலையம் என்பவற்றைக் குறிப்பிட்டு கடந்த 15 ஆண்டு காலமாக காணப்பட்ட திணைக்களத்தின் பதவிகள் பற்றிய ஒரு அறிக்கை.</li> <li>• திணைக்களத்தில் பணிபுரிகின்ற ஐந்து வருடங்களுக்கு மேலான சேவைக்காலத்தைக் கொண்டுள்ள ஒருங்கிணைந்த சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடு.</li> <li>• திணைக்களத்தின் உள்ளக இடமாற்றக் கொள்கை மற்றும் இவ்விடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள விதம் காட்ப்படுகின்ற ஒரு அறிக்கை.</li> <li>• போலியாகப் பதிவு செய்யப்பட்ட CAI - 0469 ஆம் இலக்க வாகனம் தொடர்பாக நடத்தப்பட்ட பூர்வாங்க உள்ளக விசாரணை அறிக்கை.</li> <li>• போலியாகப் பதிவு செய்யப்பட்ட CAI - 0469 ஆம் இலக்க வாகனம் தொடர்பாக மத்திய அரசு அமைச்சினாலும் விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதற்குரிய அறிக்கை.</li> <li>• நாளாந்தம் பதிவு செய்யப்படுகின்ற வாகனங்கள் தொடர்பாக வாகன வகுப்பின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கை.</li> <li>• நாளாந்தம் பதிவு செய்யப்படுகின்ற வரியுடனான பெறுமதி ஏழு மில்லியன் ரூபாவை விஞ்சுகின்ற வாகனங்கள் பற்றிய ஒரு பதிவேடு.</li> <li>• கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட, வாகன வகுப்பு மற்றும்</li> </ul>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>வாகன வகை என்பவற்றின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கை, அவை இறக்குமதி செய்யப்பட்ட கம்பனிகளின் தகவல்கள் உள்ளடங்கலாக.</p> <p>மேற்படி தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு மேலதிகமாக போலியாகப் பதிவு செய்யப்பட்ட CAI - 0469 ஆம் இலக்க வாகனம் தொடர்பாக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின் முன்னேற்றம் தொடர்பாக அறிக்கையொன்றினை மேற்படி திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.</p>
5	<p>இறக்குமதி விபரங்கள் உள்ளடங்கிய சுங்கக் குறிப்புகளில் காட்டப்பட்டுள்ள அளவைவிட அதிகமாக மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டிருத்தல்.</p>	<p>சங்கத் திணைக்களத்திற்கான தகவல்களை நிகழ்ச்சித்திட்டத்தின் உதவியோடு உறுதிபடுத்திக்கொள்ளும் முறையியலானது 2014.01.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டதெனவும், அன்று தொடக்கம் மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும்போது இத்தகைய சிக்கல்கள் எழவில்லையெனவும், அந்த முறையியலுடன் இசைவாக்கம் அடைவதற்கு முன்னர் சங்கக் குறிப்புகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை என்பவற்றுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளன எனவும் க.வ.உ.தெரிவித்தார்.</p>
6	<p>மோட்டார் வாகன போக்கு வரத்துத் திணைக்களத்தில் காணப்படுகின்ற நிகழ்கால பலவீனங்கள் மற்றும் விளைத்திறன் இன்மைகள் என்பவற்றை இல்லாதொழிப்பதற்காக எடுக்கப்படும் துரித நடவடிக்கைகள்.</p>	<p>அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பெற்றுத்தரப்படும் விதப்புரைகள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றின் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும், சாதகமான முறையியல்களுடன் இசைவாக்கமடைவதன் மூலம் திணைக்களத்தின் செயன்முறையை முறைசார்படுத்துவதற்கும் சீர் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் க.வ.உ.தெரிவித்தார்.</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
<b>மீரிகம பிரதேச சபை</b> <b>2016 ஒற்றோபர் 25</b>		
1	2012 – 2015 காலப்பகுதியில் சபை அதிகாரப் பிரதேசத்தில் வரிப்பண அலகுகளுக்கான எண்ணிக்கையில் அளவுசார் அதிகரிப்பு காட்டப்படாதமைக்கான காரணம் வினவப்பட்டது.	புதிய பிரதேசங்களை இனங்கண்டு அவற்றின் சொத்துக்களை மதிப்பீடு செய்து அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மதிப்பீட்டுத் திணைக்களத்திடம் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் தரவு ரீதியிலும் வருமானமும் அதிகரிக்குமென எதிர்பார்ப்பதாகவும் பி.க.வ.உ. / க.வ.உ. தெரிவித்தார்.
2.	பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட விளம்பரப் பலகைகளின் மூலம் பெறப்பட்ட வருமானம் 2015 தொடக்கம் 2016.09.30 ஆகும்போது குறைவடைதல் தொடர்பாக குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.	உயர் வர்த்தக பெறுமதியைக் கொண்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற விளம்பரப் பலகைகளின் மூலம் கிடைக்கப்படுகின்ற வருமானம் தொடர்பாக திருத்தியடைய முடியாதென தெரிவித்த குழுவானது முன்னேற்ற மீளாயவுக் கூட்டங்களின்போது இத்தகைய விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்தி ஒப்பீட்டு ரீதியான பகுப்பாய்வின் மூலம் வருமானங்களை இற்றைப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியது. அதன் பொருட்டு பொருத்தமான முறையியலொன்றை வகுத்துக்கொள்வதற்கான பொறுப்பு பிரதேச சபைக்கு உள்ளதெனவும் அது தெரிவித்தது.
3	லோலுவாகொடை கெமில்ஸ்வத்த எனும் காணி ஏலவிற்பனை செய்யப்பட்டபோது சபைக்குச் சாட்டப்பட்டுள்ள காணிகள் பொது வசதிகளுக்குப் பொருத்தமற்றதென அவதானிக்கப்பட்டுள்ளதனால் அது தொடர்பாக பிரதேச சபை எடுத்துள்ள நடவடிக்கை பற்றி வினவுதல்	இக்காணிகள் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டபோது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதி பெறப்படவில்லையென்பதோடு தெங்கு பயிர்ச் செய்கை சபையின் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத்தர்கள் தற்போது சேவையில் இல்லாதமையினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது கடினமாக அமைந்துள்ளதென பி.க.வ.உ. / க.வ.உ. தெரிவித்தார். இன்றளவில் வரையப்பட்டுள்ள துணை விதிகளை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை முறையாகத் தீர்க்க வாய்ப்பு உள்ளதென பி.க.அ / க.அ தெரிவித்தார் அதற்கு அதிருப்தி தெரிவித்த குழு இவ்வாறான பிரச்சனைகள் தொடர்பில் மாகாணத்தின் பிரதம செயலாளர் விசேட



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தது.
4.	சபையின் ஆளுகைப் பிரதேசத்தில் உள்ள ஊடுகடத்தும் கோபுரங்களை இனம்கண்டு கட்டணம் அறவிட நடவடிக்கை எடுக்காமை	இன்றளவில் 7 கோபுரங்கள் உள்ளதாக க.அ தெரிவித்தார். பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் கிராம அலுவலர்கள் ஊடாக ஆளுகைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற கோபுரங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து, அவை உள்ளூராட்சி ஆணையாளரின் அங்கீகாரத்தைப் பெற்று நிர்மாணிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு கட்டளையிட்டது.
5.	கட்டட திட்டவமைப்புகளை அங்கீகரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அவற்றை வழங்கும்போது தாமதமேற்படல்	இது பற்றி கவனம் செலுத்தவதற்கும் தொடர் நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் பி.க.அ/க.அ இணக்கம் தெரிவித்ததுடன், இவ்வாறான நிலைமைகளை தவிர்ப்பதற்காக கணினி வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
6.	பஸ்யால் பிரதேசத்தில் கழிவுப்பொருள் எரியூட்டும் அலகினால் ஏற்படுகின்ற சுற்றாடல் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை	இது ஒரு தனியார் கம்பனியினால் மேற்கொள்ளப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச சபையின் இடையீட்டின் பேரில் அதன் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுத்ததாகவும், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதல் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பொறுப்பு எனவும் க.அ தெரிவித்தார். பிரதேச சபைகளுக்கு மக்கள் சுகாதார பரிசோதகர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களை சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் மாகாண நிர்வாக ஆணையாளர்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களாக நியமிக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தை குழு வலியுறுத்தியது.
<b>மேல் மாகாண சபை 2016 ஒக்தோபர் 25</b>		
1.	2015.08.11 ஆம் திகதி நடைபெற்ற மேல் மாகாண சபை தொடர்பான அரசாங்கக் கணக்குக் குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பின்வரும் கணக்காய்வு வினாக்கள் மற்றும் அவை தொடர்பில் மாகாண சபை பின்வரும்	அதன்படி நிறுவனங்கள் பின்வருமாறு செயற்பட்டுள்ளன. (அ) மேல் மாகாணத்தின் சகல நிறுவனங்களும் செயற்பாட்டுத் திட்டம் மற்றும் பெறுகைத் திட்டத்தை தயாரித்துள்ளதாக பி.க.அ / க.அ தெரிவித்தார்.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	<p>நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பி.க.அ / க.அ தெளிவுபடுத்தியுள்ளார்.</p> <p>(அ) மேல் மாகாண சபையில் நிறுவனங்களின் செயற்பாட்டுத் திட்டம் மற்றும் பெறுகைத் திட்டம் தயாரிக்கப்படாமை.</p> <p>(ஆ) கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்கள் நடாத்தப்படாமை</p> <p>(இ) 2015 ஆம் ஆண்டில் மூன்று நிறுவனங்கள் கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பிக்காமை</p> <p>(ஈ) மாகாண சபையின் கீழுள்ள இருபத்தைந்து நிறுவனங்களுக்கு ஏற்புடையதாக வெளியிடப்பட்டிருந்த கணக்காய்வு ஐயவினாக்கள் 185 இற்கு விடையளிக்காமை</p> <p>(உ) மாகாண சபையின் 9000 மில்லியன் ரூபா உபரித் தொகை குறுங்கால முதலீடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தல்</p>	<p>(ஆ) சகல நிறுவனங்களிலும் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று அதிகாரசபைகள் தவிர்ந்த ஏனைய அதிகாரசபைகளில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று அதிகாரசபைகளுக்கும் இந்த மாதத்தில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்களை நடாத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.</p> <p>(இ) இந்த மூன்று நிறுவனங்களும் 2015 ஆம் அண்டுக்கான இறுதிக் கணக்குகளை கணக்காய்வாளர் தலைமையதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதுடன், 2016 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகளை 2017.03.31 ஆம் திகதிக்கு முன்னதாக கணக்காய்வாளர் தலைமையதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பி.க.அ / க.அ தெரிவித்தார்.</p> <p>(ஈ) இன்றளவில் 124 கணக்காய்வு ஐயவினாக்களுக்கு விடையளிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 61 ஐயவினாக்களுக்கும் ஒரு மாத காலத்தினுள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பி.க.அ / க.அ தெரிவித்தார்.</p> <p>(உ) இத்தொகையில் 2016.08.30 ஆம் திகதியளவில் சுமார் 6750 மில்லியன் ரூபா திறைசேரி றிபோவின் கீழ் காணப்படுவதோடு மதிப்பீடு செய்யப்பட்ட செலவுகளை செலுத்தித் தீர்ப்பதற்காக திறைசேரி றிபோக்களில் வைப்பிலிட்டுள்ள தொகையில் 3944 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, எஞ்சிய 2806 மில்லியன் ரூபா கட்டட நிர்மாணம் மற்றும் உபகரணங்கள், சேவைகள், வீட்டுத்தளபாடங்களைப்</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக பி.க.அ / க.அ தெரிவித்தார்
<b>வத்தளை பிரதேச சபை 2016 ஒக்டோபர் 25</b>		
1	சபை ஆதனங்களின் கீழ் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி மற்றும் கட்டடங்கள் போதியளவில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாமை மற்றும் குறித்த காணிகள் முறையாக ஆவணப்படுத்தப்படாமை	மேல் மாகாண சபையில் எதிர்காலத்தில் காணி தொடர்பான ஆவணம் ஒன்றை பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக க.அலுவலரினால் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கு மேலதிகமாக இதுவரை மாகாணத்தில் வனக் காணிகள் பற்றிய ஆவணமொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு குழு பி.க.அலுவலருக்கு கட்டளையிட்டது.
2	கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்கள்	சம்பந்தப்பட்ட சுற்றறிக்கைகளின் விதிகள் மீறப்படாதவாறு கணக்காய்வுக் குழுக் கூட்டங்களை நடாத்துவது தொடர்பில் முறையான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்து அதுபற்றி குழுவுக்கு அறிவிக்குமாறு க.அலுவலருக்கு கட்டளையிடப்பட்டதுடன், உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக நாடெங்கிலுமுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களும் உள்ளடங்கும் விதத்தில் கணக்காய்வுக் குழுக் கூட்டங்களை நடாத்துவது தொடர்பான வழிமுறையொன்றைத் தயாரிக்குமாறு பி.க.அலுவலருக்கு கட்டளையிடப்பட்டது.
3	உள்ளூராட்சி நிறுவனங்களில் கணினி நிகழ்ச்சித்திட்ட பயன்பாடு	வரிப்பண மற்றும் வர்த்தக உரிமங்கள் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டிலிருந்து இது நடைமுறையில் உள்ளதாகவும், அதற்கான பதிலாக க.அலுவலரினால் தெரிவிக்கப்பட்டதுடன், தற்போது பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்களில் மென்பொருள் உபயோகத்தின் ஊடாக வருமான அறவீடு இடம்பெறுவதாகவும், அங்கீகரிக்கப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்கியொழுதல் நடைபெறுவதாகவும் பி.க.அலுவலரினால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது குழு உள்ளூராட்சி நிறுவனங்கள் அனைத்தையும் இணைத்து ஒரே கணினி மென்பொருள் உபயோகத்தின் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு அதனூடாக பொது மக்களுக்கு வரிப்பணம் செலுத்தும்

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>வசதி ஏற்படுத்தப்படுவதுடன், படிப்படியாக நிலுவை அறவீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதாகவும், ஆகவே இணைந்த கணினி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பி.க.அ / க.அலுவலருக்கு கட்டளையிடப்பட்டது.</p>
4	<p>சபை அனுமதித்த அறிவித்தல் பலகை மற்றும் தொலைபேசிக் கோபுரங்கள் சார்ந்த வருமானம்</p>	<p>2016.09.30 திகதியளவில் ஒட்டுமொத்த ஆளுகைப் பிரசேத்திலுமாக 35 அறிவித்தல் பலகைகளுக்கான வருமானம் மாத்திரம் கிடைத்திருப்பதையிட்டு திருப்தியடைய முடியாததைத் தெரிவித்த குழு அறிவித்தல் பலகைகள் மூலம் வருமானம் ஈட்டுவது பற்றி பிரதேச சபைகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தியது. தொலைபேசி கோபுரங்களின் ஊடாக வருமான வழிகளை அதிகரித்துக்கொள்ளக்கூடிய முறைகளை ஆராயுமாறு குழு பி.க.அ / க.அலுவலருக்கு கட்டளையிடப்பட்டது.</p>
5	<p>குப்பை அகற்றுவதற்காக 2015 ஆம் ஆண்டில் ரூபா 43,120,454/= செலவிடல் மற்றும் இத்தொகையானது கடந்த வருடங்களில் குப்பை அகற்றுவதற்காக செலவிட்டுள்ள தொகைக்கு நிகராக பாரியளவில் அதிகரித்துள்ளமை</p>	<p>பணியாளர் பராமரிப்பு செலவுகள், எரிபொருள் மற்றும் இயந்திர உபகரண செலவுகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இவ்வாறான ஒரு செலவிற்கு காரணமாக அமைந்ததாக க.அ தெரிவித்ததுடன், அந்தப் பதில் குறித்து திருப்தியடையாத குழு ஒவ்வொரு ஆண்டிலும் குப்பை அகற்றுவதற்கான செலவுகளிலுள்ள வித்தியாசங்களுக்கான ஏதுக்களைத் தெரிவித்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பி.க.அ / க.அலுவலருக்கு கட்டளையிடப்பட்டது.</p>
6	<p>ஹந்தளை உற்சவ மண்டப குத்தகையின் பொருட்டு 2009 மே மாதம் கிடைத்த ரூபா 974,800/= பெறுமதியான தேறாத காசோலை தொடர்பாக 2015 திசம்பர் 31 ஆம் திகதியளவிலும் சட்ட நடவடிக்கை எடுக்காமை</p>	<p>இதனுடன் சம்பந்தப்பட்ட உடன்படிக்கையில் தலைவர் ஒப்பமிடவில்லையென்பதுடன், சபையின் இணக்கத்துடன் இந்தக் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதாகவும், மொத்தத் தொகையில் ஒரு பகுதி வைப்பிலிருந்து அறவிடப்பட்டுள்ளதாகவும் பி.க.அ / க.அ தெரிவித்தார். மேலும், காசோலை தேறாமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், பி.க.அ / க.அ தெரிவித்ததுடன் அது பற்றிய அறிக்கை</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		ஒன்றை சமர்ப்பிக்குமாறு குழு பி.க.அ / க.அலுவலருக்கு கட்டயிடப்பட்டது.
<b>தெஹிவள - கல்கிசை மாநகர சபை</b> <b>2016 ஒக்தோபர் 26</b>		
1.	2013 - 2015 வரையான மூன்றாண்டு காலப்பகுதியில் விசாரணை அலுவலர்களின் பணிகளுக்கு ஏற்புடைய பொது மக்கள் முறைப்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படாமை	விசாரணை அலுவலர்களின் பற்றாக்குறை இதற்கு காரணமானதாகவும், புதிய ஆட்சேர்ப்புகளைச் செய்து இன்றளவில் அந்தப் பணிகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதாகவும் க.அ. தெரிவித்தார்.
2.	2015 ஆம் ஆண்டளவில் மேற்படி மா நகர சபையின் மொத்த நிலுவை வருமானம் ரூபா 917,399,000/= ஆக காணப்பட்டமை அதில் சோலை வரி மற்றும் வருமான வரி நிலுவை ரூபா 344,899,000/= ஆக காணப்பட்டமை 2012 ஆம் ஆண்டின் நிலுவை சோலை வரி வருமானத்தின் ரூபா 31 மில்லியன் கணக்கிலிருந்து நீக்கப்படல் நகிந்தாஸ் நிறுவனத்திடமிருந்து ரூபா 2,900,000/= கணக்கிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம்	மேற்படி நிலுவை வருமானங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு நிலுவை சோலை வரித் தொகையில் ரூபா 100 மில்லியன் ஏற்கெனவே அறவிடப்பட்டுள்ளதாகவும் க.உ தெரிவித்தார். மா நகர சபையின் சிபார்சின் பேரில் ஏற்புடைய தொகை கணக்குகளிலிருந்து நீக்கப்பட்டதாக க. உ தெரிவித்தார். அது தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளர் அறிவுறுத்தப்படவில்லை என்பதை அவதானித்த குழு அங்கீகாரம் பெறப்படாமல் அறவிடப்பட வேண்டிய சோலை வரித் தொகையை கணக்குகளிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டது.
3.	2014 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டுள்ள கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக உள்ளமை	குறைந்த பட்சம் 03 மாதங்களுக்கு ஒரு முறையேனும் இக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இம் மாநகர சபையின் மதிப்பீட்டு வருமானம் சுமார் 1.5 பில்லியன் எனவும், மா நகர சபைக்கு உள்ளக கணக்காய்வாளர் ஒருவர் இணைக்கப்படவில்லை எனவும் அதற்கென கணக்காய்வாளர் சேவையின் III ஆம் தர உத்தியோகத்தர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் க.உ குறிப்பிட்டார். ஒரு பில்லியனுக்கு மேல் வருடாந்த வருமானத்தைக் கொண்ட சகல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் மேல் தர கணக்காளர்களும் உள்ளக கணக்காய்வாளர்களையும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		குழுவினால் பி.க.உ. இற்கு அறிவுறுத்தப்பட்டது.
4.	மிகை கட்டண அறிவிப்பு மற்றும் மேன்முறையீடு செய்தல்	மிகை கட்டண மேன்முறையீடுகளை மேற்கொள்ளும் போது அதனை நிரல் அமைச்சரின் அமைச்சருக்கு சமர்ப்பிக்க வேண்டுமா அல்லது மாகாண அமைச்சருக்கு சமர்ப்பிக்க வேண்டுமா என்பது தொடர்பில் குழப்ப நிலையொன்று காணப்படுவதாக பி.க.உ./க.உ. இனால் சுட்டிக்காட்டப்பட்டது. அது தொடர்பில் கொள்கையளவிலான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அது தொடர்பில் நிரல் அமைச்சரின் செயலாளர் மற்றும் மாகாண சபை உத்தியோகத்தர்களுடன் கலந்தாலோசித்து சிபாரிசுகளை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்குமாறு பி.க.உ. உத்தரவிடப்பட்டது.
5.	கட்டடங்கள் மற்றும் காணித் துண்டு திட்டவமைப்புகளை அங்கீகரிக்கும் செயற்பாடு	கட்டட திட்டவமைப்புகளை அங்கீகரிப்பதற்கு முறையானதொரு நடவடிக்கைமுறையொன்று காணப்பட வேண்டுமென வலியுறுத்திய குழு மேற்படி பணிகளோடு சகல நிருவாக நடவடிக்கைகளினதும் வசதி, உண்மைத்தன்மை மற்றும் வினைத்திறன் கருதி கணினி வலையமைப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றின் தேவையையும் சுட்டிக்காட்டியது. இலங்கையின் சகல உள்ளூராட்சி நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் கணினி வலையமைப்பு திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் அந் நிகழ்ச்சியின் திட்டங்களும் செயற்பாட்டுத் தன்மையும் தொடர்பான அறிக்கையொன்றை 2016 திசெம்பர் 01 ஆம் திகதிக்கு முன்னதாக குழுவிற்கு அனுப்புமாறு பி.க.உ. இற்கு உத்தரவிடப்பட்டது. மேல் மாகாண சபையின் சபையின் கீழ் உள்ள சகல உள்ளூராட்சி நிறுவனங்களிலும் மேற்படி கணினி வலையமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாட்டுத் தன்மை தொடர்பாக பிறிதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழு உள்ளூராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டது.
6.	பெயர் பலகைகள் மூலம் கிடைக்கும் வருமானம்	மா நகர சபை மூலம் வழங்கப்படுகின்ற தீர்மானங்களின் பிரகாரம் பெயர் பலகைகளுக்கான கட்டணங்களின் ஏற்ற

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		<p>இறக்கங்கள் காணப்படுவதாக க.உ. குறிப்பிட்டார். அனுமதியற்ற மற்றும் உரிய கட்டணங்கள் செலுத்தப்படாத விளம்பரப் பலகைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அதற்கான அபராதத் தொகையொன்றை அறவிடுவதற்கான செயன்முறையொன்று வகுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய குழு இந் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு மாகாண சபையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதற்கென உரிய செயன்முறை தயாரிக்கப்பட வேண்டுமென சிபார்சு செய்யப்பட்டது.</p>
7	கழிவு முகாமைத்துவம்	<p>கழிவு முகாமைத்துவம் தொடர்பாக நாடெங்கிலும் நிலவும் மோசமான நிலைமை தொடர்பாக கவனம் செலுத்திய குழு மேல் மாகாணத்தில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தற்போதைய நிலைமையை வெளிக்கொணர்வதற்கு பின்வரும் விபரங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு பி.க.உ. இற்கு உத்தரவிட்டது.</p> <p>மாகாணத்தில் காணப்படுகின்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை, மேற்படி ஒவ்வொரு உள்ளூராட்சி ஆளுகைப் பிரதேசத்திலும் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கையும் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அவற்றுள் இன்றளவில் கழிவுகள் சேகரிக்கப்படும் மேற்படி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கையும் குடியிருப்புகளின் எண்ணிக்கையும்</p> <ul style="list-style-type: none"> <li>- மேற்படி கழிவு சேகரிப்பு பணி சபையின் ஊடாகவா அல்லது ஒப்பந்த அடிப்படையில் தனியார் துறை மூலமாகவா என்பது</li> <li>- கழிவு முகாமைத்துவத்துக்கு அந்தந்த சபையினால் பின்பற்றப்படுகின்ற நடவடிக்கைகள் யாவை என்பதும் கொம்போஸ்ட் கருத்திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதும்</li> </ul>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		அல்லாதவிடத்து இக் கொம்போஸ்ட் கருத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு குழு உத்தரவிட்டது.
<b>பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு 2016 ஒக்டோபர் 26</b>		
1	2015 ஆம் ஆண்டு செயற்பாட்டுத் திட்டத்துக்கமைய அந்த ஆண்டில் நிறைவு செய்யப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த செலசினே நிறுவனம் அரசு நிறுவனமாக தாபித்தல் மற்றும் தேசிய ஒளிபரப்பு அபிவிருத்தி அதிகாரசபையை தாபித்தல் ஆகிய பணிகளின் தற்போதைய முன்னேற்றம்	செலசினே நிறுவனத்தை கம்பனியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் தேசிய ஒளிபரப்பு அதிகாரசபையை தாபித்தல் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் தொடர்புடைய விடயம் என்பதால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பி.க.உ. தெரிவித்தார்.
2	2015 மற்றும் இதர ஆண்டுகளுக்கேற்புடைய கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில் அளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்	கணக்காய்வு விசாரணைகளுக்கு 2 வாரங்களினுள் பதிலளிப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. கணக்காய்வு விசாரணைகளுக்கு விரைவில் பதில் அளிக்க வேண்டுமெனவும், அதற்காக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்த குழு “வாகனப் பராமரிப்பு” என்ற தலைப்பின் கீழ் 2015.10.19 ஆம் திகதியன்று பதில் அளிக்கப்பட்ட கணக்காய்வு விசாரணையின் பிரதியொன்றை குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
3	2015 ஆம் ஆண்டில் போதுமானளவு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டங்கள் நடத்தப்படாமை	அமைச்சின் கீழ் 13 நிறுவனங்கள் காணப்படுவதோடு பணிகளின் அடிப்படையில் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருப்பதாலும் சில நிறுவனங்கள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாலும் வருடாந்தம் 52 கூட்டங்களை நடாத்துவது பெரும் கடினமாக உள்ளதென தெரிவித்த பி.க.உ. எதிர்காலத்தில் பல நிறுவனங்களை ஒன்றிணைத்து குழு கூட்டங்களை நடாத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். குழுக் கூட்டங்களை நடாத்துவது மாத்திரம் நோக்கமாக இருத்தலாகாது எனவும் உத்தேச விடயங்களை அடைவதற்கு கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
4	தவறான தகவல்கள் அல்லது செய்திகளை வெளியிடுவது தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டம்	பத்திரிகைகள் ஊடாக தவறான செய்திகள் பிரசுரிக்கப்படல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு பத்திரிகைச் சபை சட்டத்தில் ஏற்பாடுகள்



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ. வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	இலத்திரனியல் ஊடகங்களுக்கும் ஏற்புடையதாகின்ற வகையில் திருத்தப்படல்	உள்ள போதிலும் இலத்திரனியல் ஊடகங்கள் செய்கின்ற தவறுகளை விசாரிப்பதற்கு இதில் ஏற்பாடுகள் இல்லாததால் அது தொடர்பாக அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை எட்ட வேண்டிய தேவை உள்ளதால் பொறுப்பு வாய்ந்த பிரிவுகளின் கவனத்துக்கு கொண்டு வரப்படுமென பி.க.உ. தெரிவித்தார். காணப்படுகின்ற சட்டங்களை திருத்துவதற்கு கௌரவ அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு குழு உத்தரவிட்டது.
5	தொலைகாட்சி ஒப்புமை தொழில்நுட்பம் Analog இலிருந்து Digital இற்கு மாறுதல் மற்றும் அதற்கு ஜேர்மன் தொழில்நுட்பம் அல்லது ஜப்பான் தொழில்நுட்பத்தை பயன்பத்தும் தீர்மானம் தொடர்பாக அதன் தற்போதைய நிலைமை	ஒப்புமை தொழில்நுட்பம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை தீர்மானமொன்றை எடுக்கவில்லை என்றாலும் அதற்கு ஜப்பான் தொழில்நுட்பம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பி.க.உ. தெரிவித்தார்.
6	அரசாங்கப் பணம் தவறான வழியில் தனியார் தரப்பினரிடம் சென்றடைவதைத் தடுப்பதற்காக உரிமப்பத்திரதாரிகளிடமிருந்து வருடாந்த கட்டணங்களை அறவிடுவதற்கும் உரிமப்பத்திரங்களை புதுப்பிப்பதற்குமான முறையியலொன்றை தயார் செய்தல்.	ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு அமைவாக சுயாதீன ரூபவாஹினி நிறுவனம் தவிர்ந்த ஏனைய நிறுவனங்களுக்கு தற்காலிக அடிப்படையில் உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமையால், அவற்றை இரத்துச் செய்து முறையான ஒரு உரிமப்பத்திரத்தை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளபோதிலும், இது கூறுணர்வுமிக்க விடயமாகையால், இது தொடர்பில் உயர் மட்டத்திலான கவனம் செலுத்தப்பட வேண்டுமென பி.க.அ./க.அ. தெரிவித்தனர்.
7	யாழ்ப்பாணப் பிரதேசத்தில் காணப்படும் பதிவுசெய்யப்படாத இணையத்தளங்கள் தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.	இந்த இணைத்தளங்களை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் மூலம் தடை செய்வதற்கான இயலுமை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், அவ்வாறின்றேல், முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் சூழ்நிலைகளுக்கேற்ப விசாரணைகளை மேற்கொண்டு, சட்டத்துக்கமைவாக செயற்படுமாறும், இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்து உகந்த ஒரு செயன்முறையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		வேண்டுமெனவும் குழுவானது வலியுறுத்தியது.
8	அங்கீகரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விஞ்சி அமைச்சர் உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்துதல், தொலைபேசி மற்றும் மின்சாரக் கட்டணப்பட்டியல்களை செலுத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்	இந்த விடயம் பற்றிய உண்மையான நிலையினை ஆராய்ந்து பார்ப்பதற்கான தகவல்கள் காணப்படாமையால் சிக்கலாக அமைந்துள்ளதாக பி.க.அ. அறிவித்தார். இப்பணத்தை அறவிடுவது கணக்காளரின் பொறுப்பாகக் காணப்படுகின்றபோதிலும், அது உரியவிதத்தில் நிறைவேற்றப்படாமையால் இது தொடர்பில் மிகவும் விரைவில் விசாரணை மேற்கொண்டு குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.
9	அனுமதியின்றி தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கான உரிமப்பத்திரங்களை வழங்குதல்	வானொலிக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக குறிப்பிட்ட உரிமப்பத்திரங்களும் தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. சட்டலைட் ஊடகங்களுக்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்கூட்டிய அங்கிகாரம் பெறப்படுதல் வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் த.க.அ. தெரிவித்தார். எவ்வாறாயினும், அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளடக்கியதாக ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதே இதற்கான ஒரே தீர்வாக அமைந்துள்ளமையால், இது தொடர்பில் அமைச்சருடன் கலந்தாலோசிக்கப்படுவதாக பி.க.அ./க.அ. அறிவித்தார்.
10	2012 ஆம் ஆண்டு ரன்மினிதென்ன சினிமா கிராமத்தினால் ரூபா 39.5 மில்லியன் நட்டம் ஏற்படுதல் மற்றும் தற்போதும் இது நட்டத்தில் இயங்குதல்.	நட்டத்தை குறைப்பதற்காக அரசு நிறுவனங்களுக்கு பயிற்சி வேலைத்திட்டங்களுக்காக வழங்குவது மற்றும் விடுதியாக பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பி.க.அ./க.அ. அறிவித்தார். மேலும், இக்கிராமத்தை வேறு நோக்கத்துக்காக பயன்படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்கப்படுவதாக பி.க.அ./க.அ. அறிவித்துடன் அது தொடர்பில் குழு விசேடமாக கவனம் செலுத்தியது.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
11	முன்னாள் பெண் அமைச்சரின் பிரத்தியேக பணியாட்குழு உறுப்பினரொருவர் அமைச்சிலிருந்து 1 மில்லியன் ரூபா சம்பளம் பெறுதல் மற்றும் இக்காலப்பகுதிக்காக அளர்த்த முகாமைத்துவ நிலையத்திலிருந்தும் சம்பளம் பெற்றிருத்தல்.	சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம் ரூபா 50,000/= வீதம் தவணை வாரியாக அறவிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ரூபா 100,000/= பணத்தொகை மீளிக்கப்பட்டுள்ளபோதிலும், மீதிப் பணத்தை அறவிடுவதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பி.க.அ./க.அ. அறிவித்தார்.
12	இறக்குமதி செய்யப்படும் வர்த்தக விளம்பரங்களை அடையாளம் காணுவதற்கான ஒரு செயன்முறை காணப்படாமை மற்றும் இதன் பின்னாய்வில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக அரசாங்கம் ரூபா 10 மில்லியனுக்கு அதிகமான வருமானத்தை இழத்தல்.	ரூபவாஹினி விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கான தொழிநுட்ப முறையியல் இல்லை எனவும், பிரதி நிறுவனங்களால் குறிப்பிட்ட வரிப்பணம் அனுசரணையாளர்களுக்காக சேர்க்கப்படுவதனால் மோசடி இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
13	2015 டிசெம்பர் 31 ஆந் திகதியில் அறவிடப்பட வேண்டிய ரூபா 32 மில்லியன் நிலுவை வரிப்பணம் அறவிடப்படாமை.	இரண்டு ரூபவாஹினி அலைவரிசைகளிலிருந்து மாத்திரம் இந்த நிலுவைப்பணம் அறவிடப்பட வேண்டுமென்பதுடன், சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பி.க.அ. தெரிவித்தார்.
14	இறக்குமதி செய்யப்படும் நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் வர்த்தக விளம்பரங்கள் மூலம் வரி அறவிடுதல்	ஊடக நிறுவனங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான 100% அதிகாரம் அமைச்சுக்கு இல்லை என்பதுடன். 2006 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்துக்கு அமைவாக ஊடக நிறுவனங்களுக்கு உரிமப்பத்திரங்களை வழங்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு உரித்தான ஒரு கடமையாகக் கருதப்பட்டாலும், இது தொடர்பில் தற்போது காணப்படும் சட்டரீதியான குறைபாடுகளை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பி.க.அ./க.அ. தெரிவித்தார்.

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
<b>கணக்காளர் சேவையில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் மற்றும் சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மூன்றாவது கூட்டம் 2016 ஒக்டோபர் 27</b>		
1	அரசாங்க சேவையிலான எண்ணிக்கை ரீதியிலான அதிகரிப்புடன், கணக்காளர் சேவையில் அங்கிகரிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட வேண்டிய விதம்	கணக்காளர் சேவைக்காக 1871 பதவிகள் 2016.06.30 ஆந் திகதி அங்கிகரிக்கப்பட்டுள்ளதாக பி.க.அ./க.அ தெரிவித்தார்.
2	கணக்காளர் பதவிகளை ஏற்படுத்துவதில் கருத்தில் கொள்ளப்படும் தீர்மானக் காரணிகள்	ஊழியர்களின் எண்ணிக்கை, வருமானம், உப அலுவலங்கள், நிலையத்துக்கான தேவைப்பாடு ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இப்பதவிகள் ஏற்படுத்தப்படுவதாகவும், இதற்கமைய அங்கிகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதாகவும் பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
3	கணக்காளர் சேவையில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்	275 வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சையை நடத்தி, ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக பி.க.அ./க.அ தெரிவித்தார். இப்பதவிகளை ஏற்படுத்துவதற்கான தீர்மானக் காரணிகளை தீர்மானித்தல் மற்றும் உத்தியோகத்தர்களின் வகைப்படுத்தலின்போது இனத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்து கவனஞ் செலுத்தப்பட வேண்டுமென குழு வலியுறுத்தியது.
4	ணக்காய்வு நடவடிக்கைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள மேலதிக நடவடிக்கைகள்	கணகாய்வு நடவடிக்கைகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்காக மேலதிக உதவிப் பணியாட்குழுவினரை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், காணப்படும் பணியாட்குழுவினரை தேவையான இடங்களுக்கு மீளவும் இணைப்பதன் மூலம் ஊழியர்களின் தேவையினை பூர்த்திசெய்துகொள்ள முடியுமெனவும் பி.க.அ./க.அ தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக பணியாட்குழுவினர் மற்றும் உத்தியோகத்தர்களின் மொழித்தேர்ச்சி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் பி.க.அ./க.அ அறிவித்தார்

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
5	கணக்காளர் சேவை மற்றும் உள்ளக கணக்காய்வாளர்களின் இடமாற்றல்	<p>வருடாந்த இடமாற்றல்களுக்கான கோரிக்கைகள் இன்மையால், நீண்டகாலமாக ஒரே சேவைநிலையத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர்களுக்கு கட்டாய இடமாற்றல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நேம்கொள்வதாக பி.க.அ./க.அ அறிவித்தார் .</p> <p>இடமாற்றல்களுக்கான குழுவொன்றைத் தாபித்து இதன் கூட்டநடப்பு எண்ணை நவம்பர் 05ஆந் திகதிக்கு முன்னர் குழுவுக்கு அறிவிக்குமாறும், டிசெம்பர் 20 ஆந் திகதி இது தொடர்பில் பின்பற்றப்படும் செயன்முறை குறித்து குழுவுக்கு அறிவிவிவக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.</p>
<b>மாவட்ட செயலகம் - மாத்தறை</b> <b>2016 ஒக்தோம்பர் 27</b>		
1	2015 டிசெம்பர் 31ஆந் திகதிற்கு பணியாட் குழுவில் 236 வெற்றிடங்கள் நிலவுகின்றமை.	<p>நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவையிருப்பினும், இதுவரையில் இது அங்கிகரிக்கப்படாமையால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக க.அ. அறிவித்தார் .</p> <p>இங்கு சிக்கல் நிலமை காணப்படுவதனால், சகல மாவட்டங்களிலும் அங்கிகரிக்கப்பட்டுள்ள பணியாட்குழுவினர், வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் மேலதிக பணியாட்குழுவினர் பற்றிய விபரங்களை 2016 நவம்பர் மாதம் 20 ஆந் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு த.க.அ./க.அ இற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.</p>
2	பிரதேச செயலகங்களுக்கு உரித்தான பயன்படுத்தப்படாத உத்தியோகபூர்வ இல்லங்கள்	<p>இதில் பெரும்பாலான வீடுகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுவதாகவும், இதற்காக அதிகூடிய கிரயத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்படுதல் மற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு பணிமனைகள் அநாவசியமானவை போன்ற காரணங்களால் இப்பணிமனைகள் பயன்படுத்தப்படாத நிலையில் இருப்பதாக க.அ.கூறினார்.</p> <p>பணிமனைகளை பராமரிக்கும் பொறுப்பு பிரதேச செயலாளர்களால் பொறுப்பேற்க வேண்டுமெனவும், இது முழு நாட்டிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை என்பதால் இதற்காக பொருத்தமான செயன்முறை ரீதியான</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
		வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு குழு பி.க.அ/அ.க.விற்கு உத்தரவிட்டுள்ளது.
3	பயன்படுத்தப்படாத பலநோக்கு கட்டிடமும் சனசமூக நிலையமும்.	கட்டிடங்களில் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படாமை, காணிகள் சுவீகரிக்கப்படாமை, நீர், மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படாமை முதலிய காரணங்களால் இக்கட்டிடங்களை பயன்படுத்த முடியாத நிலை தோன்றியிருப்பதாக குழு அவதானித்துள்ளது. பயன்தரக்கூடிய பணிக்காக மேற்படி பலநோக்கு கட்டிடங்களை பயன்படுத்துவதற்குள்ள இயலுமையை ஆராயுமாறு குழு விதப்புரை செய்ததுடன், இவ்விதப்புரையை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு பிரேரித்து அதன் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு பி.க.அ./க.அ.விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
4	தெவிநுவர கந்தரவெல்ல கடற்றொழில் கிராமத்தில் பின்னல் மையத்தை நிர்மாணிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த ரூபா 594,898/= நிதியில் ரூபா 41,378/= செலவிட்ட பின் இக் கைத்தொழில் கைவிடப்பட்டுள்ளமை.	கடந்த கணக்குக்கு உத்தரவின் படி கருத்திட்டத்திற்குரிய ஆவணங்களை கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்ததாகவும் கைத்தொழிலுக்காக நிர்மாணித்த கட்டிடம் கடலரிப்பு காரணமாக அழிவடைந்திருப்பதாகவும் இதனையடுத்து கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் க.அ. கூறினார். இதற்கு முன்னர் குழு கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயமென்பதால் இதனைவிட தயார் நிலையில் சமூகமளித்தலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன் இதன் தற்போதைய நிலைமை பற்றி அறிக்கையொன்றை அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
5	அரசாங்க அதிபர் அலுவலகத்தினால் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு 3250 பிளாஸ்டிக் கதிரைகளை கொள்வனவு செய்வதற்கு முதலில் கோரப்பட்ட விலைகளில் ரூபா 510/= என்ற இரண்டாவது குறைந்தபட்ச விலையை தெரிவு செய்யாது, இவ்விலையை இரத்துச் செய்து மீண்டும் விலைமனு கோரப்பட்டு ஒன்று ரூபா 550/= படி கொள்வனவு செய்யப்பட்டமையால்	கடந்த குழுவில் இவ்விடயம் பற்றி குறிப்பு பதிவு செய்யப்படாமையால் அறிக்கை அனுப்புவது கடினமென க.அ. கூறினார். இவ்விடை பற்றி திருப்தியடைய முடியாதென கூறிய குழு அமைச்சினால் இதற்கு முன் கணக்கு குழு கூட்டம் நடைபெற்ற சகல அரசாங்க அதிபர் அலுவலகங்களிலும் குறிப்புக்கள் குழு பணியகத்தினால் வரவழைக்கப்பட்டு ஆவணக்கோவைகள் ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டதுடன்,

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	ரூபா 130,000/= மேலதிகமாக செலுத்தப்பட்டமை பற்றி விசாரணை அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபருக்கு அறிவித்திருந்த போதிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை.	இது பற்றி அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு பி.க.அ./க.அ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
6	தெவிநுவர பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சொந்தமான கட்டிடமொன்று 1997 ஆண்டு தொடக்கம் ரூபா 4,000/= மாத வாடகைக்கு கூட்டுறவு சங்கமொன்றிற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த போதிலும், இச்சங்கம் 2010 ஆண்டு தொடக்கம் 2012 ஆண்டு வரை 29 மாதங்களுக்கு குத்தகை பணம் செலுத்தப்படவில்லை. ரூபா 116,000/- ஆன குத்தகை வாடகையை அறவிடுவதற்கு போதுமான செயன்முறைகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது குத்தகை வாடகை அதிகரித்துள்ளமையால் நிலுவை குத்தகை வாடகை ரூபா 5,053,433/- ஆகும்.	இக்கட்டிடம் குத்தகைக்கு பெறப்பட்டிருப்பது தெவிநுவர பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் எனவும், இக்கட்டிடத்திலிருந்து இச்சங்கத்தை நீக்குவதற்கு முயற்சித்த போதிலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் அதனை செய்ய முடியாது போனதெனவும், அதன் பின்னர் கட்டிடம் சட்டரீதியாக கூட்டுறவு சங்கத்திற்கே ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக க.அ. தெரிவித்தார். இந்த கொடுப்பனவை அறவிடுவது பற்றி நடவடிக்கை மேற்கொள்வதற்கு கூட்டுறவு ஆணையாளரிடம் ஒப்படைக்குமாறு பி.க.அ./க.அ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
7	தெவிநுவர பிரதேச செயலகத்தினால் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சுனாமி குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கு, மாத்தறை கதிர்காமம் புகையிரத பாதை அபிவிருத்தி கருத்திட்டம் மற்றும் நிர் விநியோகத்தை மேம்படுத்தல் போன்ற பணிகளுக்காக 88 காணித்துண்டுகள் கையேற்கப்பட்டிருந்த போதிலும், 2012 ஆண்டு ஒக்டோபர் வரையில் காணி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை அத்துடன் தற்சமயம் 84 காணித்துண்டுகள் பதிவு செய்யப்படவில்லை.	காணி பதிவாளர் அலுவலகத்தில் காணப்படும் ஆவணங்கள் மற்றும் செயலகத்தில் பேணப்படும் ஆவணங்களில் காணப்படும் தரவுகளுக்கும் இடையில் நிலவும் வித்தியாசம் காரணமாக காணி பதிவை மேற்கொள்ள முடியாதென அறிவித்ததாகவும், காணி பதிவாளர் நாயகத்திற்கு இது பற்றி அறிவித்திருந்த போதிலும், காணி பதிவாளர் நாயகத்திற்கு இது பற்றி அறிவுறுத்தல் பெற்றுக்கொடுக்கப்பட்ட பின்னர் எதிர்காலத்தில் இதனை நிறைவு செய்ய அவர் இணங்கியதாக க.அ. கூறினார்.
8	2012 ஆகஸ்ட் 29 ஆம் திகதி ரூபா 1,919,764/- செலவை ஏற்று அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்பு கெமரா கட்டமைப்பை பொறுத்தப்பட்டிருந்த போதிலும், இதில் சேவைகள் ஒழுங்காக நிறைவேற்றப்படாமையினால் 2016 ஜூன் 01 திகதியளவில் முழுமையாக	நிறுவனத்தின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பான இதற்கு முறையான வழிமுறைகளை மேற்கொள்ள முடியாமை நிறுவனத்தின் மற்றும் இங்குள்ள உத்தியோகத்தர்களின் தொழிலின் மகத்துவத்திற்கு பாதிப்பாகுமென குழு வலியுறுத்தியுள்ளது. அமைச்சினால் கமரா கட்டமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வேறு அரசாங்க

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ.வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	<p>கமரா கட்டமைப்பு செயலிழந்து காணப்பட்டதுடன் இங்கு கம்பிகள் களற்றப்பட்டிருந்தன.</p>	<p>நிறுவனத்திற்கேனும் இதனை பெற்றுக்கொடுக்கும் ஆற்றலை ஆராயுமாறு குழு பி.க.அ.க்கு உத்தரவிடப்பட்டதுடன் இந்நிறுவனத்தின் சகல நிர்வாக நடவடிக்கைகள் குறையின்றி நிறைவேற்றிக்கொள்ளும் பொறுப்பும் நிறுவனத்தின் பௌதீக மற்றும் மனித வளங்களின் பொறுப்பும் மாவட்ட செயலாளருக்கு பெற்றுக்கொடுக்குமாறு குழு உத்தரவிட்டுள்ளது.</p>
<p>9</p>	<p>மாத்தறை அரசாங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ரூபா 664,200/- முத்திரை மோசடி மற்றும் வெலிகம பிரதேச செயலகம் தவைக்கப்பட்டமை தொடர்பான சம்பவங்கள் பற்றி இன்றுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.</p>	<p>இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படாதிருந்தமையானது குறித்த ஆவணங்கள் காணாமல் போயிருந்தமையால் என்பதுடன், தற்சமயம் இந்த ஆவணங்கள் கிடைத்திருப்பதால் முத்திரை மோசடியுடன் தொடர்புடைய இரு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு செயலாற்றுவதாகவும் க.அ. கூறினார்.</p> <p>இவ்விடயம் நீண்டகாலம் தொட்டு காணப்படும் பிரச்சினை என்பதாலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் ஓய்வில் சென்றுள்ளமையாலும் பொருத்தமான வழிமுறையொன்றை மேற்கொண்டு விரைவில் இதற்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு குழு பி.க.அ./க.அ.க்கு உத்தரவிட்டுள்ளது.</p>
<p>10</p>	<p>மாத்தறை மாவட்டத்தில் 09 பிரதேச செயலகங்களினால் அளிப்பு பத்திரம் பெற்றவர்களுக்கு அரசாங்க காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த 407 அளிப்பு பத்திரங்கள், 2016 ஒக்டோபர் 10 திகதியளவில் பகிர்ந்தளிக்காமல் அலுவலகங்களில் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.</p>	<p>அரசாங்க அதிபர் அலுவலகம் சகல பிரதேச செயலாளர்களையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாகவும், இந்த அளிப்பு பத்திரத்தை பகிர்ந்தளித்து நிறைவு செய்ததாக இங்கு குறிப்பிடப்பட்டதாக க.அ. தெரிவித்தார்.</p> <p>எனினும் குழுவினால் குழு நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே மேற்கொண்ட விசாரணையில் முலடியான பிரதேச செயலகத்தினால் அளிப்பு பத்திரம் இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லையென கண்டறியப்பட்டது. குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களில் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழு இது பற்றி எழுத்து மூல அறிக்கையொன்றை வழங்குமாறு பி.க/க.அ.க்கு உத்தரவிட்டுள்ளது.</p>



	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க.உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
<b>வடமேல் மாகாண சபை 2016 ஒற்றோபர் 27</b>		
1.	மாகாணத்திலுள்ள 1254 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள்.	326 பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்கள் கடமையாற்றுவதாக இங்கு க.அ. வினால் கண்டறியப்பட்டுள்ளது. கடமை நிறைவேற்று அதிபர்கள் பற்றி கவனம் செலுத்தி, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஓய்வில் செல்லவிருக்கும் அதிபர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு மேற்படி அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான வழிமுறையொன்றை மேற்கொள்ளுமாறு பி.க/க.அ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2	பன்னல பிரதேச செயலக ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கம்பனியொன்றினால் உடையாகக் கொண்டுள்ள 04 ஏக்கர் 03 ரூட் 37 பர்ச்சஸ் காணி மற்றும் 01 ரூட் 28 பர்ச்சஸ் சட்டவிரோதமாக உடைமையாகக் கொண்ட காணிக்காக 12 ஆண்டுகள் தொடக்கம் நீண்ட கால குத்தகை உடன்படிக்கைக்கு உடன்பட்ட குத்தகை பணம் அறவிடப்படவில்லை.	நிலுவை குத்தகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய இந்த வருமானத்தை பெற்றுக்கொள்வது குறிப்பிட்ட பிரதேச செயலாளரின் பொறுப்பாகுமென க.அ. கூறினார். இக்காணிகள் பற்றியும், இன்றைய தினம் அரசாங்க கணக்கு குழுவில் கலந்துரையாடுவதற்காக கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் தயாரிக்கப்பட்ட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 5 காணிகள் பற்றி முழுமையான அறிக்கையொன்றை குழுவிற்கு அனுப்புமாறு பி.க/க.அ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
3	2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கு ஏற்புடையதாக மாகாண சுகாதாரச் சேவைகள் திணைக்களத்துக்குரிய 03 ஆஸ்பத்திரிகளில் 03 சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகங்களில் மற்றும் பிராந்திய மருத்துவ வழங்கல் அலகின், பெறுமதி ரூபா 222,540/= மற்றும் ரூபா 3,016,124/= ஆன மருந்து வகைகள் 96 மற்றும் பெறுமதி கணிப்பிட முடியாத 49 வகையான மருந்து வகைகளின் அலகுகள் 270012 மற்றும் மருந்து வகைகள் 84 இன் அலகுகள் 874344 ஆன இருப்பு காலாவதியாகியுள்ளன மற்றும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் களஞ்சியங்களில் வைத்திருத்தல்.	இதற்கு முக்கிய 06 காரணிகள் செல்வாக்கு செலுத்தியிருப்பதாகவும், நேர்வரிசை அமைச்சினால் விநியோகிக்கப்பட்ட மருந்துகளை வெளியேற்றும் செயற்பாட்டிற்கு சபையொன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது என்றும், எவ்வாறாயினும் 2015 ஆகஸ்ட் மாதம் 08 ஆம் 09 ஆம் திகதிகளில் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் க.அ. தெரிவித்தார். இந்தச் சிக்கல் சகல மாகாண சபைகளிலும் காணப்படுவதனால் அதற்கான முறையான செயற்பாடொன்றின் அவசியத்தன்மையை சுட்டிக் காட்டிய குழு இதில் தலையீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பி.க.அ. இற்கு அறிவுரை வழங்கப்பட்டதுடன், சகல மாகாண சபைகளையும் அழைத்து இச்சிக்கல் பற்றிக் கலந்துரையாடி அவை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தடுத்துக்

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
	<p>மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உரித்தான 06 வைத்தியசாலைகள் மற்றும் குருநாகல் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பிராந்திய மருத்துவ வழங்கல் அலகின், 413 வகைகளின் பெறுமதி ரூபா 16,945,704/= ஆன அலகுகள் 10,162,768 உம் பெறுமதி மதிப்பீட செய்ய முடியாத மேலும் மருந்து வகைகள் 53 உம், காலாவதியாதல், மாதிரி பரிசோதனைகளில் சித்தியடையாமை, மணம் மற்றும் நிறம் மாற்றமடைதல் போன்ற காரணங்களினால் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை.</p>	<p>கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டது.</p>
4	<p>2006 இன் 21 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சேகரிக்கப்பட்ட தொகையில் 50 சதவீதமான ரூபா 5,600,000/= மாகாண சபைக்கு அனுப்பாது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் விசேட கணக்கொன்றுக்கு அவற்றில் ரூபா 3,610,685/= செலவு வைக்கப்பட்டுள்ளது</p>	<p>இந்த சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு மாகாண சபையினாலும் கடந்த 5 வருடங்களில் சேகரிக்கப்பட்ட தொகைகள் மற்றும் அவை செலவு வைக்கப்பட்டுள்ள முறை பற்றிய விரிவான அறிக்கையொன்றை குழுவிடம் பெற்றுத்தருமாறு பி.க.அ. இற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
5	<p>மாகாண திறைசேரி வைப்புக் கணக்கின் கீழ் நடடம் மற்றும் இழப்பாக கிரியூல் பல்ய அலுவலகத்தில் இடம்பெற்ற ரூபா 13,609,655/= ஆன நிதி மோசடி தொடர்பாக பதிவழிப்புச் செய்ய வழங்கப்பட்ட தொகையை மீள அறவிட்டுக் கொள்ளாமை மற்றும் அது பற்றிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை.</p>	<p>2011 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆரம்ப விசாரணையின் மூலம் 14 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பிரதான சந்தேகநபர் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் பி.க.அ. தெரிவித்தார். குறித்த கணக்கு காணப்பட்ட மக்கள் வங்கியிடமும் அறிக்கையொன்றைப் பெற்று இது பற்றிய முறையான விசாரணையொன்றை நடாத்தி இந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பி.க.அ. இற்கு உத்தரவிடப்பட்டது.</p>

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
<b>களுத்துறை நகர சபை 2016 ஒக்டோபர் 28</b>		
1.	கட்டிட வரைபடங்களை அங்கீகரித்தல், இயைபுச் சான்றிதழ்களை வழங்குதல், வீதவரி அறிவிடும் போது வீதவரி மதிப்பீடு செய்யாமை மற்றும் 2011-2015 வரை வரி அலகுகள் அதிகரிப்பதன் துரிதத்தன்மை குறைந்த மட்டத்தில் காணப்படல்	இயைபுச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த கட்டிட வரைபடங்கள் 86 இன் வீதவரி மதிப்பீடு செய்யப்பட்டு வருமானம் அறவிட்டுக் கொள்ள சபை நடவடிக்கை மேற்கொள்ளாமையானது, வீதவரி அலகுகளின் எண்ணிக்கை அவ்வளவாக மாற்றமடையாமைக்கு காரணமாக இருக்க முடியுமென்பது அவதானிக்கப்பட்டது. தற்போது இவற்றில் 63 விலை மதிப்பு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு விலை மதிப்பு அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டள்ளதாக க.அ. தெரிவித்தார். இது பற்றிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குழு உத்தரவிட்டது.
2.	கழிவுப் பொருள் முகாமைத்துவம்	கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு ஒரு வருடத்திற்கு 47 மில்லியன் செலவாவதுடன், 25-30 தொண் கழிவுப் பொருட்கள் நாளொன்றுக்கு அகற்றப்படுவதாகவும், இந்தக் கழிவுப் பொருட்கள் மேல் மாகாண சபையின் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் கொம்போஸ்ட் உரம் உற்பத்தி செய்யும் கருத்திட்டத்திற்கு வழங்கப்படுவதாகவும், இந்தக் கருத்திட்டம் மிஹிசரு என்ற பெயரில் தென் மாகாணத்தின் தேயிலைக் காணிகளுக்கு கொம்போஸ்ட் உரம் விற்பனை செய்யப்பட்டு இலாபம் உழைப்பதாகவும் பி.க.அ./க.அ. தெரிவித்தார்.
3.	கட்டிட வரைபடங்களை அங்கீகரித்த பின்னர் அது பற்றி அறிவிக்கும் முறையியல் மற்றும் அங்கீகரிக்கப்படாத விண்ணப்பங்கள்	2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக இதுவரை அங்கீகரிக்கப்படாதுள்ள கட்டிட வரைபடங்களின் எண்ணிக்கை 40 ஆகுமென்றும் க.அ. தெரிவித்தார். இவ்வாறு நிராகரிக்கப்படுகின்ற விண்ணப்பங்களை வகைப்படுத்தி குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை தவிர்த்துக் கொள்ளாத தேவையான அறிவுரைகள் LP 93/30 சுற்றறிக்கைக்கு அமைய வழங்குமாறு குழு உத்தரவிட்டது

	கலந்தாலோசிக்கப்பட்ட பிரதான விடயங்கள்	பி.க உ./க.உ வின் விளக்கம் மற்றும் குழுவின் சிபாரிசுகளும் பணிப்புரைகளும்
4	<p>கனத்துறை தெற்கு ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள நகர சபைக்கு உரித்தான 06 பர்சஸ் காணி தவிசாளரினால் முதலமைச்சரின் அங்கீகாரத்துடன் 2004 மே மாதம் முதல் 30 வருட குத்தகை அடிப்படையில் நகர சபை ஊழியர் ஒருவருக்கு வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் நகர சபைக்கு உரித்தான அருகே உள்ள காணியையும் பயன்படுத்துவது தெரியவந்துள்ளதுடன், ஒரு வருடத்திற்கு ரூபா 600/= ஆன தொகையைச் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்க விலை மதிப்பாளரின் விலை மதிப்பு அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.</p>	<p>குழு இது பற்றிய வினவியதுடன், தற்போது விலை மதிப்பீடு செய்ய சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பி.க.அ. / க.அ. தெரிவித்தார்.</p>
5	<p>நகர சபையின் தொழில்நுட்ப அலுவலர்களினால் சில வீதிக் கருத்திட்டங்களுக்குத் தயார் செய்யப்பட்டிருந்த சில வீதி ஒப்பந்தங்களுக்கு கூடுதல் மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருந்ததென்றும், ஆரம்ப உடன்படிக்கைகளை ரத்துச் செய்து புதிய மதிப்பீடுகள் தயார் செய்வது இடம்பெற்றுள்ளது என்றும் மேற்படி தொழில்நுட்ப அலுவலரினால் பின்னர் தயார் செய்யப்பட்ட மதிப்பீடுகளின் வேலை விபரங்களில் நிறைவேற்ற வேண்டிய வேலைகளின் அளவுகள் ஒன்றுக்கொன்று மிகவும் மாற்றப்பட்டுள்ளமை.</p>	<p>இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்று குழு வினவியதுடன், தற்போது ஆரம்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக ஒரு தொழில்நுட்ப அலுவலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பி.க.அ. / க.அ. தெரிவித்தார். தற்போது மேல் மாகாண உள்நூராட்சி மன்றங்களில் காணப்படுகின்ற இவ்வாறான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை நவம்பர் 20 இற்கு முன்னர் குழுவுக்கு அனுப்புமாறு பி.க.அ./க.அ. இற்கு உத்தரவிடப்பட்டது.</p>

உள்ளடக்கம்

பக்கம்

அ

அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம்	21
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு	51
அரசாங்க அச்சகத் திணைக்களம்	62
அம்பாந்தோட்டை மாவட்ட செயலகம்	68

இ

இலங்கை கடற்படை	33
இலங்கை பொலீஸ் திணைக்களம்	35
இலங்கை சுங்கத் திணைக்களம்	37
இலங்கைத் தரைப்படை	40
இலங்கை விமானப் படை	43

க

கரையோரம் பேணல் மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம்	19
களுத்துறை மாநகர சபை	95
கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சு	51

ச

சட்ட வரைஞர் திணைக்களம்	22
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்	27
சட்ட மாஅதிபர் திணைக்களம்	50
சபரகமுவ மாகாண சபை	65
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்	54

த

தெஹிவள-கல்கிசை மாநகர சபை	81
தேசிய கல்வி ஆணைக்குழு	47
தொல்பொருளியல் திணைக்களம்	28

ந

நீர்ப்பாசன திணைக்களம்	58
-----------------------	----

ப

பகிரங்கச் சேவைகள் ஆணைக்குழு	49
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு	84
பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு	23

ம

மாவட்ட செயலகம்- மாத்தறை	89
மீரிகம் பிரதேச சபை	76
மேல் மாகாண சபை	56, 77
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்	31, 72

வ

வத்தளை பிரதேச சபை	79
வடமேல் மாகாண சபை	93
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம்	53

விசேடபுலனாய்வு

கணக்காய்வு சேவையில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்கள் மற்றும் சம்பளம் தொடர்பான விசேட கூட்டம்	30
---	----

கணக்காய்வு சேவையில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்கள் மற்றும் சம்பளம் தொடர்பான இரண்டாவது கூட்டம்	88
---	----

பட்டியலிடாத கடன் மற்றும் 2015 சனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி விநியோகம் தொடர்பில் அரசு நிதியியல் முகாமைத்துவத்தில் பாதிப்பு/ நட்டம் ஏற்பட்டுள்ளதாவென ஆராய்வதற்கான விசேடகுழு கூட்டம்	25
--	----